



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 19]

CHENNAI, WEDNESDAY, MAY 8, 2019
Chithirai 25, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை	Pages.
வருவாய் நிருவாகம்-ஆட்சி எல்லை கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வருவாய் வட்டத்தினைப் பிரித்து செருப்பாலுரை தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்	4-16
வருவாய் நிருவாகம்-ஆட்சி எல்லை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வருவாய் வட்டத்தினைப் பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்	16-28
வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து குஜிலியம்பாளையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்	29-40
வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் - பள்ளிப்பட்டு, வருவாய் வட்டத்தினைப் பிரித்து ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்	41-54
வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்	55-67
வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை - கரூர் மாவட்டம் - மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களை சீரமைத்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்	68-86
வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் - மதுரை மற்றும் ஊசிலம்பட்டி வருவாய் கோட்டங்களை சீரமைத்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல்	87-103
PUBLIC DEPARTMENT	
Declaration of Census of Population of India during the year 2021	103

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தலைமைச் செயலகம், 2019 மே 8

No. II(1)/REV/2/2019.—

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - கல்குளம் வருவாய் வட்டத்தினைப் பிரித்து செருப்பாலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண் 40, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), 7 பிப்ரவரி 2019, தை 24, விளம்பி திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:—

1. அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த் [வ.நி.1(1)] துறை, நாள் 9-6-2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.ந.க.பணி 3(4)/26733/2018, நாள் 28-10-2018.

ஆணை: எண். 40, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு வ.நி.1(1), 7 பிப்ரவரி 2019.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-09-2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

“கல்குளம் வட்டத்தினை பிரித்து செருப்பாலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவட்டார் வருவாய் வட்டம் அமைக்கப்படும்”

2. மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தனதறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தின் தலைமையிடமான தக்கலை, நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது எனவும், கல்குளம் வட்டம், குளச்சல் மற்றும் பத்மனாபபுரம் என்ற இரு சட்டமன்றத் தொகுதிகளையும், தக்கலை, குருந்தன்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், பத்மனாபபுரம் மற்றும் குளச்சல் என்ற இரு நகராட்சிகளையும், 26 கிராம ஊராட்சிகளையும் மற்றும் 23 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது என்றும், கல்குளம் வட்டத்தின் எல்லை, வடக்கில் மலைப்பகுதிகளான கோதையாறு, பேச்சிப்பாறை முதல் தெற்கே கடல் பகுதிகளான முட்டம், குளச்சல் வரையிலும் சுமார் 60 கி.மீ வரை உள்ளது எனவும், இவ்வட்டத்தின் மொத்தப் பரப்பு 595.32 ச.கி.மீ. ஆகும் என்றும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கல்குளம் வட்டத்தின் மக்கள் தொகை 6,06,706 ஆகும் என்றும், இவ்வட்டத்தில் 245 நியாய விலைக் கடைகளும், அவற்றின் கீழ் 1,76,423 குடும்ப அட்டைகளும் உள்ளன என்றும் குலசேகரம் குறுவட்டத்திற்குட்பட்ட கோதையாறு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி பகுதி மலைவாழ் மக்கள் சான்றுகள் மற்றும் குடும்ப அட்டைகள் குறித்த தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக, தக்கலை வருவாதற்கான காலவிரயத்தை குறைக்கவும், பேரிடர் காலங்களில் பிற துறைகளை ஒருங்கிணைத்து செம்மையாக செயல்படவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை தொடர்பான நேர்வுகளில் திறம்பட செயல்படவும், செருப்பாலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவட்டார் வட்டம் உருவாக்குவது அவசியமாக உள்ளது என்றும், இயற்கை பேரிடர் காலங்களில் வட்ட அளவில் நிர்வாக செயல்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 12.10.2018 அன்று திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவதற்கான உயர்மட்டக்குழுவின் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

3. மேலும், கல்குளம் வட்டத்திலிருந்து உத்தேசிக்கப்பட்டுள்ள திருவட்டார் புதிய வருவாய் வட்டத்தை பிரித்த பின்னர், எஞ்சியுள்ள கல்குளம் வட்டம் குறைந்தபட்ச பரப்பளவான 250 ச.கி.மீ.-க்கும் குறைவாக 249.29 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே உள்ளது என்றும், உத்தேசிக்கப்பட்டுள்ள திருவட்டார் புதிய வருவாய் வட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை, பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி பூர்த்தியாகவில்லை என்றும், எனினும் மேற்படி அரசாணையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் இம்மாவட்டத்திற்கு பொருந்தாது என்பதால், இதனை சிறப்பினமாகக் கருதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு, செருப்பாலூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்க உயர்மட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றும், மேலும், திருவட்டார் குறுவட்டத்தினைப் பிரித்து ஆற்றூர் என்ற புதிய குறுவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் தனியே பரிசீலிக்கலாம் எனவும் உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது என்றும், மேலும், மலைவாழ் பகுதி மக்களுக்கு அரசின் வளர்ச்சித்திட்டம் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கவும், நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், கல்குளம் வட்டத்தினைப் பிரித்து 2 குறுவட்டங்கள் மற்றும் 21 வருவாய் கிராமங்களுடன் செருப்பாலூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

4. மேலும், தற்போதைய கல்குளம் வட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் திருவட்டார் வட்டம் ஆகியவற்றின் ஆட்சி எல்லைகள் (இணைப்பு -III) தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிவித்துள்ளார். மேலும், உருவாக்கப்படவுள்ள திருவட்டார் வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, கிராம நிருவாகம், நில அளவை பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு மொத்தம் 23 பணியிடங்கள் உருவாக்கிட ஒப்பளிப்பும், ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.1,55,43,564/-ம் தொடராச் செலவினமாக ரூ.28,49,446/-ம் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.

- கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் வருவாய் வட்டத்தைப் பிரித்து செரும்பாலூரை தலைமையிடமாகக் கொண்டு குலசேகரம் மற்றும் திருவட்டார் ஆகிய இரு குறுவட்டங்கள் மற்றும் 21 வருவாய் கிராமங்களுடன் திருவட்டார் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.
- திருவட்டார் புதிய வருவாய் வட்டத்திற்கு உருவாக்கப்படவுள்ள 78 பணியிடங்களில் 61 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும், 13 பணியிடங்களை வருவாய்த் துறைக்கும், 4 பணியிடங்களை நில அளவைத்துறைக்கும் ஆக மொத்தம் 17 பணியிடங்களை (இணைப்பு 1a-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலமும் தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குளம் வட்டத்திற்கு 4 புதிய பணியிடங்களை (இணைப்பு 1b-இல் உள்ளபடி) தோற்றுவிக்கப்படுகிறது.
- திருவட்டார் புதிய வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,55,43,064/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்தைந்து இலட்சத்து நூற்பத்தி மூன்றாயிரத்து அறுபத்து நான்கு மட்டும்) மற்றும் தொடராச் செலவினமாக ரூ.18,91,000/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம் மட்டும்) கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குளம் வட்டத்திற்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 4 பதவிகளுக்கான பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பாக ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.19,14,924/- (ரூபாய் பத்தொன்பது இலட்சத்து பதினான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து நான்கு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

(அ) தொடரும் செலவினங்கள்:-

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு (கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	1,52,06,064
2.	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	எரிபொருள் (ஊசல்) (2 வாகனங்களுக்கு)	1,92,000
5.	தொலைபேசி கட்டணம்	25,000
	மொத்தம்	1,55,43,064

(ஆ) தொடராச் செலவினங்கள்:-

வ. எண்.	விபரம்	தொகை
1.	தளவாடங்கள்	4,00,000
2.	ஈப்பு -2	12,70,000
3.	தொலைபேசி இணைப்பு	6,000
4.	கணினி	75,000
5.	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	30,000
6.	ஜெராக்ஸ் இயந்திரம்	65,000
7.	பேக்ஸ் இயந்திரம் (தொலையச்சு இயந்திரம்)	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பான்	10,000
	மொத்தம்	18,91,000

- (v) குரூப் கிராமங்களைப் பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்படவேண்டும்.
- (vi) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14-5-2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
- (vii) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே.வா.துறை, நாள் 11-03-2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/ சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.
- (viii) மறுபரவலமர்த்தல் மூலம் கல்குளம் வருவாய் வட்டத்திலிருந்து திருவட்டார் புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- (ix) இது ஒரு “புதுத்துணைப்பணி” குறித்த செலவினமாகும் என்பதால் புதுத்துணைப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (x) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- (xi) அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.
- (xii) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

6. மேலே பத்தி 5-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

- (i) **வருவாய் பணியிடங்கள்**
2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளமைப்பு -மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளமைப்புகள் - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0102)
- சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிற்புகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.
- (ii) **தேர்தல் பணியிடங்கள்**
2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளமைப்பு -மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளமைப்புகள் - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0102)
- (iii) **நில அளவைப் பணியிடங்கள்**
2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள் - மாநிலச் செலவினங்கள் - AF நில அளவை பராமரிப்பு பணி - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2029 00 102 AF 0105)
- (iv) **குடிமைப் பொருள் பணியிடங்கள்**
3456-00 நுகர்பொருள் வழங்கல் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளமைப்பு - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 3456 00 001 AB 0108)

II 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளமைப்புகள்

- (அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,000/-
தொடரும் செலவினம் ரூ.25,000/- மற்றும் தொடர்புச் செலவினம் ரூ.6,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 0513)
- (ஆ) 05 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 0531)

- (இ) 05 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.4,00,000/-
05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0559)
- (ஈ) 06 வாடகை, கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை
(பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது)
(கு.தொ.கு 2053 00 094 AB 0611)
- (உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 1914)
- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,70,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.1,92,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,05,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 7614)

7. மேலே பத்தி 5-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புது துணைப்பணியாகும் (New Instrument of Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதி (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும், இச்செலவினத்தை 2018-2019-ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் (Supplementary Estimate) சேர்க்கும்பொருட்டு உரிய வரைவு செயற்குறிப்பினை தவறாமல் உரிய நேரத்தில் நிதி (வருவாய்) துறைக்கு அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

8. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வட்டம் 07-02-2019-ஆம் நாள் முதல் செயல்படும்.

9. திருவட்டார் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

10. இந்த அரசாணை நிதித்துறையின் அலுவல் சார்பற்ற குறிப்பு எண்.5060/நிதி (வருவாய்), நாள் 07-02-2019 மற்றும் அலுவல் சார்பற்ற குறிப்பு எண்.6003/மை.ம.ஆ.பி/2019, நாள் 07-02-2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.2664 (இரண்டாயிரத்து அறுநூற்று அறுபத்து நான்கு).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு - I (a)

அரசாணை (நிலை) எண் 40, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 பிப்ரவரி 2019

திருவட்டார் வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
அ	பொதுப்பிரிவு		
1	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
3	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
4	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
5	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
6	மசால்சி	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
ஆ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
7	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
8	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
9	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
10	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
11	ஈப்பு ஒட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
இ	வட்ட வழங்கல் பிரிவு		
12	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
13	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
ஈ	நில அளவைப்பிரிவு		
14	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
15	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
16	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
17	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
	மொத்தம்		17

இணைப்பு - I (b)

அரசாணை (நிலை) எண்.40, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 பிப்ரவரி 2019

ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குளம் வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
அ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
1	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
2	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
3	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
ஆ	நில அளவைப்பிரிவு		
4	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
	மொத்தம்		4

இணைப்பு- II

அரசாணை (நிலை) எண்.40, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 07.02.2019

புதிய திருவட்டார் வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்

வ. எண்	பணியிடங்கள்		பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)யின்படி				உத்தேசிக்கப்பட்டுள்ள திருவட்டார் வட்டத்தின் பணியிடங்கள்		மொத்தம்
	தற்காலிகம் / நிரந்தரம்	கல்குளம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	கல்குளம் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக நேர்நிறுவிக் கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக நேர்நிறுவிக் கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)		
(அ) பொதுப்பிரிவு									
1.	வட்டாட்சியர்	நி	1	1	-	-	1	1	
2.	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	நி	2	1	-	-	1	1	
3.	மண்டல துணை வட்டாட்சியர்	நி	2	1	0	-	-	-	
4.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	8	3	0 (1a)	-	3	3	
5.	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	நி	6	0	6 (***)	-	0	0	
6.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	5	2	0 (1d)	-	2	2	
7.	தட்டச்சர்	நி	2	1	-	-	1	1	
8.	பதிவறை எழுத்தர்	நி	1	1	-	-	1	1	
9.	ஈப்பு ஒட்டுநர்	நி	1	1	-	-	1	1	
10.	அலுவலக உதவியாளர்	நி	9	6	-	-	3	4	
11.	இரவுக் காவலர்	நி	1	1	-	-	1	1	
12.	மசால்சி	நி	1	1	-	-	1	1	
மொத்தம்			39	19	6	0	10	6	
(ஆ) சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவு									
1.	தனி வட்டாட்சியர்	நி	1	1	-	-	1	1	
2.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	3	1	1 (***)	-	1	1	
3.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1d (பொது)	0	
4.	தட்டச்சர்	நி	-	-	-	1	-	1	
5.	பதிவறை எழுத்தர்	நி	-	-	-	1	-	1	
6.	அலுவலக உதவியாளர்	நி	-	-	-	1	-	1	
7.	ஈப்பு ஒட்டுநர்	நி	1	1	-	-	1	1	
மொத்தம்			6	4	1	3	2	5	

வ. எண்	பணியிடங்கள்			பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)யின்படி			உத்தேசிக்கப்பட்டுள்ள திருவட்டார் வட்டத்தின் பணியிடங்கள்		
	தற்காலிகம் / நிரந்தரம்	கல்குளம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	கல்குளம் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)		
இ. தேர்தல் பிரிவு									
1	துணை வட்டாட்சியர்	நி	1	1	-	-	1 a (பொது)	0	1
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1 b (பொது)	0	1
மொத்தம்			2	2	-	-	-	0	2
ஈ) வட்ட வழங்கல் பிரிவு									
1	துணை வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	1	1
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர்)	நி	1	1	-	-	1 c (பொது)	0	1
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1e	0	1
4	தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	3	1	0 (1e)	-	1	-	1
5	அலுவலக உதவியாளர்	நி	1	1	-	-	-	1	1
மொத்தம்			7	5	0	-	3	2	5
உ) கிராம நிர்வாகம்									
1	கிராம நிர்வாக அலுவலர்	நி	66	45	-	-	21	-	21
2	கிராம உதவியாளர்	நி	66	45	-	-	21	-	21
மொத்தம்			132	90	-	-	42	-	42
ஊ) நில அளவைப்பிரிவு									
1.	வட்டத்துணை ஆய்வாளர்	நி	1	1	-	-	-	1	1
2	வட்ட சார் ஆய்வாளர்	நி	1	1	-	-	-	1	1
3	குறுவட்ட அளவர்	நி	6	4	-	-	2	-	2
4	முதுநிலை வரைவாளர்	நி	1	1	-	1	-	1	1
5	நில ஆவண வரைவாளர்	நி	1	0	1 (***)	-	-	0	0
6	புல உதவியாளர்	நி	1	1	-	-	-	1	1
மொத்தம்			11	8	1	1	2	4	6
ஆக மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)			197	128	8	4	61	17	78

- (1a) பொதுப்பிரிவிலிருந்து ஒரு மண்டல துணை வட்டாட்சியர் பதவியை தேர்தல் பிரிவிற்கு மாற்றலாம்.
- (1b) பொதுப்பிரிவிலிருந்து ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பதவியை தேர்தல் பிரிவிற்கு மாற்றலாம்.
- (1c) பொதுப்பிரிவிலிருந்து ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பதவியை வட்ட வழங்கல் பிரிவிற்கு மாற்றலாம்.
- (1d) பொதுப்பிரிவிலிருந்து ஒரு இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பதவியை சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கு மாற்றலாம்.
- (1e) வட்டவழங்கல் பிரிவிலிருந்து வட்ட பிரிவில் உள்ள ஒரு தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பதவியை அதே பிரிவில் இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பணியிடத்திற்கு மாற்றலாம்.
- (***) மிகைப் பணியிடங்கள்

மொத்தப் பணியிடங்கள் - 197

நிறுத்தி வைக்கப்பட்ட பணியிடங்கள்	-	128
மறுபணியமர்த்தல்-	-	61
மிகைப் பணியிடங்கள்	-	8
மொத்தப் பணியிடங்கள்	-	197

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் - 21

புதிய திருவட்டார் வட்டம்	- 17
ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குளம் வட்டம்	- 4

இணைப்பு - III

அரசாணை (நிலை) எண்.40, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 பிப்ரவரி 2019

ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்	விபரம்	ஆட்சி எல்லை			அரசாணை (நிலை) எண். 279, வருவாய் துறை, நாள் 9.6.2003-இன் படியான அளவுகோல்கள்
		தற்பொழுதுள்ள கல்குளம் வட்டம்	உத்தேசிக்கப்படும் புதிய திருவட்டார் வட்டம்	பிரிவினைக்கு பின் எஞ்சிய கல்குளம் வட்டம்	
1.	தலைமையிடம்	தக்கலை	செருப்பாலூர்	தக்கலை	
2.	பரப்பளவு (ச.கி.மீட்டரில்)	595.32 ச.கி.மீ	346.03 ச.கி.மீ	249.29 ச.கி.மீ	குறைந்த அளவு 250 ச.கி.மீ அதிக அளவு 2000 ச.கி.மீ
3.	மக்கள் தொகை	7,03,577	1,82,772	5,20,805	குறைந்த அளவு 1,00,000 அதிக அளவு 5,50,000
4.	வருவாய்க் கோட்டத்தின் பெயர்	பத்மநாபபுரம்	பத்மநாபபுரம்	பத்மநாபபுரம்	--
5.	சட்டமன்ற தொகுதி	குளச்சல், பத்மநாபபுரம்,	பத்மநாபபுரம் (பகுதி)	குளச்சல், பத்மநாபபுரம், (பகுதி)	--
6.	பாராளுமன்ற தொகுதி	கன்னியாகுமரி	கன்னியாகுமரி	கன்னியாகுமரி	--
7.	நகராட்சிகளின் எண்ணிக்கை	குளச்சல், பத்மநாபபுரம்,	---	குளச்சல், பத்மநாபபுரம்,	--
8.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை	1.தக்கலை 2.திருவட்டார் 3.குருந்தன்கோடு	1.திருவட்டார்	1.குருந்தன்கோடு 2.தக்கலை	2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்கள்
9.	பேரூராட்சிகளின் எண்ணிக்கை	23	6	17	..

வ. எண்	விபரம்	ஆட்சி எல்லை			அரசாணை (நிலை) எண். 279, வருவாய் துறை, நாள் 9.6.2003—இன் படியான அளவுகோல்கள்
		தற்பொழுதுள்ள கல்குளம் வட்டம்	உத்தேசிக்கப்படும் புதிய திருவட்டார் வட்டம்	பிரிவினைக்கு பின் எஞ்சிய கல்குளம் வட்டம்	
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை	1. திருவட்டார் 2. குலசேகரம் 3. தக்கலை 4. திருவிதாங்கோடு 5. குருந்தன்கோடு 6. குளச்சல்	1. குளசேகரம் 2. திருவட்டார்	1. தக்கலை 2. திருவிதாங்கோடு 3. குருந்தன்கோடு 4. குளச்சல்	...
11.	வருவாய்க் கிராமங்களின் எண்ணிக்கை	66	21	45	குறைந்த அளவு 30 கிராமங்கள்
12.	கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை	26	10	16	...

இணைப்பு - IV

அரசாணை (நிலை) எண்.40, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 பிப்ரவரி 2019

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தினைப் பிரித்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 07-ஆம் நாளிலிருந்து செருப்பாலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதியதாக திருவட்டார் வட்டம் ஒன்று கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு செயல்படும்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்	
திருவட்டார் (தலைமையிடம் செருப்பாலூர்)	1. திருவட்டார்	1	7	மேக்கோடு	
	(கிராமங்கள்-13)		2	8	அருவிக்கரை
			3	9	திருவட்டார்
			4	36	குமரன்குடி
			5	37	அயக்கோடு
			6	38	குலசேகரம் அ
			7	39	குலசேகரம் ஆ
			8	3	ஆற்றூர்
			9	19	வீயன்னூர் அ
			10	29	செறுகோல்
			11	30	ஏற்றக்கோடு
			12	58	வீயன்னூர் ஆ
			13	59	கண்ணனூர்
		2. குலசேகரம்	14	10	திற்பரப்பு
	(கிராமங்கள்-8)	15	11	பொன்மனை அ	
		16	21	தும்பக்கோடு அ	
		17	22	சுருள்கோடு	
		18	40	பேச்சிப்பாறை	

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		19	41	பொன்மனை ஆ
		20	60	தும்பக்கோடு ஆ
		21	61	பெருஞ்சாணி

புதிய திருவட்டார் வட்டத்தில் உள்ளடக்கும் திருவட்டார், குலசேகரம் ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது கல்குளம் வட்டாட்சியர்களால் கையாளப்படும் அதிகாரங்கள் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 07ஆம் நாளிலிருந்து திருவட்டார் வட்டாட்சியரால் கையாளப்படும்.

அரசாணை (நிலை) எண். 40, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 பிப்ரவரி 2019

அறிவிக்கை-II

கல்குளம் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
கல்குளம்	தக்கலை (கிராமங்கள் 9)	1	4	தக்கலை
		2	5	கல்குளம்
		3	6	கோதநல்லூர்
		4	20	வேளிமலை
		5	31	பத்மனாபுரம் அ
		6	32	பத்மனாபுரம் ஆ
		7	33	முத்தலக்குறிச்சி
		8	34	சடையமங்கலம்
		9	35	குமாரபுரம்
	திருவிதாங்கோடு (கிராமங்கள் 12)	10	13	இரணியல்
		11	18	திருவிதாங்கோடு
		12	43	ஆத்திவிளை
		13	44	நுள்ளிவிளை அ
		14	45	நுள்ளிவிளை ஆ
		15	57	திக்கணங்கோடு
		16	1	கப்பியறை அ
		17	2	வாள்வச்சகோஷ்டம் அ
		18	26	கப்பியறை ஆ
		19	27	வாள்வச்சகோஷ்டம் ஆ
	குளச்சல் (கிராமங்கள் 14)	20	28	மருதூர்குறிச்சி
		21	56	முளகுழுடு
		22	15	கடியப்பட்டணம்
		23	16	மணவாளக்குறிச்சி
		24	25	லெட்குடிபுரம்
		25	48	வெள்ளிச்சந்தை அ
		26	49	வெள்ளிச்சந்தை ஆ
		27	50	வெள்ளிமலை
		28	51	மண்டைக்காடு
		29	17	குளச்சல் அ

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		30	52	குளச்சல் ஆ
		31	53	சைமன்காலனி
		32	54	ரீத்தாபுரம்
		33	55	செம்பொன்விளை
		34	65	நெய்யூர்
		35	66	கல்லுக்கூட்டம்
	குருந்தன்கோடு	36	14	தலக்குளம்
	(கிராமங்கள் 10)	37	24	குருந்தன்கோடு அ
		38	46	திங்கள்நகர்
		39	47	கக்கோட்டுத்தலை
		40	64	குருந்தன்கோடு ஆ
		41	12	ஆளூர் அ
		42	23	வில்லுக்குறி அ
		43	42	ஆளூர் ஆ
		44	62	வில்லுக்குறி ஆ
		45	63	வில்லுக்குறி சி
	திருவட்டார்	46	7	மேக்கோடு
	(கிராமங்கள் 13)	47	8	அருவிக்கரை
		48	9	திருவட்டார்
		49	36	குமரன்குடி
		50	37	அயக்கோடு
		51	38	குலசேகரம் அ
		52	39	குலசேகரம் ஆ
		53	3	ஆற்றூர்
		54	19	வீயன்னூர் அ
		55	29	செறுகோல்
		56	30	ஏற்றக்கோடு
		57	58	வீயன்னூர் ஆ
		58	59	கண்ணனூர்
	குலசேகரன்	59	10	திற்பரப்பு
	(கிராமங்கள் 8)	60	11	பொன்மனை அ
		61	21	தும்பக்கோடு அ
		62	22	சுருள்கோடு
		63	40	பேச்சிப்பாறை
		64	41	பொன்மனை ஆ
		65	60	தும்பக்கோடு ஆ
		66	61	பெருஞ்சாணி

அரசாணை (நிலை) எண்.40, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 பிப்ரவரி 2019

அறிவிக்கை-III

கல்குளம் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
கல்குளம்	தக்கலை (கிராமங்கள் 9)	1	4	தக்கலை
		2	5	கல்குளம்
		3	6	கோதநல்லூர்
		4	20	வேளிமலை
		5	31	பத்மனாபபுரம் அ
		6	32	பத்மனாபபுரம் ஆ
		7	33	முத்தலக்குறிச்சி
		8	34	சடையங்கலம்
		9	35	குமாரபுரம்
	திருவிதாங்கோடு (கிராமங்கள் 12)	10	13	இரணியல்
		11	18	திருவிதாங்கோடு
		12	43	ஆத்திவிளை
		13	44	நுள்ளிவிளை அ
		14	45	நுள்ளிவிளை ஆ
		15	57	திக்கணங்கோடு
		16	1	கப்பியறை அ
		17	2	வாள்வச்சகோஷ்டம் அ
		18	26	கப்பியறை ஆ
		19	27	வாள்வச்சகோஷ்டம் ஆ
		20	28	மருதூர்குறிச்சி
		குளச்சல் (கிராமங்கள் 14)	21	56
	22		15	கடியப்பட்டணம்
	23		16	மணவாளக்குறிச்சி
	24		25	லெட்குமிபுரம்
	25		48	வெள்ளிச்சந்தை அ
	26		49	வெள்ளிச்சந்தை ஆ
	27		50	வெள்ளிமலை
	28		51	மண்டைக்காடு
	29		17	குளச்சல் அ
	30		52	குளச்சல் ஆ
	31	53	சைமன்காலனி	

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		32	54	ரீத்தாபுரம்
		33	55	செம்பொன்விளை
		34	65	நெய்யூர்
		35	66	கல்லுக்கூட்டம்
	குருந்தன்கோடு	36	14	தலக்குளம்
	(கிராமங்கள் 10)	37	24	குருந்தன்கோடு அ
		38	46	திங்கள்நகர்
		39	47	கக்கோட்டுத்தலை
		40	64	குருந்தன்கோடு ஆ
		41	12	ஆளூர் அ
		42	23	வில்லுக்குறி அ
		43	42	ஆளூர் ஆ
		44	62	வில்லுக்குறி ஆ
		45	63	வில்லுக்குறி சி

அதூல்ய மிஸ்ரா,
அரசு முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், 2019 மே 8.

No. II(1)/REV/3/2019.—

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - விளவங்கோடு வருவாய் வட்டத்தினைப் பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண். 59 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), 18 பிப்ரவரி 2019, மாசி 6, விளம்பி திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:—

1. அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த் [வ.நி.1(1)] துறை, நாள் 9-6-2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.ந.க.பணி 3(4)/26717/2018, நாள் 28-10-2018.

ஆணை: எண். 59, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு வ.நி.1(1) 18 பிப்ரவரி 2019.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-09-2018 அன்று நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

“விளவங்கோடு வட்டத்தினைப் பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கிள்ளியூர் வருவாய் வட்டம் அமைக்கப்படும்”

2. மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விளவங்கோடு வட்டம், குழித்துறையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும் இவ்வட்டத்தின் மொத்த பரப்பு 431.75 ச.கி.மீ ஆகும் என்றும் குழித்துறை என்ற ஒரு நகராட்சியையும், கிள்ளியூர், விளவங்கோடு என்ற இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும், முஞ்சிறை, மேல்புறம் மற்றும் கிள்ளியூர் ஆகிய மூன்று பஞ்சாயத்து ஒன்றியங்களையும், 15 பேரூராட்சிகளையும், 29 கிராம பஞ்சாயத்துகளையும், 5 குறுவட்டங்களையும் மற்றும் 55 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது என்றும், விளவங்கோடு வட்டம், கடையல், நெட்டா போன்ற மலைப்பகுதி முதல் தேங்காப்பட்டணம், பூத்துறை என்ற கடல்பகுதி வரை சுமார் 50 கி.மீ வரை உள்ளது என்றும், இவ்வட்டத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் கிள்ளியூர் மேலக்குறும்பனை, மிடாலம், இளையம், தேங்காப்பட்டணம், இரையும்மன்துறை, தூத்தூர், கொல்லங்கோடு ஆகிய கடற்கரை கிராமங்கள் உள்ளன என்றும், எனவே, அதிக தொலைவினை கொண்ட இப்பரப்பு முழுவதும் ஒரே வட்டாட்சியரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக உள்ளதால் கடல் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இழப்பினை

கண்காணிக்க வட்டாட்சியருக்கான பொறுப்பு மிகஅதிகமாக உள்ளது என்றும், கிள்ளியூர் பகுதிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மீன்பிடி தொழிலையும், கிள்ளியூர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இரப்பர் விவசாயத்தையும் நம்பியுள்ளனர் என்றும், இப்பகுதி மக்கள் சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள விளவங்கோடு வட்டத்திற்கு செல்வதற்கான கால விரயத்தை தவிர்க்கும் பொருட்டும், குறிப்பாக மீனவ மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் பொருட்டும், விளவங்கோடு வட்டத்தை பிரித்து புதிய கிள்ளியூர் வட்டம் உருவாக்குவது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு மற்றும் விளவங்கோடு வட்டத்தின் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றினை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலன் கருதியும், இயற்கை பேரிடர் காலங்களில் வட்ட அளவில் நிர்வாக செயல்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 12-10-2018-அன்று புதிய வட்டம் உருவாக்குவதற்கான உயர்மட்டக்குழுவின ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

3. மேலும், விளவங்கோடு வட்டத்திலிருந்து உத்தேசிக்கப்பட்டுள்ள கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்தை பிரித்த பின்னர், புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கிள்ளியூர் வட்டத்திற்கான பரப்பளவு 250 ச.கி.மீ. குறைவாக 154.71 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே உள்ளது என்றும், புதிய வட்டப்பிரிவினைக்கு பின் எஞ்சியுள்ள விளவங்கோடு வட்டத்திற்கான வருவாய் கிராமங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை, பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி யூர்த்தியாகவில்லை என்றும், எனினும் மேற்படி அரசாணையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் இம்மாவட்டத்திற்கு பொருந்தாது என்பதால், இதனை சிறப்பினமாகக் கருதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு, கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு கிள்ளியூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கிடவும் உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், மீனவ மக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யவும் அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை பெறுவதில் மக்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை குறைக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் நிருவாக செயல்திறனை மேம்படுத்தவும், விளவங்கோடு வட்டத்தினை பிரித்து 2 குறுவட்டங்கள் மற்றும் 27 வருவாய் கிராமங்களுடன் கிள்ளியூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

4. மேலும், தற்போதைய விளவங்கோடு வட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் கிள்ளியூர் வட்டம் ஆகியவற்றின் ஆட்சி எல்லைகள் (இணைப்பு-III) தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிவித்துள்ளார். மேலும், உருவாக்கப்படவுள்ள கிள்ளியூர் வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, கிராம நிருவாகம், நில அளவை பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு மொத்தம் 24 பணியிடங்கள் உருவாக்கிட ஒப்பளிப்பும், ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.1,59,90,300/- மற்றும் தொடராச் செலவினமாக ரூ.17,28,000/-மும் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.

- கன்னியாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வருவாய் வட்டத்தினைப் பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக்கொண்டு, மிடாலம் மற்றும் பைங்குளம் ஆகிய 2 குறுவட்டங்கள் மற்றும் 27 வருவாய் கிராமங்களுடன் கிள்ளியூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.
- கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்திற்கு உருவாக்கப்படவுள்ள 91 பணியிடங்களில் 72 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும் 15 பணியிடங்களை வருவாய்த்துறைக்கும், 4 பணியிடங்களை நிலஅளவைத்துறைக்கும் ஆக மொத்தம் 19 பணியிடங்களை (இணைப்பு-1a -இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலமும் தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் விளவங்கோடு வட்டத்திற்கு 4 புதிய பணியிடங்கள் (இணைப்பு-1b-இல் உள்ளபடி) தோற்றுவிக்கப்படுகிறது.
- கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,05,63,970/- (ஒரு கோடியே ஐந்து இலட்சத்து அறுபத்து மூன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது மட்டும்) தொடராச் செலவினமாக ரூ.18,66,000/-மும் (ரூபாய் பதினெட்டு இலட்சத்து அறுபத்து தாறாயிரம் மட்டும்) பின்வருமாறு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்படும் விளவங்கோடு வட்டத்திற்கு புதிதாக உருவாக்கப்படவுள்ள 4 பணியிடங்களுக்கு பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பாக ஆண்டொன்றுக்கு ரூ.24,59,364/-க்கு (ரூபாய் இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

அ) தொடரும் செலவினங்கள்:-

வ. எண்.	விபரம்	தொகை (ரூ)
1	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு (கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	1,02,39,970
2	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3	மின்சாரக் கட்டணம்	1,20,000
4	எரிபொருள் (ஊசல்) (2 வாகனங்களுக்கு)	1,92,000
5	தொலைபேசி கட்டணம்	12,000
மொத்தம்		1,05,63,970

ஆ) தொடராச் செலவினங்கள்:-

வ. எண்.	விபரம்	தொகை (ரூ)
1	தளவாடங்கள்	4,00,000
2	ஈப்பு -2	12,70,000
3	தொலைபேசி இணைப்பு	6,000
4	கணினி	75,000
5	பிரிண்டர் (அச்சு பதிப்பு இயந்திரம்)	30,000
6	ஹெராக்ஸ் இயந்திரம்	65,000
7	பேக்ஸ் இயந்திரம் (தொலையச்சு)	10,000
8	தீயணைப்பான்	10,000
	மொத்தம்	18,66,000

- (v) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (vi) இரவுக் காவலர், மசால்சி மற்றும் புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
- (vii) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே.வா.துறை, நாள் 11.03.2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/ சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.
- (viii) மறுபரவலமர்த்தல் மூலம் விளவங்கோடு வருவாய் வட்டத்திலிருந்து கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- (ix) இது ஒரு "புதுப்பணி" குறித்த செலவினமாகும் என்பதால் புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (x) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- (xi) அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.
- (xii) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

6. மேலே பத்தி 5-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிற்படிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.

(i) வருவாய் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு -மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளரமைப்புகள் - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0102)

(ii) தேர்தல் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு -மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளரமைப்புகள் - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0102)

(iii) நில அளவைப் பணியிடங்கள்

2029-00 நில வருவாய் -102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள் மாநிலச் செலவினங்கள் -AF நில அளவை பராமரிப்பு பணி - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2029 00 102 AF 0105)

(iv) குடிமைப் பொருள் பணியிடங்கள்

3456-00 நுகர்பொருள் வழங்கல் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளரமைப்பு - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 3456 00 001 AB 0108)

II 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள்

- (அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.18,000/- தொடரும் செலவினம் ரூ.12,000/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 0513)
- (ஆ) 05 அலுவலகச் செலவுகள் 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 0531)
- (இ) 05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்கள் ரூ.4,00,000/- 05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன் (கு.தொ.கு 2053 00 094 AB 0559)
- (ஈ) 06 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை (பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது) (கு.தொ.கு 2053 00 094 AB 0611)
- (உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.85,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 1914)
- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,70,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.1,92,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,05,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 7614)
7. மேலை பத்தி 5-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புதுப்பணியாகும் (New Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதி (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
8. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வட்டம் 18.02.2019-ஆம் நாள் முதல் செயல்படும்.
9. கிள்ளியூர் வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலை பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
10. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண்.7020/நிதி (வருவாய்), நாள் 18.02.2019 மற்றும் அ.சா.கு.எண்.8088/மை.ம.ஆபி/2019, நாள் 18.02.2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.2762 (இரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்து இரண்டு).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு - I (a)

[அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019.]

கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
அ	பொதுப்பிரிவு		
1	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
3	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	2
4	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
5	மசால்சி (Masalchi)	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
ஆ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
6	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
7	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
8	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
9	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
10	ஈப்பு ஒட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
இ	தேர்தல் பிரிவு		
11	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
ஈ	வட்ட வழங்கல் பிரிவு		
12	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
13	இளநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
14	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
ஈ	நில அளவைப்பிரிவு		
15	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
16	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
17	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
18	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
	மொத்தம்		19

இணைப்பு - I (b)

[அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019.]

ஏற்கனவே செயல்பட்டு வரும் விளவங்கோடு வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
அ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
1	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
2	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
3	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
ஆ	நில அளவைப்பிரிவு		
4	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
	மொத்தம்		4

இணைப்பு- II

அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019
கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்

கிள்ளியூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், விளவங்கோடு வருவாய் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிய வருவாய் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized staff pattern)யின்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ.எண்	பணியிடங்கள்		பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)யின்படி				கிள்ளியூர் வட்டத்தின் பணியிடங்கள்		
	தற்காலிகம் / நிரந்தரம்	விளவங்கோடு வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	விளவங்கோடு வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
அ. பொதுப்பிரிவு									
1.	வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	நி	2	1	-	-	1	-	1
		த	-	-	-	-	-	-	-
3	மண்டல துணை வட்டாட்சியர்	நி	2	1	0 (1a)	-	-	-	-
		த	-	-	-	-	-	-	-
4	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	நி	5	3	-	-	2	-	2
		த	-	-	-	-	-	-	-
5	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	10	3	4(***) (1b)	-	2	-	2
		த	-	-	-	-	-	-	-
6	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	4	2	-	-	2	-	2
		த	-	-	-	-	-	-	-
7	தட்டச்சர்	நி	2	1	-	-	1	-	1
		த	-	-	-	-	-	-	-

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)யின்படி				கிள்ளியூர் வட்டத்தின் பணியிடங்கள்			மொத்தம்
			விளவங்கோடு வட்டத்தின் பணியிடங்கள்	விளவங்கோடு வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
8	பதிவறை எழுத்தர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
9	அலுவலக உதவியாளர்	நி	7	5	-	-	2	-	2	
		த	-	-	-	-	-	2	2	
10	ஈப்பு ஓட்டுநர்	நி	1	1	-	-	1 c (வ.வ.பி)	0	1	
		த	-	-	-	-	-	-	-	
11	இரவுக் காவலர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
12	மசால்சி (Masalchi)	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
	மொத்தம்		37	21	4	-	11	6	17	
ஆ. சமூக பாதுகாப்புத் திட்டம்										
1	தனி வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	2	1	-	-	1	-	1	
		த	-	-	-	-	-	-	-	
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1 d (வ.வ.பி)	0	1	
		த	-	-	-	-	-	-	-	
4	தட்டச்சர்	நி	-	-	-	1	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
5	பதிவறை எழுத்தர்	நி	-	-	-	1	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
6	அலுவலக உதவியாளர்	நி	-	-	-	1	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
7	ஈப்பு ஓட்டுநர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
	மொத்தம்		5	4	0	3	2	5	7	

இ. தேர்தல் பிரிவு

1	குணை வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1 b	0	1
		த	-	-	-	-	(பொது)	-	-
மொத்தம்			2	2	-	-	1	1	2

ஈ) வட்ட வழங்கல் பிரிவு

1	வட்ட வழங்கல் அலுவலகர் (குணை வட்டாட்சியர் நிலை)	நி	1	1	-	-	1 a	0	1
		த	-	-	-	-	(பொது)	-	-
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
4	தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	3	1	0	-	1	-	1
		த	-	-	(1 d)	-	-	-	-
5	அலுவலக உதவியாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
6	ஈப்பு ஒட்டுநர்	நி	1	-	0	-	-	-	-
		த	-	-	(1 c)	-	-	-	-
மொத்தம்			8	5	0	-	2	3	5

உ) கிராம நிர்வாகம்

1	கிராம நிர்வாக அலுவலர்	நி	55	28	-	-	27	-	27
		த	-	-	-	-	-	-	-
2	கிராம உதவியாளர்	நி	55	28	-	-	27	-	27
		த	-	-	-	-	-	-	-
மொத்தம்			110	56	-	-	54	-	54

ஊ) நில அளவைப்பிரிவு

1.	வட்டத்துணை ஆய்வாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
2	வட்ட சார் ஆய்வாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
3	குறுவட்ட நில அளவர்	நி	5	3	-	-	2	-	2
		த	-	-	-	-	-	-	-

4	முதுநிலை வரைவாளர்	நி	-	-	-	1	-	-	-
5	நில ஆவண வரைவாளர்	த நி	- 1	- 0	- 1	- - (***)	- -	- -	1 -
6	புல உதவியாளர்	த நி	- 1	- 1	- -	- -	- -	- -	- 1
மொத்தம்			9	6	-	1	2	4	6
ஆக மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)			171	94	5	4	72	19	91

- (1a) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாக கண்டறியப்பட்ட ஒரு மண்டல துணை வட்டாட்சியர் பணியிடத்தை வட்ட வழங்கல் பிரிவிற்கு மாற்றலாம்.
- (1b) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடங்களாக கண்டறியப்பட்ட ஐந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பணியிடங்களில் ஒரு பணியிடத்தை தேர்தல் பிரிவிற்கு மாற்றலாம். மேலும் மீதமுள்ள 4 பணியிடங்களை கலைக்கலாம்.
- (1c) வட்ட வழங்கல் பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாக கண்டறியப்பட்ட ஒரு ஈப்பு ஒட்டுநர் பணியிடத்தை பொதுப்பிரிவிற்கு மாற்றலாம்.
- (1d) வட்டவழங்கல் பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாக கண்டறியப்பட்ட ஒரு தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பணியிடத்தை சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவிற்கு மாற்றலாம்.

(***) கலைக்கப்பட வேண்டிய மிகைப் பணியிடங்கள்

விளவங்கோடு வட்டத்தில் உள்ள மொத்தப் பணியிடங்கள் - 171

ஏற்கனவே செயல்பட்டு வரும் விளவங்கோடு வட்டத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்ட பணியிடங்கள்	-	94
கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்திற்கு மறுபரவலமர்த்தல் செய்யப்படும் பணியிடங்கள்	-	72
மிகைப் பணியிடங்கள்	-	5
மொத்தப் பணியிடங்கள்		171

புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் - 23

கிள்ளியூர் புதிய வருவாய் வட்டம்	-	19
ஏற்கனவே செயல்பட்டு வரும் விளவங்கோடு வட்டம்	-	4

கிள்ளியூர் புதிய வருவாய் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் - 91

மறுபரவலமர்த்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள்	-	72
புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்	-	19

இணைப்பு - III

அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019
ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்	விபரம்	ஆட்சி எல்லை			அரசாணை (நிலை) எண். 279, வ.து, நாள் 9.6.2003-இன் படியான அளவுகோல்கள்
		தற்போதுள்ள விளவங்கோடு வட்டம்	உத்தேசிக்கப்படும் கிள்ளியூர் புதிய வட்டம்	பிரிவினைக்கு பின் எஞ்சிய விளவங்கோடு வட்டம்	
1.	தலைமையிடம்	விளவங்கோடு	கிள்ளியூர்	விளவங்கோடு	
2.	பரப்பளவு (ச.கி.மீட்டரில்)	431.75	154.71	277.04	குறைந்த அளவு 250 ச.கி.மீ அதிக அளவு 2000 ச.கி.மீ
3.	மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)	5,87,924	3,71,224	2,16,700	குறைந்த அளவு 1,00,000 அதிக அளவு 5,50,000

வ. எண்	விபரம்	ஆட்சி எல்லை			அரசாணை (நிலை) எண். 279, வ.து, நாள் 9.6.2003-இன் படியான அளவுகோல்கள்
		தற்போதுள்ள விளவங்கோடு வட்டம்	உத்தேசிக்கப்படும் கிள்ளியூர் புதிய வட்டம்	பிரிவினைக்கு பின் எஞ்சிய விளவங்கோடு வட்டம்	
4.	வருவாய்க் கோட்டத்தின் பெயர்	பத்மநாபபுரம்	பத்மநாபபுரம்	பத்மநாபபுரம்	--
5.	சட்டமன்ற தொகுதி	விளவங்கோடு, கிள்ளியூர்	கிள்ளியூர் விளவங்கோடு (பகுதி)	விளவங்கோடு (பகுதி)	--
6.	பாராளுமன்ற தொகுதி	கன்னியாகுமரி	கன்னியாகுமரி	கன்னியாகுமரி	--
7.	நகராட்சிகளின் எண்ணிக்கை	குழித்துறை	---	குழித்துறை	--
8.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை	1.மேல்புறம் 2.கிள்ளியூர் 3.முஞ்சிறை	1.கிள்ளியூர் 2.முஞ்சிறை	1.மேல்புறம்	2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்கள்
9.	பேரூராட்சிகளின் எண்ணிக்கை	15	9	6	--
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை	1. பைங்குளம் 2. விளவங்கோடு 3. இடைக்கோடு 4. அருமனை 5.மிடாலம்	1. மிடாலம் 2. பைங்குளம்	1.விளவங்கோடு 2. இடைக்கோடு 3.அருமனை	--
11.	வருவாய்க் கிராமங்களின் எண்ணிக்கை	55	27	28	குறைந்த அளவு 30 கிராமங்கள்
12.	கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை	29	19	10	--

இணைப்பு - IV

அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019

அறிவிக்கை - I

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு வட்டத்தினைப் பிரித்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து கிள்ளியூரைத் தலைமையிடமாகக் கொண்டு கிள்ளியூர் புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு செயல்படும்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்	
கிள்ளியூர்	1.மிடாலம்	1	15	மிடாலம் 'அ'	
	(கிராமங்கள்-13)		2	41	மிடாலம் 'ஆ'
			3	42	கருங்கல்
			4	43	மத்திக்கோடு
			5	14	கீழ்மிடாலம் 'அ'
			6	40	கீழ்மிடாலம் 'ஆ'
			7	16	கீழ்குளம் 'அ'
			8	44	இனயம்புத்தன்துறை
			9	45	கீழ்குளம் 'ஆ'
			10	17	கிள்ளியூர் 'அ'
			11	46	கிள்ளியூர் 'ஆ'

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		12	23	பாலூர் கிராமம்
		13	55	முள்ளங்கினாவிளை கிராமம்
	2. பைங்குளம் (14)	14	1	கொல்லங்கோடு 'அ'
		15	24	கொல்லங்கோடு 'ஆ'
		16	25	சூழால்
		17	19	குளப்புறம்
		18	50	அதங்கோடு
		19	4	ஆறுதேசம்
		20	29	முஞ்சிறை
		21	3	பைங்குளம்
		22	28	தேங்காய்பட்டணம்
		23	2	எழுதேசம் 'அ'
		24	26	எழுதேசம் 'ஆ'
		25	27	எழுதேசம் 'இ'
		26	5	மெதுகும்மல்
		27	30	அடைக்காகுழி

புதியதாக உருவாக்கப்படும் கிள்ளியூர் வட்டத்தில் உள்ளடங்கும் மிடாலம் மற்றும் பைங்குளம் ஆகிய குறுவட்டங்களில் தற்போது கையாளப்படும் அதிகாரங்கள் இனி கிள்ளியூர் வட்டாட்சியரால் கையாளப்படும்.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019.]

விளவங்கோடு வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
விளவங்கோடு	1.பைங்குளம் (14)	1	1	கொல்லங்கோடு 'அ'
		2	24	கொல்லங்கோடு 'ஆ'
		3	25	சூழால்
		4	19	குளப்புறம்
		5	50	அதங்கோடு
		6	4	ஆறுதேசம்
		7	29	முஞ்சிறை
		8	3	பைங்குளம்
		9	28	தேங்காய்பட்டணம்
		10	2	எழுதேசம் 'அ'
		11	26	எழுதேசம் 'ஆ'
		12	27	எழுதேசம் 'இ'
		13	5	மெதுகும்மல்
		14	30	அடைக்காகுழி
2.விளவங்கோடு(10)		15	9	விளவங்கோடு
		16	34	களியக்காவிளை
		17	35	குழித்துறை நகரம்
		18	7	நல்லூர்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
		19	18	நட்டாலம் 'அ'
		20	47	உண்ணாமலைக்கடை
		21	48	நட்டாலம் 'ஆ'
		22	49	கொல்லஞ்சி கிராமம்
		23	6	குன்னத்துார்
		24	31	வினாத்துறை கிராமம்
	3.இடைக்கோடு (9)	25	11	இடைக்கோடு
		26	37	தேவிக்கோடு
		27	8	பாகோடு 'அ'
		28	32	மருதங்கோடு
		29	33	பாகோடு 'ஆ'
		30	20	அண்டுகோடு 'அ'
		31	51	அண்டுகோடு 'ஆ'
		32	10	பளுகல் கிராமம்
		33	36	மலையடி
	4.அருமனை(9)	34	12	அருமனை
		35	38	மஞ்சாலுமுடு
		36	21	வெள்ளாங்கோடு
		37	52	முழுக்கோடு
		38	53	சிதறால்
		39	13	களியல்
		40	39	கடையால்
		41	22	மாங்கோடு
		42	54	புலியூர்சாலை
	5.மிடாலம்	43	15	மிடாலம் 'அ'
	(கிராமங்கள்-13)	44	41	மிடாலம் 'ஆ'
		45	42	கருங்கல்
		46	43	மத்திக்கோடு
		47	14	கீழ்மிடாலம் 'அ'
		48	40	கீழ்மிடாலம் 'ஆ'
		49	16	கீழ்குளம் 'அ'
		50	44	இனயம்புத்தன்துறை
		51	45	கீழ்குளம் 'ஆ'
		52	17	கிள்ளியூர் 'அ'
		53	46	கிள்ளியூர் 'ஆ'
		54	23	பாலூர் கிராமம்
		55	55	முள்ளங்கினாவிளை கிராமம்

அரசாணை (நிலை) எண்.59, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019

அறிவிக்கை—III

விளவங்கோடு வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வ.எண்	வருவாய் கிராமம் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
விளவங்கோடு குறுவட்டம்		
1	9	விளவங்கோடு
2	34	களியக்காவிளை
3	35	குழித்துறை நகரம்
4	7	நல்லூர்
5	18	நட்டாலம் 'அ'
6	47	உண்ணாமலைக்கடை கிராமம்
7	48	நட்டாலம் 'ஆ'
8	49	கொல்லஞ்சி கிராமம்
9	6	குன்னத்தூர்
10	31	வினாத்துறை கிராமம்
இடைக்கோடு குறுவட்டம்		
11	11	இடைக்கோடு
12	37	தேவிக்கோடு
13	8	பாகோடு 'அ'
14	32	மருதங்கோடு
15	33	பாகோடு 'ஆ'
16	20	அண்டுகோடு 'அ'
17	51	அண்டுகோடு 'ஆ'
18	10	பளுகல் கிராமம்
19	36	மலையடி
அருமனை குறுவட்டம்		
20	12	அருமனை
21	38	மஞ்சாலுமுடு
22	21	வெள்ளாங்கோடு
23	52	முழுக்கோடு
24	53	சிதறால்
25	13	களியல்
26	39	கடையால்
27	22	மாங்கோடு
28	54	புலியூர்சாலை

அதூல்ய மிஸ்ரா,
அரசு முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம் 2019, மே 8.

No.II(1)/REV/4/2019.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண். 60, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1) 18 பிப்ரவரி 2019, மாசி 6, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண்.279, வருவாய் [வ.நி.1(1)] துறை, நாள் 9-6-2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண். ந.க.பணி3(4)/43313/2017, நாள் 30-12-2018.

ஆணை: எண் 60, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1) 18 பிப்ரவரி 2019

திண்டுக்கல் மாவட்டத்தில் 31.12.2017 அன்று நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

"திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும்".

2. மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் வருவாய் வட்டத்தை இரண்டாகப் பிரித்த பின்னர் புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை வருவாய் வட்டம், பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோல்களின்படி, வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 30 என்பதற்கு பதிலாக 24 ஆகவும் மற்றும் 2 அல்லது 3 முழுமையான ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அளவுகோலுக்கு மாறாக வடமதுரை மற்றும் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் பகுதியளவு மட்டுமே உள்ளடக்கியதாக இருப்பதாலும், முன்மொழிவு நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்மட்டக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தளர்வு வழங்கி திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வருவாய் வட்டத்தினை இரண்டாகப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் உருவாக்கும் கருத்துருவினை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி 24 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 3 குறுவட்டங்களுடன் குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

3. மேலும், தற்போதைய வேடசந்தூர் வருவாய் வட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் குஜிலியம்பாறை வருவாய் வட்டம் ஆகியவற்றின் ஆட்சி எல்லைகள் (இணைப்பு-IV) தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிவித்துள்ளதோடு புதிதாக உருவாக்கப்படவுள்ள குஜிலியம்பாறை வருவாய் வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேர்தல் பிரிவு மற்றும் வட்ட வழங்கல் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு 17 பணியிடங்கள் மற்றும் நிலஅளவைப் பிரிவிற்கு 6 பணியிடங்கள் என ஆக மொத்தம் 23 பணியிடங்கள் புதியதாக உருவாக்கிட வேண்டும் என்றும், வட்டப்பிரிவினைக்குப்பின் வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் மிகைப் பணியிடங்களாக உள்ள 3 பணியிடங்களை கலைத்திடவும் மற்றும் 6 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், புதியதாக உருவாக்கப்படவுள்ள குஜிலியம்பாறை வருவாய் வட்டத்திற்கு ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.1,97,13,624/- தொடராச் செலவினமாக ரூ.28,49,446/- ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறும் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

4. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.

(i) திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து குஜிலியம்பாறையைத் தலைமையிடமாகக் கொண்டு கோட்டாந்தம், பாளையம், கோவிலூர் ஆகிய மூன்று குறுவட்டங்கள் மற்றும் 24 வருவாய் கிராமங்களுடன் குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

(ii) உருவாக்கப்படவுள்ள குஜிலியம்பாறை வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 93 பணியிடங்களில் 74 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும், 15 பணியிடங்களை வருவாய்த் துறைக்கும், 4 பணியிடங்களை நில அளவைத்துறைக்கும் ஆக மொத்தம் 19 பணியிடங்களை (இணைப்பு 1a-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலமும் தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் வேடசந்தூர் வருவாய் வட்டத்திற்கு 3 புதிய பணியிடங்கள் (இணைப்பு 1b-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்கப்படுகிறது.

(iii) உருவாக்கப்படவுள்ள குஜிலியம்பாறை வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினமாக ரூ.1,43,22,108/- (ரூபாய் ஒரு கோடியே நூற்பத்து மூன்று இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து நூற்றியெட்டு மட்டும்) மற்றும் தொடராச் செலவினமாக ரூ.18,82,446/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து எண்பத்து இரண்டாயிரத்து நானூற்று நூற்பத்தாறு மட்டும்) [இணைப்பு-III-இல் உள்ளபடி] நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் வேடசந்தூர் வருவாய் வட்டத்திற்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 3 பணியிடங்களுக்கான பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பாக ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.15,84,060/ (ரூபாய் பதினாறு இலட்சத்து எண்பத்து நான்காயிரத்து அறுபது மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

(iv) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

(v) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.

(vi) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே.வா.துறை, நாள் 11.03.2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/ சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.

(vii) மறுபரவலமர்த்தல் மூலம் வேடசந்தூர் வருவாய் வட்டத்திலிருந்து குஜிலியம்பாறை வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் குஜிலியம்பாறை வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.

(viii) இது ஒரு 'புதுப்பணி' குறித்த செலவினமாகும் என்பதால் புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

(ix) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(x) அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.

(xi) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.

(i) வருவாய் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு -மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள் - 01 சம்பளங்கள்
(த.தொ.கு 2053 00 094 AB 0102)

(ii) தேர்தல் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு -மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள் - 01 சம்பளங்கள்
(த.தொ.கு 2053 00 094 AB 0102)

(iii) நில அளவைப் பணியிடங்கள்

2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள் - மாநிலச் செலவினங்கள்-AF நில அளவை பராமரிப்பு பணி - 01 சம்பளங்கள்
(த.தொ.கு 2029 00 102 AF 0105)

(iv) குடிமைப் பொருள் பணியிடங்கள்

3456-00 நுகர்பொருள் வழங்கல் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளரமைப்பு - 01 சம்பளங்கள்
(த.தொ.கு 3456 00 001 AB 0108)

II 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள்

(அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,500/-

தொடரும் செலவினம் ரூ.25,500/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 0513)

(ஆ) 05 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/-

(த.தொ.கு 2053 00 094 AB 0531)

(இ) 05 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.4,00,000/-

05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்
(த.தொ.கு 2053 00 094 AB 0559)

(ஈ) 06 வாடகைக் கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை

(பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது)
(த.தொ.கு 2053 00 094 AB 0611)

- (உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 1914)
- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,61,446/-
த.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.1,92,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,05,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 7614)

6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புதுப்பணியாகும் (New Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதித் (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும். இப்புதிய வருவாய் வட்டம் 18.02.2019-ஆம் நாள் முதல் செயல்படும்.

8. குஜிலியம்பாறை வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

9. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண்.7422/நிதி(வருவாய்)/2019, நாள் 18.02.2019 மற்றும் அ.சா.கு.எண்.8086/மை.ம.ஆ.பி/2019, நாள் 18.02.2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.2763 (இரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்து மூன்று).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு - I (a)

அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019

குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
அ	பொதுப்பிரிவு		
1	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
3	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
4	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
5	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
6	மசால்சி (Masalchi)	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
ஆ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
7	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
8	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
9	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
10	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
11	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1

12	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
இ	தேர்தல் பிரிவு		
13	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
ஈ	வட்ட வழங்கல் பிரிவு		
14	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
15	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
உ	நில அளவைப்பிரிவு		
16	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
17	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
18	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
19	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
	மொத்தம்		19

இணைப்பு - I (b)

அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019

ஏற்கனவே செயல்பட்டு வரும் வேடசந்தூர் வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
	சமூக பாதுகாப்புத்திட்டம்		
1	இளநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
2	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
3	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
	மொத்தம்		3

இணைப்பு- II

அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019

புதிய குஜிலியம்பாறை வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், வேடசந்தூர் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிய வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized staff pattern)யின்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வேடசந்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் வேடசந்தூர் வட்டத்தின் பணியிடங்கள்			உத்தேசிக்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை வட்டத்தின் பணியிடங்கள்		
				நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
அ. பொதுப்பிரிவு									
1.	வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் வேடசந்தூர் வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை வட்டத்தின் பணியிடங்கள்			
			வேடசந்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1	
3	மண்டல துணை வட்டாட்சியர்	நி த	1 1	1 -	- -	- -	- 1	- -	- 1	
4	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி த	7 1	4 -	- 0 (1a)	- -	3 -	- -	3 -	
5	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	நி த	7 -	4 -	- -	- -	3 -	- -	3 -	
6	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி த	3 1	2 -	- -	- -	1 1	- -	1 1	
7	தட்டச்சர்	நி த	1 1	1 -	- -	- -	- 1	- -	- 1	
8	பதிவறை எழுத்தர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1	
9	ஈப்பு ஓட்டுநர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1	
10	அலுவலக உதவியாளர்	நி த	9 2	6 -	- -	- -	3 2	- -	3 2	
11	இரவுக் காவலர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1	
12	மசால்சி (Masalchi)	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1	
மொத்தம்			40	24	0	0	15	6	21	
ஆ. சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவு										
1	தனி வட்டாட்சியர்	நி த	- 1	- 1	- -	- -	- -	1 -	1 -	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி த	- 1	- 1	- -	- -	- -	1 -	1 -	
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி த	- -	- -	- -	1 -	1b(தே.பி.) -	- -	1 -	

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் வேடசந்தூர் வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை வட்டத்தின் பணியிடங்கள்			
			வேடசந்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய மிகைப் பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டியன	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
4	தட்டச்சர்	நி	-	-	-	1	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
5	பதிவறை எழுத்தர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
6	அலுவலக உதவியாளர்	நி	-	-	-	1	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
7	ஈப்பு ஓட்டுநர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
	மொத்தம்		4	4	-	3	1	6	7	
	இ. தேர்தல் பிரிவு									
1	துணை வட்டாட்சியர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	1a (பொது)	-	1	
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	1	-	0 (1b)	-	-	-	-	
4	டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator)		1	-	1(***)	-	-	-	-	
	மொத்தம்		4	2	1	0	1	1	2	
	ஈ) வட்ட வழங்கல் பிரிவு									
1	துணை வட்டாட்சியர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
3	தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	2	1	-	-	1	-	1	
	மொத்தம்		4	3	0	0	1	2	3	

வ. எண்	பணியிடங்கள்		தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் வேடசந்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்			உத்தேசிக்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை வட்டத்தின் பணியிடங்கள்		
	(1)	(2)		(4)	(5)	(6)	(7)	(8)	(9)
உ) கிராம நிருவாகம்									
1	கிராம நிருவாக அலுவலர்	நி	48	25	-	-	23	-	23
		த	-	-	-	-	-	-	-
2	கிராம உதவியாளர்	நி	63	33	-	-	30	-	30
		த	-	-	-	-	-	-	-
மொத்தம்		நி	111	58	0	0	53	0	53
ஊ) நில அளவைப் பிரிவு									
1.	வட்டத்துணை ஆய்வாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
2	வட்ட சார் ஆய்வாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
3	குறுவட்ட அளவர்	நி	7	4	-	-	3	-	3
		த	-	-	-	-	-	-	-
4	முதுநிலை வரைவாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
5	நில ஆவண வரைவாளர்	நி	1	-	1(***)	-	-	-	-
		த	-	-	-	-	-	-	-
6	புல உதவியாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
மொத்தம்			12	8	1	0	3	4	7
ஆக மொத்தம்			175	99	2	3	74	19	93
(அ+ஆ+இ+ஈ+உ+ஊ)									

(1a) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாக கண்டறியப்பட்ட ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பணியிடத்தை தேர்தல் பிரிவிற்கு மாற்றலாம்.

(1b) தேர்தல் பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாக கண்டறியப்பட்ட ஒரு இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பணியிடத்தை சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவிற்கு மாற்றலாம்.

(***) கலைக்கப்பட வேண்டிய மிகைப் பணியிடங்கள்

வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் உள்ள மொத்தப் பணியிடங்கள் - 175

நிறுத்தி வைக்கப்பட்ட பணியிடங்கள்	-	99
மறுபரவலமர்த்தல்	-	74
மிகைப் பணியிடங்கள்	-	2
மொத்தப் பணியிடங்கள்		175

புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்	-	22
குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டம்	-	19
ஏற்கனவே செயல்பட்டு வரும் வேடசந்தூர் வருவாய் வட்டம்	-	3
குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள்	-	93
மறுபரவலமர்த்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள்	-	74
புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்	-	19

இணைப்பு-III

[அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

அ. தொடரும் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிக்க (தோராயமாக ஆண்டொன்றுக்கு கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	1,39,84,608
2.	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	எரிபொருள் (டீசல்) (2 வாகனங்களுக்கு)	1,92,000
5.	தொலைபேசி கட்டணம்	25,500
	மொத்தம்	1,43,22,108

ஆ. தொடரரச் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	தளவாடங்கள்	4,00,000
2.	ஈப்பு - 2	12,61,446
3.	தொலைபேசி இணைப்பு	6,000
4.	கணினி	75,000
5.	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	30,000
6.	ஜெராக்ஸ் இயந்திரம்	65,000
7.	பேக்ஸ் இயந்திரம் (தொலையச்சு இயந்திரம்)	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பான்	10,000
	மொத்தம்	18,82,446

இணைப்பு - IV

[அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்.	விவரங்கள்	வட்டம்			அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன் படியான அளவுகோல்கள்
		தற்போது உள்ளபடி வேடசந்தூர் வட்டம்	உத்தேசிக்கப்பட்ட குஜிலியம்பாறை வட்டம்	எஞ்சிய வேடசந்தூர் வட்டம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1.	தலைமையிடம்	வேடசந்தூர்	குஜிலியம்பாறை	வேடசந்தூர்	-
2.	பரப்பளவு ச.கி.மீ	946 ச.கி.மீ	423.76 ச.கி.மீ	522.22 ச.கி.மீ	(குறைந்த அளவு 250 ச.கி.மீ முதல் அதிகளவு 2000 ச.கி.மீ)
3.	மக்கள் தொகை	329100	118011	211089	(குறைந்த அளவு 1,00,000 முதல் அதிகளவு 5,50,000 ச.கி.மீ)
4.	வருவாய் கோட்டத்தின் பெயர்	பழனி	பழனி	பழனி	-
5.	சட்டமன்ற தொகுதியின் பெயர்	வேடசந்தூர்	வேடசந்தூர்	வேடசந்தூர்	-
6.	பாராளுமன்ற தொகுதியின் பெயர்	கரூர்	கரூர்	கரூர்	-
7.	நகராட்சிகளின் எண்ணிக்கை	-	-	-	-
8.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை	1. வேடசந்தூர் 2. குஜிலியம்பாறை 3. வடமதுரை	குஜிலியம்பாறை (முழுவதும்) வேடசந்தூர் - பகுதி	1. வேடசந்தூர் (பகுதி) 2. வடமதுரை	-

வ. எண்.	விவரங்கள்	வட்டம்			அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன் படியான அளவுகோல்கள்
		தற்போது உள்ளபடி வேடசந்தூர் வட்டம்	உத்தேசிக்கப்பட்ட குஜிலியம்பாறை வட்டம்	எஞ்சிய வேடசந்தூர் வட்டம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
9.	பேரூராட்சிகளின் எண்ணிக்கை	1. வேடசந்தூர் 2. எரியோடு 3. பாளையம் 4. வடமதுரை 5. அய்யலூர்	1. பாளையம்	1. வேடசந்தூர் 2. எரியோடு 3. வடமதுரை 4. அய்யலூர்	-
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை	1.கோட்டாந்தத்தம் 2.பாளையம் 3.கோவிலூர் 4.எரியோடு 5.வடமதுரை 6. அய்யலூர் 7.வேடசந்தூர்	1.கோட்டாந்தத்தம் 2.பாளையம் 3.கோவிலூர்	1.வேடசந்தூர் 2.எரியோடு 3. வடமதுரை 4.அய்யலூர்	-
11.	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை	63	24	39	புதிதாக உருவாக்கப்படவுள்ள வட்டத்தில் குறைந்த அளவு 30 கிராமங்கள் பூர்த்தி ஆகவில்லை.
12.	கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை	54	21	33	-
13.	தலைமை இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமம்	லந்தக்கோட்டை - 60 கி.மீ	லந்தக்கோட்டை - 22 கி.மீ	பஞ்சந்தாங்கி - 40 கி.மீ	குறைந்தளவு 30 கி.மீ

இணைப்பு - V

[அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

அறிவிக்கை-I

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து குஜிலியம்பாறையைத் தலைமையிடமாகக் கொண்டு குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு செயல்படும்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
குஜிலியம்பாறை	கோட்டாந்தத்தம் குறுவட்டம் (கிராமங்கள்-9)	1	2	ஆர்.வெள்ளோடு
		2	1	திருக்கூர்ணம்
		3	6	லந்தக்கோட்டை
		4	8	கருங்கல்
		5	7	தீண்டாக்கல்
		6	3	ஆலம்பாடி
		7	4	கோட்டாந்தத்தம்
		8	10	தோளிப்பட்டி
		9	5	டி.கூடலூர்
		10	9	பாளையம்
		11	15	கூம்பூர்
		12	14	மல்லப்புரம்
		13	27	வாணிக்கரை
		14	28	ஆர்.புதுக்கோட்டை
		15	13	உல்லியக்கோட்டை
		16	12	சின்னலுப்பை
		17	11	கரிக்காலி (கோட்டாந்தத்தம் குறுவட்டத்திலிருந்து)
	பாளையம் குறுவட்டம் (கிராமங்கள்-8)	10	9	பாளையம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
	கோவிலூர் குறுவட்டம் (கிராமங்கள்-7)	18	26	குளத்துப் பட்டி
		19	25	குடப்பம்
		20	33	வெம்பூர்
		21	30	நல்லூர்
		22	32	நாகையகோட்டை (எரியோடு குறுவட்டத்திலிருந்து)
		23	29	வடுகம்பாடி (பாளையம் குறுவட்டத்திலிருந்து)
		24	31	ஆர்.கோம்பை (பாளையம் குறுவட்டத்திலிருந்து)

குஜிலியம்பாறை புதிய வருவாய் வட்டத்தில் உள்ளவங்கும் கோட்டாந்தம், பாளையம் மற்றும் கோவிலூர் ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது வேடசந்தூர் வட்டாட்சியரால் கையாளப்படும் அதிகாரங்கள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து குஜிலியம்பாறை வட்டாட்சியரால் கையாளப்படும்.

[அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]
அறிவிக்கை-II

வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
வேடசந்தூர்	கோட்டாந்தம் குறுவட்டம் (கிராமங்கள்-10)	1	2	ஆர்.வெள்ளோடு
		2	1	திருக்கூர்ணம்
		3	6	லந்தக்கோட்டை
		4	8	கருங்கல்
		5	7	தீண்டாக்கல்
		6	3	ஆலம்பாடி
		7	4	கோட்டாந்தம்
		8	10	தோளிப்பட்டி
		9	11	கரிக்காலி
		10	5	டி.கூடலூர்
	பாளையம் குறுவட்டம் (கிராமங்கள்-9)	11	9	பாளையம்
		12	31	ஆர்.கோம்பை
		13	29	வடுகம்பாடி
		14	15	கூம்பூர்
		15	14	மல்லப்புரம்
		16	27	வாணிக்கரை
		17	28	ஆர்.புதுக்கோட்டை
		18	13	உல்லியக்கோட்டை
		19	12	சின்னலுப்பை
		20	16	பாலப்பட்டி
	கோவிலூர் குறுவட்டம் (கிராமங்கள்-10)	21	26	குளத்துப் பட்டி
		22	25	குடப்பம்
		23	33	வெம்பூர்
		24	30	நல்லூர்
		25	35	வெல்லம்பட்டி
		26	34	உசிலம்பட்டி
		27	24	கூவக்காபட்டி
		28	21	நத்தப்பட்டி
		29	36	அம்மாபட்டி

வேடசந்தூர்	எரியோடு குறுவட்டம் (கிராமங்கள்- 7)	30	37	மூராமபுரம்	
		31	38	மல்வார்பட்டி	
		32	42	இ.சித்தூர்	
		33	32	நாகையகோட்டை	
		34	30	மாரம்பாடி	
		35	41	நல்லமனார்கோட்டை	
		36	43	எரியோடு	
	வடமதுரை குறுவட்டம் (கிராமங்கள்- 11)	37	53	வடமதுரை	
		38	48	வேல்வார்கோட்டை	
		39	55	பிலாத்து	
		40	41	காணப்பாடி	
		41	49	இராமநாதபுரம்	
		42	47	பாடியூர்	
		43	45	தென்னம்பட்டி	
		44	46	பெரும்புள்ளி	
		45	40	குளத்தூர்	
		46	50	சிங்காரக்கோட்டை	
		47	52	வேலாயுதம்பாளையம்	
		அய்யலூர் குறுவட்டம் (கிராமங்கள்- 10)	48	61	அய்யலூர்
			49	62	அ.கோம்பை
			50	63	பஞ்சந்தாங்கி
			51	58	சித்துவார்பட்டி
			52	44	பாகாந்தத்தம்
	53		60	புத்தூர்	
	54		54	மோர்பட்டி	
	55		59	கொல்லப்பட்டி	
	56		57	சுக்காம்பட்டி	
	57		56	கொம்பேறிப்பட்டி	
	வேடசந்தூர் குறுவட்டம் (கிராமங்கள்- 6)	58	20	வேடசந்தூர்	
		59	19	வி.புதுக்கோட்டை	
		60	18	குட்டம்	
		61	22	பூதிப்புரம்	
		62	23	கைத்தியன்கோட்டை	
63		17	கல்வார்பட்டி		

[அரசாணை (நிலை) எண்.60, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019.]
அறிவிக்கை-III

வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
வேடசந்தூர்	எரியோடு குறுவட்டம் (கிராமங்கள்- 9)	1	37	மூராமபுரம்
		2	38	மல்வார்பட்டி
		3	42	இ.சித்தூர்
		4	30	மாரம்பாடி
		5	41	நல்லமனார்கோட்டை
		6	43	எரியோடு
		7	34	உசிலம்பட்டி
		8	35	வெல்லம்பட்டி
		9	36	அம்மாபட்டி

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வரிசை எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்	
(1)	(2)	(3)	(4)	(5)	
வேடசந்தூர்	வடமதுரை குறுவட்டம் (கிராமங்கள்- 11)	10	53	வடமதுரை	
		11	48	வேல்வார் கோட்டை	
		12	55	பிலாத்து	
		13	41	காணப்பாடி	
		14	49	இராமநாதபுரம்	
		15	47	பாடியூர்	
		16	45	தென்னம்பட்டி	
		17	46	பெரும்புள்ளி	
		18	40	குளத்தூர்	
		19	50	சிங்காரக் கோட்டை	
		20	52	வேலாபுதம் பாளையம்	
		அய்யலூர் குறுவட்டம் (கிராமங்கள்-10)	21	61	அய்யலூர்
			22	62	அ.கோம்பை
			23	63	பஞ்சந்தாங்கி
			24	58	சித்துவார்பட்டி
			25	44	பாகாந்தத்தம்
			26	60	புத்தூர்
			27	54	மோர்பட்டி
			28	59	கொல்லபட்டி
			29	57	சுக்காம்பட்டி
		வேடசந்தூர் குறுவட்டம் (கிராமங்கள்-9)	30	58	கொம்பேறிபட்டி
			31	20	வேடசந்தூர்
			32	19	வி.புதுக்கோட்டை
			33	18	குட்டம்
			34	22	பூதிப்புரம்
			35	23	கைத்தியன்கோட்டை
			36	17	கல்வார்பட்டி
			37	21	நத்தப்பட்டி (கோவிலூர் குறுவட்டத்திலிருந்து)
			38	16	பாலப்பட்டி (கோவிலூர் குறுவட்டத்திலிருந்து)
			39	24	கூவக்காபட்டி (கோவிலூர் குறுவட்டத்திலிருந்து)

அதூல்ய மிஸ்ரா,
அரசு முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், 2019 மே 8.

No. II(1)/REV/5/2019.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் - பள்ளிப்பட்டு, வருவாய் வட்டத்தினைப் பிரித்து ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண்.61, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1) 18 பிப்ரவரி 2019, மாசி 6, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:

1. அரசாணை (நிலை) எண்.279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை நாள். 9-6-2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண். ந.க. பணி 3(4)/14822/2018, நாள் 27-12-2018.

ஆணை: எண் 61, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), 18 பிப்ரவரி 2019.

திருவள்ளூர் மாவட்டத்தில் 03.09.2017 அன்று நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

"திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்திலிருந்து ஆர்.கே.பேட்டை பகுதியை பிரித்து புதிய வட்டம் உருவாக்குவது தொடர்பான கோரிக்கையினை அரசு பரிசீலித்து ஆவன செய்யும்".

2. மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தினை இரண்டாகப் பிரித்த பின்னர் புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டம் பார்வை 1-இல் படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோல்களின்படி, வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 30 என்பதற்கு பதிலாக 20 ஆகவும் மற்றும் 2 அல்லது 3 முழுமையான ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதாக இருந்தல் வேண்டும் என்ற அளவுகோல்களுக்கு மாறாக பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பகுதியளவு மட்டுமே உள்ளடக்கியதாக இருப்பதாலும் மற்றும் வட்ட பிரினைக்குப்பின் பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவுகோல்களுக்கு குறைவாக இருப்பதாலும், முன்மொழிவு நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்மட்டக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தளர்வு வழங்கி திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தினைப் பிரித்து ஆர்.கே.பேட்டை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் உருவாக்கும் கருத்துருவினை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி 37 வருவாய் மற்றும் மதுரா கிராமங்களை உள்ளடக்கிய 3 குறுவட்டங்களுடன் ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

3. மேலும், தற்போதைய பள்ளிப்பட்டு வருவாய் வட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டம் ஆகியவற்றின் ஆட்சி எல்லைகள் தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிவித்துள்ளதோடு புதிதாக உருவாக்கப்படவுள்ள ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேர்தல் பிரிவு வட்ட வழங்கல் பிரிவு மற்றும் கிராம நிர்வாகம் ஆகிய பிரிவுகளுக்கு 22 பணியிடங்கள் மற்றும் நிலஅளவைப் பிரிவிற்கு 5 பணியிடங்கள் என ஆக மொத்தம் 27 பணியிடங்கள் புதியதாக உருவாக்கிட வேண்டும் என்றும், வட்டப்பிரிவினைக்குப்பின், பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தில் மிகைப் பணியிடங்களாக உள்ள 4 பணியிடங்களை கலைத்திடவும் மற்றும் 2 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், புதியதாக உருவாக்கப்படவுள்ள ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டத்திற்கு தோராயமாக ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.1,94,55,252/-ம் தொடராச் செலவினமாக ரூ.28,49,446/-ம் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

4. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.

- (i) திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தினைப் பிரித்து ஆர்.கே.பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆர்.கே.பேட்டை, எரும்பி மற்றும் பாலாபுரம் ஆகிய மூன்று குறுவட்டங்கள் மற்றும் 37 கிராமங்களுடன் (22 வருவாய் கிராமங்கள் + 15 மதுரா கிராமங்கள்) ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.
- (ii) உருவாக்கப்படவுள்ள ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 108 பணியிடங்களில் 86 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும், 18 பணியிடங்களை வருவாய்த் துறைக்கும், 4 பணியிடங்களை நில அளவைத்துறைக்கும் ஆக மொத்தம் 22 பணியிடங்களை (இணைப்பு 1a-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலமும் தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்திற்கு 2 புதிய பணியிடங்கள் (இணைப்பு 1b-இல் உள்ளபடி) உருவாக்கப்படுகிறது.
- (iii) உருவாக்கப்படவுள்ள ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினமாக ரூ.1,51,86,624/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்தொன்று இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து அறுநூற்று இருபத்து நான்கு மட்டும்) மற்றும் தொடராச் செலவினமாக ரூ.18,82,446/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து எண்பத்து இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்தாறு மட்டும்) (இணைப்பு III-இல் உள்ளபடி) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்திற்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 2 பணியிடங்களுக்கான பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பாக ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,40,124/- (ரூபாய் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து நூற்று இருபத்து நான்கு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

- (iv) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (v) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002—இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
- (vi) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)—ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே.வா.துறை, நாள் 11.03.2015—ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/ சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.
- (vii) மறுபரவலமர்த்தல் மூலம் பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்திலிருந்து ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- (viii) இது ஒரு "புதுப்பணி" குறித்த செலவினமாகும் என்பதால் புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (ix) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- (x) அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.
- (xi) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.
5. மேலே பத்தி 4—இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.

(i) வருவாய் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம்-094 ஏனைய பணியாளரமைப்பு-மாநிலச் செலவினங்கள்-AB வட்டப் பணியாளரமைப்புகள்-01 சம்பளங்கள்
(த.தொ.கு 2053 00 094 AB 0102)

(ii) தேர்தல் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம்-094 ஏனைய பணியாளரமைப்பு-மாநிலச் செலவினங்கள்-AB வட்டப் பணியாளரமைப்புகள்-01 சம்பளங்கள்
(த.தொ.கு 2053 00 094 AB 0102)

(iii) நில அளவைப் பணியிடங்கள்

2029-00 நில வருவாய்-102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள்-மாநிலச் செலவினங்கள்-AF நில அளவை பராமரிப்பு பணி-01 சம்பளங்கள்
(த.தொ.கு 2029 00 102 AF 0105)

(iv) குடிமைப் பொருள் பணியிடங்கள்

3456-00 நுகர்பொருள் வழங்கல்-001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும்-மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளரமைப்பு-01 சம்பளங்கள்
(த.தொ.கு 3456 00 001 AB 0108)

II 2053-00 மாவட்ட நிருவாகம்-094 ஏனைய பணியாளரமைப்பு-மாநிலச் செலவினங்கள்-AB வட்டப் பணியாளரமைப்புகள்

(அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,500/-

தொடரும் செலவினம் ரூ.25,500/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 0513)

(ஆ) 05 அலுவலகச் செலவுகள்-03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/-

(த.தொ.கு 2053 00 094 AB 0531)

(இ) 05 அலுவலகச் செலவுகள்-05 அறைகலன்கள் ரூ.4,00,000/-

05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்
(த.தொ.கு 2053 00 094 AB 0559)

(ஈ) 06 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை

(பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது)
(த.தொ.கு 2053 00 094 AB 0611)

(உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/-

(த.தொ.கு 2053 00 094 AB 1914)

- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,61,446/-
(த.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசுகெண்ணெய் ரூ.1,92,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் 01 வாங்குதல் ரூ.1,05,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 7614)

6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புதுப்பணியாகும் (New Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதித் (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு, செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் "அ"-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் வட்டம் 18-02-2019-ஆம் நாள் முதல் செயல்படும்.

8. ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

9. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண். 7423/நிதி(வருவாய்)/2019, நாள் 18-02-2019 மற்றும் அ.சா.கு. எண் 8081/மை.ம.ஆ.பி/2019, நாள் 18-02-2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண். 2764 (இரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்து நான்கு).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு-I (a)

[அரசாணை (நிலை) எண்.61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]
ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்]

வ.எண்	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
(அ) பொதுப்பிரிவு			
1.	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2.	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
3.	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
4.	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
5.	ஈப்பு ஒட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
6.	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	2
7.	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
8.	மசால்சி (Masalchi)	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
(ஆ) சமூக பாதுகாப்புத்திட்டம்			
9	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
10	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1

வ.எண்	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
11.	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
12.	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
13.	ஈப்பு ஓட்டுனர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
(இ) தேர்தல் பிரிவு			
14.	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
15.	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
(ஈ) வட்ட வழங்கல் பிரிவு			
16.	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
17.	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
(உ) நில அளவைப்பிரிவு			
18.	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
19.	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
20.	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
21.	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
மொத்தம்			22

இணைப்பு-I (b)

[அரசாணை (நிலை) எண்.61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019
ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்]

வ.எண்	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
அ சமூக பாதுகாப்புத்திட்டம்			
1.	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
(ஆ) வட்ட வழங்கல் பிரிவு			
2	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
மொத்தம்			2

இணைப்பு- II

[அரசாணை (நிலை) எண்.61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019
புதிய கிள்ளியூர் வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்]

ஆர்.கே.பேட்டை புதிய வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் பள்ளிப்பட்டு வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிய வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரியின்படி (Generalized staff pattern) பின்வருமாறு தரப்படுகிறது.

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	பள்ளிப்பட்டு வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் பள்ளிப்பட்டு வட்டத்தின் பணியிடங்கள்			உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்.கே. பேட்டை வட்டத்தின் பணியிடங்கள்		மொத்தம்
				நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
(அ) பொதுப்பிரிவு									
1.	வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
2.	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
3.	மண்டல துணை வட்டாட்சியர்	நி	2	0	0	-	1	-	1
		த	-	-	(1a)	-	-	-	-
4.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	6	2	0	-	3	-	3
		த	-	-	(1b)	-	-	-	-
5.	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	நி	5	2	-	-	3	-	3
		த	-	-	-	-	-	-	-
6.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	8	2	2 ^(***)	-	2	-	2
		த	-	-	(1c)+(1d)	-	-	-	-
7.	தட்டச்சர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
8.	பதிவறை எழுத்தர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
9.	ஈப்பு ஒட்டுநர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
10.	அலுவலக உதவியாளர்	நி	7	4	-	-	3	-	3
		த	-	-	-	-	-	2	2
11.	இரவுக் காவலர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
12.	மசால்சி (Masalchi)	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
மொத்தம்			35	17	2	0	12	9	21

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் பள்ளிப்பட்டு வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்.கே. பேட்டை வட்டத்தின் பணியிடங்கள்			மொத்தம்
			பள்ளிப்பட்டு வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டியன	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
(அ) சமூகப் பாதுகாப்புத்திட்ட பிரிவு										
1.	தனி வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
2.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1b (பொது)	0	1	
		த	-	-	-	-	-	-	-	
3.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	1c (பொது)	0	1	
		த	-	-	-	-	-	-	-	
4.	தட்டச்சர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
5.	பதிவறை எழுத்தர்	நி	-	-	-	-	-	-	-	
		த	-	-	-	1	-	1	1	
6.	அலுவலக உதவியாளர்	நி	1	1	-	-	-	1	1	
		த	-	-	-	-	-	-	-	
7.	ஈப்பு ஓட்டுநர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
	மொத்தம்		6	6	0	1	2	5	7	
(ஆ) தேர்தல் பிரிவு										
1.	துணை வட்டாட்சியர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
2.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
	மொத்தம்		2	2	0	0	0	2	2	
(ஈ) வட்ட வழங்கல் பிரிவு										
1.	துணை வட்டாட்சியர்	நி	-	-	-	-	1a (பொது)	-	1	
		த	1	1	-	-	-	-	-	

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் பள்ளிப்பட்டு வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள ஆர்.கே. பேட்டை வட்டத்தின் பணியிடங்கள்		
			பள்ளிப்பட்டு வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	சுலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
2.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1
3.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி த	- -	- -	- -	- 1	- -	1d -	1 -
4.	தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி த	2 -	1 -	- -	- -	1 -	- -	1 -
5.	அலுவலக உதவியாளர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1
மொத்தம்			5	4	0	1	3	2	5
(உ) கிராம நிருவாகம்									
1.	கிராம நிருவாக அலுவலர்	நி த	70 -	37 -	- -	- -	33 -	- -	33 -
2.	கிராம உதவியாளர்	நி த	70 -	37 -	- -	- -	33 -	- -	33 -
மொத்தம்			140	74	0	0	66	0	66
(ஊ) நில அளவைப் பிரிவு									
1.	வட்டத்துணை ஆய்வாளர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1
2.	வட்ட சார் ஆய்வாளர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1
3.	குறுவட்ட நில அளவாளர்	நி த	5 -	2 -	- -	- -	3 -	- -	3 -
4.	முதுநிலை வரைவாளர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1
5.	புல உதவியாளர்	நி த	1 -	1 -	- -	- -	- -	- 1	- 1
மொத்தம்			9	6	0	0	3	4	8
ஆக மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)			197	109	2	2	86	22	108

- (1a) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாகக் கண்டறியப்பட்ட ஒரு மண்டல துணை வட்டாட்சியர் பணியிடத்தை வட்ட வழங்கல் பிரிவிற்கு மாற்றலாம்.
- (1b) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடமாகக் கண்டறியப்பட்ட ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பணியிடத்தை சமூக பாதுகாப்புத்திட்ட பிரிவிற்கு மாற்றலாம்.
- (1c) பொதுப்பிரிவில் நான்கு மிகைப்பணியிடங்களாக கண்டறியப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பணியிடங்களில் ஒரு பணியிடத்தை சமூக பாதுகாப்புத்திட்டத்திற்கு மாற்றலாம்.
- (1d) பொதுப்பிரிவில் நான்கு மிகைப்பணியிடங்களாக கண்டறியப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பணியிடங்களில் ஒரு பணியிடத்தை வட்ட வழங்கல் பிரிவிற்கு மாற்றலாம்.

(***) கலைக்கப்பட வேண்டிய மிகைப் பணியிடங்கள்

பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள மொத்தப் பணியிடங்கள்—197

ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிப்பட்டு வட்டத்திற்கு

நிறுத்தி வைக்கப்பட்ட பணியிடங்கள் — 109

ஆர். கே. பேட்டை புதிய வருவாய் வட்டத்திற்கு

மறுபரவலமர்த்தல் செய்யப்படும் பணியிடங்கள் — 86

மிகைப் பணியிடங்கள் — 2

மொத்தப் பணியிடங்கள் 197

புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்— 24

ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டம் — 22

ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிப்பட்டு வருவாய் வட்டம் — 2

ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் — 108

மறுபரவலமர்த்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் — 86

புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் — 22

இணைப்பு—III

[அரசாணை (நிலை) எண். 61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18 பிப்ரவரி 2019]

(அ) தொடரும் செலவினங்கள்

வ. எண்	இனம்	உத்தேச ஆண்டு செலவினம் (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	1,48,49,124
2.	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	எரிபொருள் (ஊசல்) (2 வாகனங்களுக்கு)	1,92,000
5.	தொலைபேசி கட்டணம்	25,500
	மொத்தம்	1,51,86,624

(ஆ) தொடராச் செலவினங்கள்

வ.எண்.	இனம்	உத்தேச ஆண்டு செலவினம் (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	தளவாடங்கள்	4,00,000
2.	ஈப்பு -2	12,61,446
3.	தொலைபேசி இணைப்பு	6,000
4.	கணினி	75,000
5.	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	30,000
6.	ஜெராக்ஸ் இயந்திரம்	65,000
7.	பேக்ஸ் இயந்திரம் (தொலையச்சு இயந்திரம்)	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பான்	10,000
மொத்தம்		18,82,446

இணைப்பு - IV

[அரசாணை (நிலை) எண். 61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, 18 பிப்ரவரி 2019]

ஆட்சி எல்லை பட்டியல்

வ.எண்	விவரங்கள்	வட்டம்			அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன் படியான அளவுகோல்கள்
		தற்போது உள்ளபடி	உத்தேசிக்கப்பட்ட வட்டம்	எஞ்சிய வட்டம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1.	தலைமையிடம்	பள்ளிப்பட்டு	ஆர்.கே.பேட்டை	பள்ளிப்பட்டு	
2.	பரப்பளவு (ச.கி.மீ.)	329.998	170.417	159.581	குறைந்த அளவு 250 (ச.கி.மீ.) முதல் அதிக அளவு 2000 (ச.கி.மீ.)
3.	மக்கள் தொகை	1,82,203	1,01,182	81,021	குறைந்த அளவு 1 லட்சம் முதல் அதிக அளவு 5.5 லட்சம்
4.	வருவாய் கோட்டத்தின் பெயர்	திருத்தணி	திருத்தணி	திருத்தணி	
5.	சட்டமன்ற தொகுதியின் பெயர்	திருத்தணி	திருத்தணி	திருத்தணி	
6.	பாராளுமன்ற தொகுதியின் பெயர்	அரக்கோணம்	அரக்கோணம்	அரக்கோணம்	
7.	நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்)	
8.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	இரண்டு பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை	ஒன்று ஆர்.கே.பேட்டை	ஒன்று பள்ளிப்பட்டு	2 அல்லது 3 முழு ஊராட்சி ஒன்றியங்கள்
9.	சிறப்பு (பேரூராட்சி) பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை (பெயருடன்)	இரண்டு பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை	இரண்டு பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை	

வ. எண்	விவரங்கள்	வட்டம்			அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003—இன் படியான அளவுகோல்கள்		
		தற்போது உள்ளபடி	உத்தேசிக்கப்பட்ட வட்டம்	எஞ்சிய வட்டம்			
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	ஐந்து பள்ளிப்பட்டு, பொத்தூர் பேட்டை, ஆர்.கே. பேட்டை, எரும்பி, பாலாபுரம்	மூன்று ஆர்.கே.பேட்டை, எரும்பி, பாலாபுரம்	இரண்டு பள்ளிப்பட்டு, பொத்தூர் பேட்டை			
11.	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை	வருவாய் கிராமங்கள் 42, மதுரா கிராமங்கள் 28 மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 70	வருவாய் கிராமங்கள் 22, மதுரா கிராமங்கள் 15 மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 37	வருவாய் கிராமங்கள் 20, மதுரா கிராமங்கள் 13 மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 33	குறைந்த அளவு	30	
12.	கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை	70	37	33			
13.	தலைமையிடத்தில் இருந்து வெகு தொலைவிலுள்ள கிராமத்தின் தூரம்	மைலார்வாடா-65 (கி.மீ.) தூரம்	மைலார்வாடா-42 (கி.மீ.) தூரம்	கிருஷ்ணம ராஜ்குப்பம்-22 (கி.மீ.) தூரம்			

இணைப்பு-V

[அரசாணை (நிலை) எண். 61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

அறிவிக்கை-I

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு வட்டத்தினை பிரித்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து ஆர்.கே.பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதியதாக ஆர்.கே.பேட்டை புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் / மதுரா கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக கொண்டு செயல்படும்.

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1.	ஆர்.கே. பேட்டை	ஆர்.கே. பேட்டை	1	42	ஜி.சி.எஸ்.கண்டிகை ஏ
			2	42	ஜி.சி.எஸ்.கண்டிகை பி
			3	41	வங்கனூர்
			4	40	எஸ்.வி.ஜி.புரம்
			5	38	வெள்ளாத்தூர்
			6	38	அம்மனேரி (வெள்ளாத்தூர் குருப்)
			7	38	ஆதிவராகபுரம் (வெள்ளாத்தூர் குருப்)
			8	37	விளக்கணாம்பூடி
			9	37	செல்லாத்தூர் (விளக்கணாம்பூடி குருப்)
			10	21	இராஜா நகரம்
			11	21	காண்டாபுரம் (ராஜாநகரம் குருப்)
			12	22	அம்மையார்குப்பம் -ஏ- பிளாக்
			13	22	ராகவநாயுடு குப்பம் (அம்மையார்குப்பம் பி பிளாக்)
			14	22	ஐனகராஜ்குப்பம் (அம்மையார்குப்பம் சி பிளாக்)

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
2	ஆர்.கே. பேட்டை	பாலாபுரம்	15	23	கதனநகரம் ஏ பிளாக்
			16	23	பாலாபுரம் (கதனநகரம் பி பிளாக்)
			17	24	மகன்காளிகாபுரம்
			18	25	வீரமங்கலம்-ஏ பிளாக்
			19	25	வீரமங்கலம்-பி பிளாக்
			20	26	பெத்தநாகபுடி
			21	27	தேவலாம்பாபுரம்
			22	28	வேணுகோபாலபுரம்
			23	29	வெடியங்காடு
			24	30	பைவலசா
			25	36	மூர்காளிகாபுரம்
3.	ஆர்.கே. பேட்டை	எரும்பி	26	31	மைலார்வாடா (கிழக்கு)
			27	31	மைலார்வாடா (மேற்கு)
			28	32	பெத்தராமாபுரம்
			29	33	மீசரகண்டாபுரம் ஏ பிளாக்
			30	33	சாணூர்மல்லாவரம் பி பிளாக் (மீசரகண்டாபுரம் பி பிளாக்)
			31	34	பத்மாபுரம்
			32	35	அஸ்வரேவந்தாபுரம் ஏ பிளாக்
			33	35	சகஸ்ரபத்மாபுரம் (அஸ்வரேவந்தாபுரம் பி பிளாக்)
			34	39	வீராணத்தூர் ஏ பிளாக்
			35	39	அய்யனேரி (கிழக்கு) (வீராணத்தூர் பி பிளாக்)
			36	39	அய்யனேரி (மேற்கு) (வீராணத்தூர் சி பிளாக்)
			37	39	மூவிலாசபுரம் (வீராணத்தூர் டி பிளாக்)

புதிய ஆர்.கே.பேட்டை வருவாய் வட்டத்தில் உள்ளடக்கும் ஆர்.கே.பேட்டை, பாலாபுரம் மற்றும் எரும்பி ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது பள்ளிப்பட்டு வட்டாட்சியரால் கையாளப்படும் அதிகாரங்கள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து ஆர்.கே.பேட்டை வட்டாட்சியரால் கையாளப்படும்.

[அரசாணை (நிலை) எண்.61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

அறிவிக்கை-II

பள்ளிப்பட்டு வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் எண் மற்றும் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
1	பள்ளிப்பட்டு	பள்ளிப்பட்டு	1	1 வெங்கட்ராஜகுப்பம்
			2	2 வெளியகரம்
			3	2 இருதலைவாரிப்பட்டடை (வெளியகரம் குருப்)
			4	3 புதுப்பட்டு (பள்ளிப்பட்டுகுருப்)
			5	3 தளவாய்ப்பட்டடை (பள்ளிப்பட்டு குருப்)
			6	3 ஈச்சம்பாடி (பள்ளிப்பட்டுகுருப்)
			7	4 பெருமாநெல்லூர்
			8	4 குமாரராஜீப்பேட்டை (பெருமாநெல்லூர் குருப்)
			9	4 திருமால்ராஜீப்பேட்டை (பெருமாநெல்லூர் குருப்)
			10	5 கொளத்தூர்
			11	5 மேளப்பூடி (கொளத்தூர் குருப்)
			12	6 நெடியம்
			13	6 சாமந்தவாடா (நெடியம் குருப்)
			14	6 கீழ்ப்பூடி (நெடியம் குருப்)
			15	7 கரிம்பேடு
			16	7 புண்ணியம் (கரிம்பேடு குருப்)
			17	13 கர்லம்பாக்கம்
2	பொதட்டுர்பேட்டை		18	8 கொல்லால குப்பம்
			19	9 பாண்டரவேடு
			20	10 பேட்டைக் கண்டிகை
			21	10 காக்களுர் (பேட்டை கண்டிகை பி)
			22	11 பொதட்டுர்பேட்டை (கிழக்கு)
			23	11 பொதட்டுர்பேட்டை (மேற்கு)
			24	12 கோணசமுத்திரம் -ஏ
			25	12 கொத்தகுப்பம் (கோணசமுத்திரம்-பி)
			26	14 அத்திமாஞ்சேரி
			27	15 கொடிவலசா
			28	16 நொச்சிலி (கிழக்கு)
			29	16 நொச்சிலி (மேற்கு)
			30	17 நெடுகல்
			31	18 கீச்சலம்
			32	19 ராமசமுத்திரம்
			33	20 கிருஷ்ணமராஜகுப்பம்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் எண் மற்றும் பெயர்
(1)	(2)	(3)	(4)	(6)
3	பள்ளிப்பட்டு	ஆர்.கே.பேட்டை	34	ஜி.சி.எஸ்.கண்டிகை-ஏ
			35	ஜி.சி.எஸ்.கண்டிகை-பி
			36	வங்கனூர்
			37	எஸ்.வி.ஜி.புரம்
			38	வெள்ளாத்தூர்
			39	அம்மனேரி (வெள்ளாத்தூர் குருப்)
			40	ஆதிவராகபுரம் (வெள்ளாத்தூர் குருப்)
			41	விளக்கணாம்பூடி
			42	செல்லாத்தூர் (விளக்கணாம்பூடி குருப்)
			43	இராஜா நகரம்
			44	காண்டாபுரம் (ராஜாநகரம் குருப்)
			45	அம்மையார்குப்பம் -ஏ பிளாக்
			46	ராகவநாயுடு குப்பம் (அம்மையார்குப்பம் பி பிளாக்)
			47	ஜனகராஜகுப்பம் (அம்மையார்குப்பம் சி பிளாக்)
4	பள்ளிப்பட்டு	பாலாபுரம்	48	கதனநகரம்-ஏ பிளாக்
			49	பாலாபுரம்(கதனநகரம்-பி பிளாக்)
			50	மகன்காளிகாபுரம்
			51	வீரமங்கலம்-ஏ பிளாக்
			52	வீரமங்கலம்-பி பிளாக்
			53	பெத்தநாகபூடி
			54	தேவலாம்பாபுரம்
			55	வேணுகோபாலபுரம்
			56	வெடியங்காடு
			57	பைவலசா
			58	ஸ்ரீகாளிகாபுரம்
5	பள்ளிப்பட்டு	எரும்பி	59	மைலார்வாடா (கிழக்கு)
			60	மைலார்வாடா (மேற்கு)
			61	பெத்தராமாபுரம்
			62	மீசரகண்டாபுரம் ஏ பிளாக்
			63	சாணூர்மல்லாவரம் பி பிளாக் (மீசரகண்டாபுரம் பி பிளாக்)
			64	பத்மாபுரம்
			65	அஸ்வரேவந்தாபுரம் ஏ பிளாக்
			66	சகஸ்ரபத்மாபுரம் (அஸ்வரேவந்தாபுரம் பி பிளாக்)
			67	வீராணத்தூர் ஏ பிளாக்
			68	அய்யனேரி (கிழக்கு) (வீராணத்தூர் பி பிளாக்)
			69	அய்யனேரி (மேற்கு) (வீராணத்தூர் சி பிளாக்)
			70	ஸ்ரீவிலாசபுரம் (வீராணத்தூர் டி பிளாக்)

[அரசாணை (நிலை) எண்.61, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

அறிவிக்கை-III

பள்ளிப்பட்டு வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வ. எண்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் / மதுரா கிராமத்தின் எண் மற்றும் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
1	பள்ளிப்பட்டு	பள்ளிப்பட்டு	1	1 வெங்கட்ராஜகுப்பம்
			2	2 வெளியகரம்
			3	2 இருதலைவாரிப்பட்டடை (வெளியகரம் குருப்)
			4	3 புதுப்பட்டு (பள்ளிப்பட்டுகுருப்)
			5	3 தளவாய்ப்பட்டடை (பள்ளிப்பட்டு குருப்)
			6	3 ஈச்சம்பாடி (பள்ளிப்பட்டுகுருப்)
			7	4 பெருமாநெல்லூர்
			8	4 குமாரராஜிப்பேட்டை (பெருமாநெல்லூர் குருப்)
			9	4 திருமால்ராஜிப்பேட்டை (பெருமாநெல்லூர் குருப்)
			10	5 கொளத்தூர்
			11	5 மேளப்பூடி (கொளத்தூர் குருப்)
			12	6 நெடியம்
			13	6 சாமந்தவாடா (நெடியம் குருப்)
			14	6 கீழ்ப்பூடி (நெடியம் குருப்)
			15	7 கரிம்பேடு
			16	7 புண்ணியம் (கரிம்பேடு குருப்)
			17	13 கர்லம்பாக்கம்
		பொதட்டூர் பேட்டை	18	8 கொல்லால குப்பம்
			19	9 பாண்டரவேடு
			20	10 பேட்டைக் கண்டிகை
			21	10 காக்களூர் (பேட்டை கண்டிகை-பி)
			22	11 பொதட்டூர் பேட்டை (கிழக்கு)
			23	11 பொதட்டூர் பேட்டை (மேற்கு)
			24	12 கோணசமுத்திரம் -ஏ
			25	12 கொத்தகுப்பம் (கோணசமுத்திரம்-பி)
			26	14 அத்திமாஞ்சேரி
			27	15 கொடிவலசா
			28	16 நொச்சிலி (கிழக்கு)
			29	16 நொச்சிலி (மேற்கு)
			30	17 நெடுகல்
			31	18 கீச்சலம்
			32	19 ராமசமுத்திரம்
			33	20 கிருஷ்ணமராஜகுப்பம்

அதூல்ய மிஸ்ரா,
அரசு முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், 2019 மே 8.

No. II(1)/REV/6/2019.

[வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வருவாய் வட்டத்தினைப் பிரித்து வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண்.62, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1) 18 பிப்ரவரி 2019, மாசி 6, விளம்பி திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள். 9.6.2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண் ந.க. பணி 3(4)/43313/2017, நாள் 30.12.2018.

ஆணை: எண் 62, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1) நாள்: 18 பிப்ரவரி 2019.

விருதுநகர் மாவட்டத்தில் 23.10.2017 அன்று நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

"விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் தற்பொழுது 6 குறுவட்டங்கள், 49 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது சிரமமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, வத்திராயிருப்பைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் உருவாக்க பரிசீலனை செய்யப்படும்."

2. மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தினை இரண்டாகப் பிரித்த பின்னர் புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டம் பார்வை 1-இல் படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோல்களின்படி, வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 30 என்பதற்கு பதிலாக 26 ஆகவும் மற்றும் புதியதாக உருவாக்கப்படும் வருவாய் வட்டம் 2 அல்லது 3 முழுமையான ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு மாறாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்களில் பகுதியளவு மட்டுமே உள்ளடக்கியதாக இருப்பதாலும் மற்றும் வட்டப்பிரிவைக்குப்பின் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தின் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவுகோலுக்கு குறைவாக இருப்பதாலும், முன்மொழிவு நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்மட்டக்குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தளர்வு வழங்கி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் உருவாக்கும் கருத்துருவினை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி 26 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 3 குறுவட்டங்களுடன் வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

3. மேலும், தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் வத்திராயிருப்பு வருவாய் வட்டம் ஆகியவற்றின் ஆட்சி எல்லைகள் (இணைப்பு-IV) தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிவித்துள்ளதோடு புதிதாக உருவாக்கப்படவுள்ள வத்திராயிருப்பு வட்டத்திற்கு பொதுப்பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேர்தல் பிரிவு மற்றும் வட்ட வழங்கல் ஆகிய பிரிவுகளுக்கு 22 பணியிடங்கள் மற்றும் நிலஅளவை பிரிவிற்கு 5 பணியிடங்கள் என ஆக மொத்தம் 27 பணியிடங்கள் புதியதாக உருவாக்கிச் செய்யப்பட வேண்டும் என்றும் வட்டப்பிரிவினைக்குப்பின் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தில் மிகைப் பணியிடங்களாக உள்ள 14 பணியிடங்களை கலைத்திடவும் மற்றும் 7 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், புதிதாக உருவாக்கப்படவுள்ள வத்திராயிருப்பு வருவாய் வட்டத்திற்கு தோராயமாக ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.2,24,95,728/-ம் தொடராச் செலவினமாக ரூ.28,49,446/-ம் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறும் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

4. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.

- (i) விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து வத்திராயிருப்பைத் தலைமையிடமாகக் கொண்டு வத்திராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி ஆகிய மூன்று குறுவட்டங்கள் மற்றும் 23 வருவாய் கிராமங்களுடன் வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.
- (ii) உருவாக்கப்படவுள்ள வத்திராயிருப்பு வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 87 பணியிடங்களில் 66 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும், 16 பணியிடங்களை வருவாய்த்துறைக்கும், 5 பணியிடங்களை நில அளவைத்துறைக்கும் ஆக மொத்தம் 21 பணியிடங்களை (இணைப்பு I-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலமும் தோற்றுவிக்கப்படுகிறது.
- (iii) உருவாக்கப்படவுள்ள வத்திராயிருப்பு வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினமாக ரூ.1,55,34,144/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்தைந்து இலட்சத்து முப்பத்து நான்காயிரத்து நூற்று நாற்பத்தி நான்கு மட்டும்) மற்றும் தொடராச் செலவினமாக ரூ.18,82,446/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து எண்பத்து இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்தாறு மட்டும்) (இணைப்பு-III-இல் உள்ளபடி) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
- (iv) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (v) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
- (vi) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(2) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே. வா.துறை, நாள் 11.03.2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/ சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.
- (vii) மறுபரவலமர்த்தல் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்திலிருந்து வத்திராயிருப்பு வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் வத்திராயிருப்பு வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- (viii) இது ஒரு ‘‘புதுப்பணி’’ குறித்த செலவினமாகும் என்பதால் புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (ix) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- (x) அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.
- (xi) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.

- (i) வருவாய் பணியிடங்கள்
2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு -மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளரமைப்புகள் - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0102)
- (ii) தேர்தல் பணியிடங்கள்
2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு -மாநிலச் செலவினங்கள் -AB வட்டப் பணியாளரமைப்புகள் - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2053 00 094 AB 0102)
- (iii) நில அளவைப் பணியிடங்கள்
2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள் - மாநிலச் செலவினங்கள்-AF நில அளவை பராமரிப்பு பணி - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 2029 00 102 AF 0105)
- (iv) குடிமைப் பொருள் பணியிடங்கள்
3456-00 நுகர்பொருள் வழங்கல் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளரமைப்பு - 01 சம்பளங்கள்
(கு.தொ.கு 3456 00 001 AB 0108)

II 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள்

- (அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,500/-
தொடரும் செலவினம் ரூ.25,500/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 0513)
- (ஆ) 05 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 0531)
- (இ) 05 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.4,00,000/-
05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்
(கு.தொ.கு 2053 00 094 AB 0559)
- (ஈ) 06 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை
(பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது)
(கு.தொ.கு 2053 00 094 AB 0611)
- (உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 1914)
- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,61,446/-
(கு.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.1,92,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,05,000/-
(கு.தொ.கு 2053 00 094 AB 7614)

6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புதுப்பணியாகும் (New Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதி (வ.செ.பொது.1)த் துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் வட்டம் 18.02.2019-ஆம் நாள் முதல் செயல்படும்.

8. வத்திராயிருப்பு வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த

தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

9. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண்.7424/நிதி(வருவாய்)/2019, நாள் 18.02.2019 மற்றும் அ.சா.கு.எண்.8090/மை.ம.ஆ.பி/2019, நாள் 18.02.2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.2761 (இரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்து ஒன்று).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு - I

அரசாணை (நிலை) எண்.62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, 18-02-2019 வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
அ	பொதுப்பிரிவு		
1	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
3	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	3
4	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
5	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
6	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
7	மசால்சி (Masalchi)	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
ஆ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
8	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
9	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
10	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
இ	தேர்தல் பிரிவு		
11	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
12	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
ஈ	வட்ட வழங்கல் பிரிவு		
13	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
14	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
உ	நில அளவைப்பிரிவு		
15	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
16	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
17	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
18	புல உதவியாளர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	2
மொத்தம்			21

இணைப்பு- II

[அரசாணை (நிலை) எண்.62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18-02-2019]

வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிய வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)யின்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் பணியிடங்கள்			உத்தேசிக்கப்பட்டுள்ள வத்திராயிருப்பு வட்டத்தின் பணியிடங்கள்			மொத்தம்
				நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பிணைப்பு பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டியபணை	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
(அ) பொதுப்பிரிவு										
1	வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	1	1	
2	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-	
		த	-	-	-	--	-	1	1	
3	மண்டல துணை வட்டாட்சியர்	நி	1	1	-	-	-	-	-	
		த	1	-	-	-	1	-	1	
4	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	3	3	-	-	-	-	-	
		த	-	-	-	-	-	3	3	
5	தனி வருவாய் ஆய்வாளர் (அகதிகள் முகாம்) (ஸ்ரீவில்லிபுத்தூர்)	நி	-	-	-	-	-	-	-	
		த	1	0	1(***)	-	-	-	-	

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள வத்திராயிருப்பு வட்டத்தின் பணியிடங்கள்			மொத்தம்
			ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
6	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	நி	6	3	-	-	3	-	3	
		த	-	-	-	-	-	-	-	
7	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	8	2	4(***)	-	2	-	2	
		த	2	-	0	-	-	-	-	
					(1a)+ (1b)					
8	தட்டச்சர்	நி	3	1	0	-	1	-	1	
		த	-	-	(1c)	-	-	-	-	
9	பதிவறை எழுத்தர்	நி	1	1	-	-	-	1	1	
		த	-	-	-	-	-	-	-	
10	ஈப்பு ஓட்டுநர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
11	அலுவலக உதவியாளர்	நி	14	5	2(***)	-	5	-	5	
		த	-	-	(1d)+(1e)	-	-	-	-	
12	இரவுக் காவலர்	நி	-	-	-	-	-	1	1	
		த	-	-	-	-	-	-	-	
13	மசால்சி (Masalchi)	நி	-	-	-	-	-	1	1	
		த	-	-	-	-	-	-	-	
	மொத்தம்		43	19	7	0	12	9	21	
ஆ) சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவு										
1	தனி வட்டாட்சியர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	2	1	-	-	1	-	1	
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	1a	0	1	
		த	1	1	-	-	(பொது)	-	-	
4	தட்டச்சர்	நி	-	-	-	-	1c	-	1	
		த	-	-	-	-	(பொது)	-	-	

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள வத்திராயிருப்பு வட்டத்தின் பணியிடங்கள்			
			நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பிணைப் பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டிய	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	
5	பதிவறை எழுத்தர்	நி	-	-	-	-	-	1	1	
		த	-	-	-	-	-	-	-	
6	அலுவலக உவியாளர்	நி	-	-	-	-	1d (பொது)	-	1	
		த	-	-	-	-	-	-	-	
7	ஈப்பு ஓட்டுநர்	நி	-	-	-	-	-	1	1	
		த	1	1	-	-	-	-	-	
	மொத்தம்		5	4	0	0	4	3	7	
(இ) தேர்தல் பிரிவு										
1	துணை வட்டாட்சியர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	1	1	-	-	-	1	1	
		த	-	-	-	-	-	-	-	
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	1	-	1(***)	-	-	-	-	
	மொத்தம்		3	2	1	0	0	2	2	
(ஈ) வட்ட வழங்கல் பிரிவு										
1	துணை வட்டாட்சியர்	நி	-	-	-	-	-	-	-	
		த	1	1	-	-	-	1	1	
2	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	1	1	
		த	1	1	-	-	-	-	-	
3	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	1b (பொது)	-	1	
		த	1	1	-	-	-	-	-	
4	தனி வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	நி	-	-	-	-	-	-	-	
		த	2	1	-	-	1	-	1	
5	அலுவலக உதவியாளர்	நி	-	-	-	-	1e (பொது)	-	1	
		த	-	-	-	-	-	-	-	
	மொத்தம்		5	4	0	0	3	2	5	

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	வட்டப் பிரிவினைக்குப் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் பணியிடங்கள்			உத்தேசிக்கப்பட்டுள்ள வத்திராயிருப்பு வட்டத்தின் பணியிடங்கள்		
				நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய மிகைப் பணியிடங்கள்	புதிதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட்ட வேண்டியன	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
(உ) கிராம நிர்வாகம்									
1	கிராம நிர்வாக அலுவலர்	நி	40	19	-	-	21	-	21
		த	-	-	-	-	-	-	-
2	கிராம உதவியாளர்	நி	50	27	-	-	23	-	23
		த	-	-	-	-	-	-	-
மொத்தம்			90	46	0	0	44	0	44
(ஊ) நில அளவைப் பிரிவு									
1.	வட்டத்துணை ஆய்வாளர்	நி	1	1	-	-	-	-	-
		த	-	-	-	-	-	1	1
2	வட்ட சார் ஆய்வாளர்	நி	-	-	-	-	-	-	-
		த	1	1	-	-	-	1	1
3	குறுவட்ட அளவர்	நி	6	3	-	-	3	-	3
		த	-	-	-	-	-	-	-
4	முதுநிலை வரைவாளர்	நி	-	-	-	-	-	-	-
		த	1	1	-	-	-	1	1
5	நில ஆவண வரைவாளர்	நி	1	-	1(***)	-	-	-	-
		த	-	-	-	-	-	-	-
6	புல உதவியாளர்	நி	1	1	-	-	-	2	2
		த	-	-	-	-	-	-	-
மொத்தம்			11	7	1	0	3	5	8
ஆக மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)			157	82	9	0	66	21	87

(1a) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடங்களாக கண்டறியப்பட்ட 6 இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை) பணியிடங்களில், ஒரு பணியிடத்தை சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கும், இரண்டாவது பணியிடத்தை வட்ட வழங்கல் பிரிவிற்கும் மாற்றலாம். மேலும், மீதமுள்ள நான்கு பணியிடங்களை கலைக்கலாம்.

(1b) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடங்களாக கண்டறியப்பட்ட ஒரு தட்டச்சர் பணியிடத்தை சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கு மாற்றலாம்.

(1c) பொதுப்பிரிவிலிருந்து மிகைப் பணியிடங்களாக கண்டறியப்பட்ட 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களில், ஒரு பணியிடத்தை சமூக பாதுகாப்புத் திட்டத்திற்கும், இரண்டாவது பணியிடத்தை வட்ட வழங்கல் பிரிவிற்கும் மாற்றலாம்.

மேலும், மீதமுள்ள இரண்டு பணியிடங்களை கலைக்கலாம்.

(***) கலைக்கப்பட வேண்டிய மிகைப் பணியிடங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தில் உள்ள மொத்தப் பணியிடங்கள் - 157

நிறுத்தி வைக்கப்பட்ட பணியிடங்கள்	-	82
மறுபரவலமர்த்தல்	-	66
மிகைப் பணியிடங்கள்	-	9

மொத்தப் பணியிடங்கள்		157

வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் - 87

மறுபரவலமர்த்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் - 66

புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் - 21

இணைப்பு - III

[அரசாணை (நிலை) எண். 62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, 18-02-2019]

(அ) தொடரும் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிக்க (தோராயமாக ஆண்டொன்றுக்கு கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	1,51,96,644
2.	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	ளரிபொருள் (ஈசல்) (2 வாகனங்களுக்கு)	1,92,000
5.	தொலைபேசி கட்டணம்	25,500
	மொத்தம்	1,55,34,144

(ஆ) தொடராச் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	தளவாடங்கள்	4,00,000
2.	ஈப்பு-2	12,61,446
3.	தொலைபேசி இணைப்பு	6,000
4.	கணினி	75,000
5.	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	30,000
6.	ஹெராக்ஸ் இயந்திரம்	65,000
7.	பேக்ஸ் இயந்திரம் (தொலையச்சு இயந்திரம்)	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பான்	10,000
	மொத்தம்	18,82,446

இணைப்பு - IV

[அரசாணை (நிலை) எண்.62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18-02-2019]

ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்	விவரங்கள்	வட்டம்			அரசாணை (நிலை) எண் 279 வ.து.நாள் 09-06-03 ன் படி குறித்த நிலை
		தற்போது உள்ள படி வட்டம்	உத்தேசிக்கப்பட்ட வட்டம்	எஞ்சிய வட்டம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	தலைமையிடம்	ஸ்ரீவில்லிபுத்தூர்	வத்திராயிருப்பு	ஸ்ரீவில்லிபுத்தூர்	
2	பரப்பளவு (ச.கி.மீ) (வனப்பரப்பு உட்பட) அளவீடு செய்யப்படாத வனப்பரப்பு (ச.கி.மீ)	498.51 135.10	258.02 69.98	240.49 65.12	குறைந்த அளவு 250 ச.கி.மீ. முதல் அதிக அளவு 2000 ச.கி.மீ. வரை
3	மக்கள் தொகை	367652	127141	240511	குறைந்த அளவு 1,00,000 முதல் அதிக அளவு 5,50,000 வரை
4	வருவாய் கோட்டத்தின் பெயர்	சிவகாசி	சிவகாசி	சிவகாசி	--
5	சட்டமன்ற தொகுதியின் பெயர்	ஸ்ரீவில்லிபுத்தூர்	ஸ்ரீவில்லிபுத்தூர்	ஸ்ரீவில்லிபுத்தூர்	--
6	பாராளுமன்ற தொகுதியின் பெயர்	தென்காசி	தென்காசி	தென்காசி	--
7	நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்)	ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 1	--	ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 1	--
8	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	1 ஸ்ரீவில்லிபுத்தூர் 2 வத்திராயிருப்பு	வத்திராயிருப்பு	ஸ்ரீவில்லிபுத்தூர்	2 அல்லது 3 முழு ஊராட்சி ஒன்றியங்கள்
9	டவுன் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை (பெயருடன்)	5 மம்சாபுரம் எஸ்.கொடிக்குளம் வ.புதுப்பட்டி சுந்தரபாண்டியம் வத்திராயிருப்பு	4 எஸ்.கொடிக்குளம் வ.புதுப்பட்டி சுந்தரபாண்டியம் வத்திராயிருப்பு	1 மம்சாபுரம்	--
10	உள்வட்டங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	6 ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி பிள்ளையார்குளம் நத்தம்பட்டி வத்திராயிருப்பு கோட்டையூர்	3 நத்தம்பட்டி வத்திராயிருப்பு கோட்டையூர்	3 ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி பிள்ளையார்குளம்	--
11	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை	49	23 (மலை மற்றும் வனப்பகுதி உட்பட)	26 (மலை மற்றும் வனப்பகுதி உட்பட)	குறைந்த அளவு 30 கிராமங்கள் (மலைப்பகுதிகளுக்கு தளர்வு உண்டு)
12	கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை	56	27	29	--
13	தலைமையிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமம் பெயர்	ஆயர்தர்மம்	ஆயர்தர்மம்	டி.மானகசேரி	--

இணைப்பு - V

[அரசாணை (நிலை) எண்.62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18-02-2019]

அறிவிக்கை - I

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு, வத்திராயிருப்பு புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்.

வ. எண்	குறுவட்டத்தின் பெயர்	வ.எண்.	வருவாய் கிராமம் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
1	வத்திராயிருப்பு (கிராமங்கள்-4)	1	1	கான்சாபுரம்
		2	2	எஸ்.கொடிக்குளம்
		3	3	வத்திராயிருப்பு
		4	4	வ.புதுப்பட்டி
2	கோட்டையூர் (கிராமங்கள்-9)	5	5	மகாராஜபுரம்
		6	6	தம்பிபட்டி
		7	8	மரிக்கலம்காத்தான்
		8	9	கோட்டையூர்
		9	10	இலந்தைகுளம்
		10	11	ஆயர்தர்மம்
		11	12	கோவிந்தநல்லூர்
		12	13	வெள்ளப்பொட்டல்
		13	14	அயன்கரிசல்குளம்
		3	நத்தம்பட்டி (கிராமங்கள்-10)	14
15	15			ருத்திரப்பநாயக்கன்பட்டி
16	16			வடுகப்பட்டி
17	17			களத்தூர்
18	18			அம்மாபட்டி
19	19			மூவரைவென்றான்
20	20			துலுக்கப்பட்டி
21	21			நத்தம்பட்டி
22	22			செம்மாண்டிகரிசல்குளம்
23	26			குன்னூர்

புதிய வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ளடக்கும் வத்திராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரால் கையாளப்படும் அதிகாரங்கள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18-ஆம் நாளிலிருந்து வத்திராயிருப்பு வட்டாட்சியரால் கையாளப்படும்.

[அரசாணை (நிலை) எண்.62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, 18-02-2019]

அறிவிக்கை-II

ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ.எண்.	வருவாய் கிராமம் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்		
(1)	(2)	(3)	(4)	(5)		
ஸ்ரீவில்லிபுத்தூர்	ஸ்ரீவில்லிபுத்தூர் (8 கிராமங்கள்)	1	31	சிங்கம்மாள்புரம்		
		2	34	பொன்னாங்கன்னி		
		3	35	தெய்வேந்திரி		
		4	38	ஸ்ரீவில்லிபுத்தூர்		
		5	39	தைலாகுளம்		
		6	40	அத்திகுளம் செங்குளம்		
		7	41	வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்		
		8	29	குருக்கர்குளம்		
		பிள்ளையார்குளம் (8 கிராமங்கள்)	பிள்ளையார்குளம் (8 கிராமங்கள்)	9	32	வாழைக்குளம்
				10	36	மம்சாபுரம்
				11	33	சிவந்திபட்டி
				12	37	படிக்காசுவைத்தான்பட்டி
				13	47	அயன்நாச்சியார் கோவில்
				14	42	பி.நலிங்கப்பேரி
				15	48	பிள்ளையார்குளம்
				16	49	அச்சந்தவிழ்த்தான்
மல்லி (10 கிராமங்கள்)	மல்லி (10 கிராமங்கள்)	17	23	பாட்டக்குளம் சல்லிபட்டி		
		18	24	எஸ்.அம்மாபட்டி		
		19	25	விழுப்பனூர்		
		20	27	பூவாணி		
		21	43	முத்து வெங்கட்ராயபுரம்		
		22	28	பிள்ளையார்நத்தம்		
		23	30	வெங்கடேஸ்வரபுரம்		
		24	45	டி.மானகசேரி		
		25	46	மல்லி		
		26	44	முள்ளிக்குளம்		
வத்திராயிருப்பு (4 கிராமங்கள்)	வத்திராயிருப்பு (4 கிராமங்கள்)	27	1	கான்சாபுரம்		
		28	2	எஸ்.கொடக்குளம்		
		29	3	வத்திராயிருப்பு		
		30	4	வ.புகுப்பட்டி		
கோட்டையூர் (9 கிராமங்கள்)	கோட்டையூர் (9 கிராமங்கள்)	31	5	மகாராஜபுரம்		
		32	6	தம்பிபட்டி		
		33	8	மரிக்கலம்காத்தான்		
		34	9	கோட்டையூர்		
		35	10	இலந்தைகுளம்		
		36	11	ஆயர்தர்மம்		
		37	12	கோவிந்தநல்லூர்		
		38	13	வெள்ளப்பொட்டல்		
		39	14	அயன்கரிசல்குளம்		
		நத்தம்பட்டி (10 கிராமங்கள்)	நத்தம்பட்டி (10 கிராமங்கள்)	40	7	சுந்தரபாண்டியம்
				41	15	ருத்திரப்பநாயக்கன்பட்டி
				42	16	வகைபட்டி
				43	17	களத்தூர்
44	18			அம்மாபட்டி		
45	19			மூவரைவென்றான்		
46	20			துலுக்கப்பட்டி		
47	21			நத்தம்பட்டி		
48	22			செம்மாண்டிகரிசல்குளம்		
49	26			குன்னூர்		

[அரசாணை (நிலை) எண்.62, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 18.02.2019]

அறிவிக்கை-III

ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ.எண்.	வருவாய் கிராமம் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
ஸ்ரீவில்லிபுத்தூர்	ஸ்ரீவில்லிபுத்தூர் (8 கிராமங்கள்)	1	31	சிங்கம்மாள்புரம்
		2	34	பொன்னாங்கன்னி
		3	35	தெய்வேந்திரி
		4	38	ஸ்ரீவில்லிபுத்தூர்
		5	39	தைலாகுளம்
		6	40	அத்திகுளம் செங்குளம்
		7	41	வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்
		8	29	குருக்கள்குளம்
	பிள்ளையார்குளம் (8 கிராமங்கள்)	9	32	வாழைக்குளம்
		10	36	மம்சாபுரம்
		11	33	சிவந்திபட்டி
		12	37	படிக்காசுவைத்தான்பட்டி
		13	47	அயன்நாச்சியார் கோவில்
		14	42	பி.நலிங்கப்பேரி
		15	48	பிள்ளையார்குளம்
		16	49	அச்சந்தவிழ்த்தான்
	மல்லி (10 கிராமங்கள்)	17	23	பாட்டக்குளம் சல்லிபட்டி
		18	24	எஸ்.அம்மாபட்டி
		19	25	விழுப்பனூர்
		20	27	பூவாணி
		21	43	முத்து வெங்கட்ராயபுரம்
		22	28	பிள்ளையார்நத்தம்
		23	30	வெங்கடேஸ்வரபுரம்
		24	45	டி.மானகசேரி
		25	46	மல்லி
		26	44	முள்ளிக்குளம்

அதூல்ய மிஸ்ரா,
அரசு முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், 2019 மே 8.

No. II(1)/REV/7/2019.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கரூர் மாவட்டம் - மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களை சீரமைத்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:—

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வழி.1(1) 4 மார்ச் 2019, மாசி 20, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:—

1. அரசாணை (நிலை) எண். 279, வருவாய்[வழி.1(1)]துறை, நாள் 9.6.2003.
2. மாவட்ட ஆட்சியர், கரூர் அவர்களின் கடித எண். ந.க. எச்.1/743/2017, நாள் 20-09-2017 மற்றும் 27-02-2019.
3. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் கடித எண். பணி3(4)/24410/2015, நாள் 21-2-2019.

ஆணை: எண் 84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வழி.1(1), 4 மார்ச் 2019

பார்வை மூன்றில் படிக்கப்பட்ட கடிதத்தில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வருவாய் வட்டங்களை சீரமைத்து வேலாயுதம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்த முன்மொழிவு கரூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டு உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்றும், மேற்படி முன்மொழிவு உயர்மட்டக் குழுவால் அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த்துறை நாள் 09.06.2003—இன்படி பரிசீலிக்கப்பட்டதில், புதிய வட்டம் பிரிப்பது குறித்த நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களில் புதியதாக உருவாக்கப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் புகளூர் வட்டத்திற்கான வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 30 என்பதற்கு பதிலாக 27 ஆகவும், ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 2 அல்லது 3 என்பதற்கு பதிலாக 1 1/2 ஊராட்சி ஒன்றியங்கள் மட்டுமே உள்ளடக்கியதாக இருப்பதாலும் மற்றும் வட்டப்பிரினைக்குப்பின் மண்மங்கலம் வட்டத்தின் பரப்பளவு, வருவாய் கிராமங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்கு குறைவாக முறையே 205 ச.கி.மீ., 21 வருவாய் கிராமங்கள் மற்றும் 1 1/2 ஊராட்சி ஒன்றியங்கள் என்ற அளவிற்கு மட்டுமே இருக்கும் என்பதாலும் இக்கருத்துரு நிராகரிக்கப்படுவதாக கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

2. பார்வை இரண்டில் படிக்கப்பட்ட அறிக்கையில், வட்ட சீரமைப்பிற்குப்பின் மண்மங்கலம், அரவக்குறிச்சி மற்றும் புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புகளூர் ஆகிய வருவாய் வட்டங்கள் முறையே தலா மூன்று குறுவட்டங்களுடன், 21, 40 மற்றும் 27 என்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகவும், மேலும், மேற்கண்ட வருவாய் வட்டங்களின் பரப்பளவு முறையே 205 ச.கி.மீ., 650 ச.கி.மீ. மற்றும் 414 ச.கி.மீ. ஆக இருக்கும் என்றும், மக்கள்தொகை முறையே 1,03,705, 1,38,206 மற்றும் 1,00,988 ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புகளூர் குறுவட்டத்தில் உள்ள காகித ஆலை மற்றும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு வருவாய்த்துறையினரின் சேவைகள் எளிதாகச் சென்றடையவும் அரசாணையின் சில அளவுகோல்களின் விதியை தளர்வு செய்து மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி வருவாய் வட்டங்களை சீரமைத்து 27 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய மூன்று வருவாய் குறுவட்டங்களுடன் வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புகளூர் புதிய வருவாய் வட்டத்தினை உருவாக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

3. மேலும், புதியதாக உருவாக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 106 பணியிடங்களில் மறுபரவலமர்த்தல் அடிப்படையில் 68 பணியிடங்களுக்கும், புதிதாக தோற்றுவிப்பதன் அடிப்படையில் 38 பணியிடங்களுக்கும் மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் அரவக்குறிச்சி வருவாய் வட்டத்திற்கு 9 புதிய பணியிடங்கள் உருவாக்கலாம் என்றும், மண்மங்கலம் வருவாய் வட்டத்திற்கு 3 புதிய பணியிடங்கள் உருவாக்கலாம் என்றும், மேலும், ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,47,42,108/- மற்றும் தொடரா செலவினம் ரூ.23,60,000/- ஆகும் என்றும், புகளூர் வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து ஆட்சி எல்லைகள் (இணைப்பு-IV-இல் உள்ளபடி) தொடர்பான அடிப்படை விவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

4. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், கரூர் மாவட்டம் ஆகியோர்களின் கருத்துருக்களை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:—

- (i) கரூர் மாவட்டத்தில், மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி வருவாய் வட்டங்களை சீரமைத்து, வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு தென்னிலை, கபரமத்தி மற்றும் புகளூர் ஆகிய மூன்று குறுவட்டங்களுடன் 27 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.
- (ii) புதியதாக உருவாக்கப்படவுள்ள புகளூர் வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 98 பணியிடங்களில் 75 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் மூலமும், 18 பணியிடங்களை வருவாய்த் துறைக்கும், 5 பணியிடங்களை நில அளவைத்துறைக்கும் ஆக மொத்தம் 23 பணியிடங்களை (இணைப்பு Ia-இல் உள்ளபடி) புதியதாக உருவாக்குவதன் மூலம் தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் அரவக்குறிச்சி வருவாய் வட்டத்திற்கு 7 புதிய பணியிடங்களும் (இணைப்பு Ib-இல் உள்ளபடி), மண்மங்கலம் வருவாய் வட்டத்திற்கு 1 புதிய பணியிடமும் (இணைப்பு Ic-இல் உள்ளபடி) உருவாக்கப்படுகிறது.

- (iii) புதியதாக உருவாக்கப்படவுள்ள புகளூர் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.2,07,15,940/- (ரூபாய் இரண்டு கோடியே ஏழு இலட்சத்து பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து நூற்றது மட்டும்) மற்றும் தொடரா செலவினம் ரூ.18,91,000/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து தொன்னூற்று ஓராயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது (இணைப்பு-III-இல் உள்ளபடி).
- (iv) குரூப் கிராமங்களை பிரித்து புதியதாக குரூப் கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- (v) இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசாணை (நிலை) எண் 49, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 14-5-2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
- (vi) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொ(ம)வே. வா.துறை, நாள் 11.03.2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள்/சட்டம்/ அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.
- (vii) மறுபரவலமர்த்தல் மூலம் மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வருவாய் வட்டங்களிலிருந்து புகளூர் புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள், அப்பணியிடங்களுக்குரிய தளவடங்களுடன் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- (viii) ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.
- (ix) அலுவலகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிற்படிக்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.

(i) வருவாய் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளர்மைப்பு-மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளர்மைப்புகள்- 01 சம்பளங்கள் (கு.தொ.கு 2053 00 094 AB 0102)

(ii) தேர்தல் பணியிடங்கள்

2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளர்மைப்பு-மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளர்மைப்புகள் - 01 சம்பளங்கள் (கு.தொ.கு 2053 00 094 AB 0102)

(iii) நில அளவைப் பணியிடங்கள்

2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள்-மாநிலச் செலவினங்கள்-AF நில அளவை பராமரிப்பு பணி - 01 சம்பளங்கள் (கு.தொ.கு 2029 00 102 AF 0105)

(iv) குடிமைப் பொருள் பணியிடங்கள்

3456-00 நுகர் பொருள் வழங்கல் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும்-மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளர்மைப்பு - 01 சம்பளங்கள் (கு.தொ.கு 3456 00 001 AB 0108)

II 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளர்மைப்பு - மாநிலச்

செலவினங்கள் - AB வட்டப் பணியாளர்மைப்புகள்

(அ) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.31,500/- தொடரும் செலவினம் ரூ.25,500/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/- (கு.தொ.கு 2053 00 094 AB 0513)

- (ஆ) 05 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.1,20,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 0531)
- (இ) 05 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.4,00,000/-
05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன்
(த.தொ.கு 2053 00 094 AB 0559)
- (ஈ) 06 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை
(பொதுப்பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது)
(த.தொ.கு 2053 00 094 AB 0611)
- (உ) 19 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.1,10,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 1914)
- (ஊ) 21 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.12,70,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 2119)
- (எ) 45 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசுகெண்ணெய் ரூ.1,92,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 4500)
- (ஏ) 76 கணினியும் துணை பாகங்களும் - 01 வாங்குதல் ரூ.1,05,000/-
(த.தொ.கு 2053 00 094 AB 7614)

6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புது துணைப்பணியாகும் (New Instrument Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதித் (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் வட்டம் 04.03.2019-ஆம் நாள் முதல் செயல்படும்.

8. புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

9. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண். 10507A/நிதி(வருவாய்)/2019, நாள் 04.03.2019 மற்றும் அ.சா.கு.எண்.10631/மை.ம.ஆ.பி/2019, நாள்:04.03.2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.2770 (இரண்டாயிரத்து எழுநூற்று எழுபது).

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு - I (a)

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

புகளூர் புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
அ	பொதுப்பிரிவு		
1.	வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
2.	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
3.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
4.	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
5.	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
6.	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
7.	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
8.	மசால்சி (Masalchi)	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
ஆ	சமூக பாதுகாப்புத்திட்டம்		
9.	தனி வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-	1
10.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
11.	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
12.	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
13.	ஈப்பு ஓட்டுநர்	TEXCO பரிந்துரையின் அடிப்படையில்	1
இ	தேர்தல் பிரிவு		
14.	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
15.	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
ஈ	வட்ட வழங்கல் பிரிவு		
16.	துணை வட்டாட்சியர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.36,900/- நிலை-18, ரூ.36,900/- ரூ.1,16,600/-	1
17.	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
18.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	2
19.	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
உ	நில அளவைப்பிரிவு		
20.	வட்ட துணை ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,600/- நிலை-12, ரூ.35,600/- ரூ.1,12,800/-	1
21.	வட்ட சார் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1
22.	முதுநிலை வரைவாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.35,400/- நிலை-11, ரூ.35,400/- ரூ.1,12,400/-	1

மொத்தம்

23

இணைப்பு - I (b)

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]
ஏற்கனவே செயல்பட்டுவரும் அரவக்குறிச்சி வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ.எண்.	பணியிடங்களின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிடங்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
அ பொதுப்பிரிவு			
1	இரவுக்காவலர்	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
2	மசால்சி (Masalchi)	அரசாணை (நிலை) எண்.49, ப.ம.நி.சீ. (F) துறை, நாள் 14.05.2002-ன்படி	1
ஆ சமூக பாதுகாப்புத்திட்டம்			
1	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
2	தட்டச்சர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை-8, ரூ.19,500/- ரூ.62,000/-	1
3	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
இ வட்ட வழங்கல் பிரிவு			
1	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-	1
2	அலுவலக உதவியாளர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-	1
மொத்தம்			7

இணைப்பு - I (c)

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]
ஏற்கனவே செயல்பட்டுவரும் மண்மங்கலம் வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடம்

வ.எண்.	பணியிடத்தின் பெயர்	ஊதிய விகிதம் (in pay revised scale)	பணியிட எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)
சமூக பாதுகாப்புத்திட்டம்			
1	பதிவறை எழுத்தர்	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-	1
மொத்தம்			1

இணைப்பு -II

அரசாணை(நிலை) எண்.84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019

புகளூர் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்

புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் அரவக்குறிச்சி வட்டம் மற்றும் மண்மங்கலம் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய மற்றும் புதிய வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalised Staff Pattern) ன்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ. எண்	பணியிடங்களின் பெயர்	தற்காலிகம்/ நிரந்தரம்	வட்டப்பிரிவினைக்குப் பின்னர் அரவக்குறிச்சி வட்டத்தின் பணியிடங்கள்				வட்டப்பிரிவினைக்குப் பின்னர் மண்மங்கலம் வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள புகளூர் வட்டத்தின் பணியிடங்கள்.			
			அரவக்குறிச்சி வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மண்மங்கலம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டியவை	புதி யதர யக் க உரு வாக்கப்பட வேண்டியவை	புதி யதர யக் க உரு வாக்கப்பட வேண்டியவை	புதி யதர யக் க உரு வாக்கப்பட வேண்டியவை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)	
பொதுப்பிரிவு														
1.	வட்டாட்சியர்	நி	1	1	-	-	1	1	-	-	-	1	1	
2.	தலைமையிடத்து துணை வட்டாட்சியர்	தி	-	-	-	-	-	-	-	-	-	-	-	
3.	மண்டல துணை வட்டாட்சியர்	தி	2	1	-	-	1	1	-	-	1	-	1	
4.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	தி	5	3	-	-	3	3	-	-	3	-	3	
5.	குறுவட்ட வருவாய் ஆய்வாளர்	தி	5	3	-	-	4	3	-	-	3	-	3	

வ எண்	பணியிடங்களின் பெயர்	தற்காலிகம்/ நிரந்தரம்	அரவக்குறிச்சி		வட்டப்பிரிவினைக்குப் பின்னர் அரவக்குறிச்சி		வட்டப்பிரிவினைக்குப் பின்னர் மண்மங்கலம்		உத்தேசிக்கப்பட்டுள்ள புகளூர் வட்டத்தின் பணியிடங்கள்.				
			அரவக்குறிச்சி வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மண்மங்கலம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டியவை	புதி யதர க உருவாக்கப்பட வேண்டியவை	புதி யதர க உருவாக்கப்பட வேண்டியவை		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)
2.	முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)	தி	-	-	-	-	-	-	-	-	-	-	-
3.	இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)	தி	-	-	-	-	-	-	-	-	-	-	-
		த	1	1	-	-	1	1	-	-	-	1	1
		த	1	0	-	-	-	-	-	-	-	-	-
		த	3	2	-	-	2	2	-	-	-	2	2
		தி	-	-	-	-	-	-	-	-	-	-	-
		தி	1	1	-	-	1	1	-	-	-	1	1
		தி	-	-	-	1	-	-	-	-	-	-	-
		தி	-	-	-	-	1	1	-	-	-	1	1
		தி	-	-	-	-	-	-	-	-	-	-	-
		தி	2	2	-	-	2	2	-	-	-	2	2
		தி	-	-	-	-	-	-	-	-	-	-	-

மொத்தம்

(ஈ) வட்ட வழங்கல் பிரிவு

1. துணை வட்டாட்சியர்
2. முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை)
3. இளநிலை வருவாய் ஆய்வாளர் (இளநிலை உதவியாளர் நிலை)
4. அலுவலக உதவியாளர்

வ. எண்	பணியிடங்களின் பெயர்	தற்காலிகம்/நிரந்தரம்	வட்டப்பிரிவினைக்குப் பின்னர் அரவக்குறிச்சி வட்டத்தின் பணியிடங்கள்				வட்டப்பிரிவினைக்குப் பின்னர் மண்மங்கலம் வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள புகளூர் வட்டத்தின் பணியிடங்கள்.			
			அரவக்குறிச்சி வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	மண்மங்கலம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட்ட வேண்டிய பணியிடங்கள்	பாறுதல் செய்யப்பட்ட வேண்டியவை	புதி யதாக உருவாக்கப்பட்ட வேண்டியவை	புதி யதாக உருவாக்கப்பட்ட வேண்டியவை	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)	
	மொத்தம்		3	3	-	2	5	5	-	-	-	5	5	
	(உ) கிராம நிர்வாகம்													
1.	கிராம நிர்வாக அலுவலர்	நி	54	37	-	-	30	21	-	-	26	-	26	
2.	கிராம உதவியாளர்	நி	-	-	-	-	-	-	-	-	-	-	-	
	மொத்தம்		54	37	-	-	30	21	-	-	26	-	26	
	(ஊ) நில அளவைப் பிரிவு													
1.	வட்டத்துணை ஆய்வாளர்	நி	1	1	-	-	1	1	-	-	-	1	1	
2.	வட்ட சார் ஆய்வாளர்	நி	1	1	-	-	1	1	-	-	-	1	1	
3.	குறுவட்ட அளவர்	நி	5	3	-	-	4	3	-	-	3	-	3	
4.	முதுநிலை வரைவாளர்	நி	1	1	-	-	1	1	-	-	-	1	1	
6	புல உதவியாளர்	நி	1	1	-	-	2	1	-	-	1	-	1	
	மொத்தம்		9	7	-	-	9	7	-	-	4	3	7	

வ எண்	பணியிடங்களின் பெயர் தற்காலிகம்/ நிரந்தரம்	வட்டப்பிரிவினைக்குப் பின்னர் அரவக்குறிச்சி வட்டத்தின் பணியிடங்கள்				வட்டப்பிரிவினைக்குப் பின்னர் மண்மங்கலம் வட்டத்தின் பணியிடங்கள்				உத்தேசிக்கப்பட்டுள்ள புகளூர் வட்டத்தின் பணியிடங்கள்.			
		அரவக்குறிச்சி வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மண்மங்கலம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள்	நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	கலைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மாறுதல் செய்யப்பட வேண்டியபவை	புதி யதர க உரு வா க்க ப்பட வே ண் டிய ப ணி மிட ங் கள்	மொத்தம்		
(1)		(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)	(13)	(14)	
		164	113	-	7	108	84	-	1	75	23	98	
	ஆக மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ+ஊ)												

1a - மண்மங்கலம் பொதுப்பிரிவில் மிகைப்பணியிடங்களாக கண்டறியப்பட்ட 2 அலுவலக உதவியாளர் பணியிடத்தை அரவக்குறிச்சி சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவிற்கு மாறுதல் செய்யலாம்.

1b - மண்மங்கலம் பொதுப்பிரிவில் மிகைப்பணியிடங்களாக கண்டறியப்பட்ட 2 அலுவலக உதவியாளர் பணியிடத்தை புதியதாக உருவாக்கப்பட உள்ள புகளூர் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பிரிவிற்கு மாறுதல் செய்யலாம்.

1c - அரவக்குறிச்சி சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட 1 முதலமைச்சர் பணியிடத்தை மாறுதல் செய்யலாம்.

1d - அரவக்குறிச்சி தேர்தல் பிரிவில் மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட 1 இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்தை பொதுப்பிரிவிற்கு மாறுதல் செய்யலாம்.

மொத்தப் பணியிடங்கள் - 272 (அரவக்குறிச்சி - 164 + மண்மங்கலம் - 108)

āWvA itʃɪgɛl ɔɹæɪsʃɪ - 197 (அரவக்குறிச்சி - 113 + மண்மங்கலம் - 84)

kWgutyk°ɹʃɪ ɔɹæɪsʃɪ - 75 (அரவக்குறிச்சியிலிருந்து - 51 + மண்மங்கலத்திலிருந்து - 24)

ஏற்கனவே செயல்படும் அரவக்குறிச்சி வருவாய் வட்டத்திற்கு உருவாக்கப்பட்ட புதிய பணியிடங்கள் - 7

ஏற்கனவே செயல்படும் மண்மங்கலம் வருவாய் வட்டத்திற்கு உருவாக்கப்பட்ட புதிய பணியிடம் - 1

புதியதாக அமைய உள்ள புகளூர் வருவாய் வட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் - 98

மாறுபரவலமர்த்தல் பணியிடங்கள் - 75

புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் - 23

இணைப்பு - III

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

(அ) தொடரும் செலவினங்கள்

வ.எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	20,378,940
2.	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	எரிபொருள் (ஊசல்) (2 வாகனங்களுக்கு)	1,92,000
5.	தொலைபேசி கட்டணம்	25,000
	மொத்தம்	2,07,15,940

(ஆ) தொடராச் செலவினங்கள்

வ.எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
1.	தளவாடங்கள்	4,00,000
2.	ஈப்பு-2	12,70,000
3.	தொலைபேசி இணைப்பு	6,000
4.	கணினி	75,000
5.	பிரிண்டர் (அச்சுப் பதிப்பு இயந்திரம்)	30,000
6.	ஜெராக்ஸ் இயந்திரம்	65,000
7.	பேக்ஸ் இயந்திரம் (தொலையச்சு இயந்திரம்)	10,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தீயணைப்பான்	10,000
	மொத்தம்	18,91,000

இணைப்பு - IV

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) போர்டர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்	ஆட்சி எல்லை	தற்போது உள்ளபடி		உத்தேசிக்கப்பட்ட புகளூர் வட்டம்	பிரிவினைக்குப்பின்		குறித்த நிலைப்படி
		மண்மங்கலம்	அரவக்குறிச்சி		மண்மங்கலம்	அரவக்குறிச்சி	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	தலைமையிடம்	மண்மங்கலம்	அரவக்குறிச்சி	வேலாயுதம் பாளையம்	மண்மங்கலம்	அரவக்குறிச்சி	
2.	பரப்பளவு (ச.கி.மீ.)	292	977	414	205	650	குறைந்த அளவு 250 ச.கி.மீ. முதல் அதிக அளவு 2000 ச.கி.மீ.
3.	மக்கள் தொகை	1,59,578	1,83,321	1,00,988	1,03,705	1,38,206	குறைந்த அளவு 1 லட்சம் முதல் அதிக அளவு 5.5 லட்சம்
4.	வருவாய் கோட்டத்தின் பெயர்	கரூர்	கரூர்	கரூர்	கரூர்	கரூர்	
5.	சட்டமன்ற தொகுதியின் பெயர்	1) கரூர் 2) கிருஷ்ண ராயபுரம் 3) அரவக்குறிச்சி	1) அரவக்குறிச்சி	1) அரவக்குறிச்சி	1) கரூர் 2) கிருஷ்ண ராயபுரம்	1) அரவக்குறிச்சி	
6.	பாராளுமன்ற தொகுதியின் பெயர்	கரூர்	கரூர்	கரூர்	கரூர்	கரூர்	
7.	நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்)	--	--	--	--	--	
8.	ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	1) கரூர் 2) தாந்தோணி (பகுதி)	3) க. பரமத்தி 4) அரவக்குறிச்சி	1) கரூர் (பகுதி) 2) க. பரமத்தி (பகுதி)	1) கரூர் (பகுதி) 2) தாந்தோணி (பகுதி)	1) அரவக்குறிச்சி 2) க.பரமத்தி (பகுதி)	2 அல்லது 3 முழு ஊராட்சி ஒன்றியங்கள்
9.	சிறப்பு (பேரூராட்சி) பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை (பெயருடன்)	3.டி.என்.பி.எல் (காகிதபுரம்) 4.புஞ்சை புகளூர் 5.புஞ்சை தோட்டக் குறிச்சி	1.அரவக்குறிச்சி 2.பள்ளப்பட்டி	3.டி.என்.பி.எல் (காகிதபுரம்) 4.புஞ்சை புகளூர் 5.புஞ்சை தோட்டக் குறிச்சி	-----	1.அரவக்குறிச்சி 2.பள்ளப்பட்டி	
10.	உள்வட்டங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	1.புகளூர் 2.வாங்கல் 3.மண்மங்கலம் 4.தாளப்பட்டி	1.தென்னிலை 2.க.பரமத்தி 3.சின்னதாராபுரம் 4.அரவக்குறிச்சி 5.பள்ளப்பட்டி	1.புகளூர் 2.தென்னிலை 3.க.பரமத்தி	1. வாங்கல் 2.மண்மங்கலம் 3.தாளப்பட்டி	1.சின்னதாராபுரம் 2.அரவக்குறிச்சி 3.பள்ளப்பட்டி	
11.	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை (பெயருடன்)	30	58	27	21	40	குறைந்த அளவு 30 கிராமங்கள்
12.	கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை	23	52	22	18	35	

இணைப்பு - V

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கரூர் மாவட்டத்திலுள்ள மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தைப் பிரித்து 2019-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 04-ஆம் நாளிலிருந்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு, புகளூர் புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்.

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
புகளூர்	தென்னிலை குறு வட்டம் (கிராமங்கள்-9)	1	1	அஞ்சூர்
		2	2	கார்வழி
		3	3	மொஞ்சனூர் (மேல்பாகம்)
		4	3	மொஞ்சனூர் (கீழ் பாகம்)
		5	4	எல்லைக்காட்டு ராமச்சந்திரபுரம்
		6	7	தென்னிலை (தென் பாகம்)
		7	8	தென்னிலை (மேல் பாகம்)
		8	9	துக்காச்சி
		9	10	தென்னிலை (கீழ்பாகம்)
		10	11	அத்திப்பாளையம்
		11	12	முன்னூர்
		12	13	குப்பம்
		13	14	புன்னம்
		14	15	விகவநாதபுரி
		15	16	பவித்திரம்
		16	17	காருடையாம்பாளையம்
		17	18	நெடுங்கூர்
		18.	19	க. பரமத்தி
		புகளூர் குறு வட்டம் (கிராமங்கள்-9)		19
20	2			வேட்ட மங்கலம் மேற்கு
21	2			வேட்ட மங்கலம் கிழக்கு
22	3			திருக்காடுதுறை
23	4			நஞ்சை புகளூர்
24	5			பஞ்சை புகளூர் வடக்கு
25	5			பஞ்சை புகளூர் தெற்கு
26	6			பஞ்சை தோட்டக்குறிச்சி
27	7			நஞ்சை தோட்டக்குறிச்சி

புகளூர் புதிய வருவாய் வட்டத்தில் உள்ளடக்கும் தென்னிலை, க.பரமத்தி மற்றும் புகளூர் ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி வட்டாட்சியர்களால் கையாளப்படும் அதிகாரங்கள் 2019-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 04-ஆம் நாளிலிருந்து புகளூர் வட்டாட்சியரால் கையாளப்படும்.

[அரசாணை (நிலை) எண்.84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

அறிவிக்கை - II

மண்மங்கலம் வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
மண்மங்கலம்	புகளூர் குறுவட்டம் (கிராமங்கள்-9)	1	1	கோம்பு பாளையம்
		2	2	வேட்ட மங்கலம் மேற்கு
		3	2	வேட்ட மங்கலம் கிழக்கு
		4	3	திருக்காடுதுறை
		5	4	நஞ்சை புகளூர்
		6	5	பஞ்சை புகளூர் வடக்கு
		7	5	பஞ்சை புகளூர் தெற்கு
		8	6	பஞ்சை தோட்டக்குறிச்சி
		9	7	நஞ்சை தோட்டக்குறிச்சி
	வாங்கல் குறுவட்டம் (கிராமங்கள்-5)	10	8	நஞ்சை கடம்பங்குறிச்சி
		11	9	பஞ்சை கடம்பங்குறிச்சி
		12	10	நன்னியூர்
		13	11	வாங்கல்
		14	12	குப்புச்சிபாளையம்
	மண்மங்கலம் குறுவட்டம் (கிராமங்கள்-10)	15	13	நெடூர் வடபாகம்
		16	13	நெடூர் தென்பாகம்
		17	14	மின்னாம்பள்ளி
		18	15	மண்மங்கலம்
		19	16	ஆத்தூர்
		20	22	காதப்பாறை
		21	23	பஞ்சமா தேவி
		22	24	கோயம்பள்ளி
		23	25	சோழூர்
		24	26	அச்சமாபுரம்
	தாளப்பட்டி குறுவட்டம் (கிராமங்கள்-6)	25	17	ஆண்டாங்கோவில் மேல்பாகம்
		26	17	ஆண்டாங்கோவில் கீழ்ப்பாகம்
		27	18	கருப்பாளையம்
		28	19	அப்பிப்பாளையம்
		29	20	பள்ளப்பாளையம்
		30	21	தாளப்பட்டி

[அரசாணை (நிலை) எண். 84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

அறிவிக்கை-III

மண்மங்கலம் வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
மண்மங்கலம்	வாங்கல் குறுவட்டம் (கிராமங்கள்-5)	1	8	நஞ்சை கடம்பங்குறிச்சி
		2	9	புஞ்சை கடம்பங்குறிச்சி
		3	10	நன்னியூர்
		4	11	வாங்கல்
		5	12	குப்புச்சிபாளையம்
	மண்மங்கலம் குறுவட்டம் (கிராமங்கள்-10)	6	13	நெடூர் வடபாகம்
		7	13	நெடூர் தென்பாகம்
		8	14	மின்னாம்பள்ளி
		9	15	மண்மங்கலம்
		10	16	ஆத்தூர்
		11	22	காதப்பாறை
		12	23	பஞ்சமா தேவி
		13	24	கோயம்பள்ளி
		14	25	சோழூர்
		15	26	அச்சமாபுரம்
	தாளப்பட்டி குறுவட்டம் (கிராமங்கள்-6)	16	17	ஆண்டாங்கோவில் மேல்பாகம்
		17	17	ஆண்டாங்கோவில் கீழ்ப்பாகம்
		18	18	கருப்பாளையம்
		19	19	அப்பிப்பாளையம்
		20	20	பள்ளப்பாளையம்
		21	21	தாளப்பட்டி

[அரசாணை (நிலை) எண். 84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

அறிவிக்கை-IV

அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு முன் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்	
(1)	(2)	(3)	(4)	(5)	
அரவக்குறிச்சி	தென்னிலை	1	1	அஞ்சூர்	
	குறு வட்டம்	2	2	கார்வழி	
	(கிராமங்கள்-9)	3	3	மொஞ்சனூர் (மேல்பாகம்)	
			4	3	மொஞ்சனூர் (கீழ் பாகம்)
			5	4	எல்லைக்காட்டு ராமச்சந்திரபுரம்
			6	7	தென்னிலை (தென் பாகம்)
			7	8	தென்னிலை (மேல் பாகம்)
			8	9	துக்காச்சி
			9	10	தென்னிலை (கீழ்பாகம்)
	க. பரமத்தி குறுவட்டம்		10	11	அத்திப்பாளையம்
	(கிராமங்கள்-9)		11	12	முன்னூர்
			12	13	குப்பம்
			13	14	புன்னம்
			14	15	விசுவநாதபுரி
			15	16	பவித்திரம்
			16	17	காருடையாம்பாளையம்
			17	18	நெடுங்கூர்
			18	19	க. பரமத்தி
	சின்ன தாராபுரம்		19	20	நடந்தை (தென்பாகம்)
	குறுவட்டம்		20	20	நடந்தை (வட பாகம்)
	(கிராமங்கள்-18)		21	23	தொக்குப்பட்டி
			22	25	எலவனூர்
			23	26	சூடாமணி
			24	27	நஞ்சைக்காளக்குறிச்சி
			25	28	ஆரியூர்
			26	29	பி. அணைப்பாளையம்
			27	35	புஞ்சைக்காளக்குறிச்சி
			28	5	கோடந்தூர் (வடபாகம்)
			29	5	கோடந்தூர் (தென் பாகம்)
			30	6	கூடலூர் (மேல் பாகம்)
			31	6	கூடலூர்
					(கீழ் பாகம் துண்டு - I)
			32	6	கூடலூர்
					(கீழ் பாகம் துண்டு - II)
			33	21	தென்னிலை வெங்கிடாபுரம்
			34	22	சின்னதாராபுரம்
			35	24	ராஜ புரம்
			36	30	தும்பி வாடி
	அரவக்குறிச்சி		37	31	கொடையூர்
குறுவட்டம் (கிராமங்கள்-8)		38	32	வெஞ்சமாங்கூடலூர்	
				(மேல் பாகம்)	
		39	32	வெஞ்சமாங்கூடலூர்	
				(கீழ் பாகம்)	

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
		40	33	புங்கம் பாடி (மேல் பாகம்)
		41	33	புங்கம் பாடி (கீழ் பாகம்)
		42	34	நாகம்பள்ளி
		43	36	அரவக்குறிச்சி
		44	41	வேலம் பாடி
	பள்ளப்பட்டி	45	37	மொடக்கூர்(மேல் பாகம்)
	குறுவட்டம்	46	37	மொடக்கூர்(கீழ் பாகம்)
	(கிராமங்கள்-14)	47	38	சாந்தப்பாடி
		48	39	இனங்கனூர்
		49	40	சேந்தமங்கலம் (மேல் பாகம்)
		50	40	சேந்தமங்கலம் (கீழ்பாகம்)
		51	42	பள்ளப்பட்டி
		52	43	தெத்துப்பட்டி
		53	44	ஆலமரத்துப்பட்டி
		54	45	பெரிய மஞ்சுவெளி
		55	46	எருமார் பட்டி
		56	47	அஞ்சா கவுண்டன் பட்டி
		57	48	ஈசந்தத்தம்
		58	49	அம்மா பட்டி

[அரசாணை (நிலை) எண். 84, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 04 மார்ச் 2019.]

அறிவிக்கை-V

அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தில் வட்டப்பிரிவினைக்கு பின் உள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
அரவக்குறிச்சி	சின்ன தாராபுரம்	1	20	நடந்தை (தென்பாகம்)
	குறுவட்டம்			
	(கிராமங்கள்-18)			
		2	20	நடந்தை (வட பாகம்)
		3	23	தொக்குப்பட்டி
		4	25	எலவனூர்
		5	26	சூடாமணி
		6	27	நஞ்சைக்காளக்குறிச்சி
		7	28	ஆரியூர்
		8	29	பி.அணைப்பாளம்
		9	35	புஞ்சைக்காளக்குறிச்சி
		10	5	கோடந்தூர் (வடபாகம்)
		11	5	கோடந்தூர் (தென் பாகம்)
		12	6	கூடலூர் (மேல் பாகம்)
		13	6	கூடலூர் (கீழ் பாகம் துண்டு-I)
		14	6	கூடலூர்(கீழ் பாகம் துண்டு-II)
		15	21	தென்னிலை வெங்கிடாபுரம்
		16	22	சின்னதாராபுரம்

வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்.	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)
	அரவக்குறிச்சி	17	24	ராஜ புரம்
	குறுவட்டம்	18	30	தும்பி வாடி
	(கிராமங்கள்-8)	19	31	கொடையூர்
		20	32	வெஞ்சமாங்குடலூர் (மேல் பாகம்)
		21	32	வெஞ்சமாங்குடலூர் (கீழ் பாகம்)
		22	33	புங்கம் பாடி (மேல் பாகம்)
		23	33	புங்கம் பாடி (கீழ் பாகம்)
		24	34	நாகம்பள்ளி
		25	36	அரவக்குறிச்சி
		26	41	வேலம் பாடி
	பள்ளப்பட்டி	27	37	மொடக்கூர் (மேல் பாகம்)
	குறுவட்டம்	28	37	மொடக்கூர் (கீழ் பாகம்)
	(கிராமங்கள்-14)	29	38	சாந்தப்பாடி
		30	39	இனங்கனூர்
		31	40	சேந்தமங்கலம் (மேல் பாகம்)
		32	40	சேந்தமங்கலம் (கீழ்பாகம்)
		33	42	பள்ளப்பட்டி
		34	43	தெத்துப்பட்டி
		35	44	ஆலமரத்துப்பட்டி
		36	45	பெரிய மஞ்சுவெளி
		37	46	எருமார் பட்டி
		38	47	அஞ்சா கவுண்டன் பட்டி
		39	48	ஈசநத்தம்
		40	49	அம்மா பட்டி

அதூல்ய மிஸ்ரா,
கூடுதல் தலைமைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், 2019 மே 8

No. II(1)/REV/8/2019

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் - மதுரை மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டங்களை சீரமைத்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 89, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), 07 மார்ச் 2019, மாசி 23, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த்[வ.நி.1(1)] துறை, நாள் 9.6.2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண் ந.க.பணி3(4)/39739/2017, நாள் 20-02-2019.

ஆணை: எண் 89, வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.1(1), 07 மார்ச் 2019.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2019-2020-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்

“மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்த் கோட்டம் ஒன்று 2019-2020-ஆம் ஆண்டில் உருவாக்கப்படும்”

2. மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, பார்வை இரண்டில் படிக்கப்பட்ட அறிக்கையில், மதுரை மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டங்களில் உள்ள வட்டங்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கவனித்தல், முக்கிய பிரமுகர் வருகை, நீதிமன்ற வழக்குகள், நிலம் தொடர்பான புலத்தணிக்கைகள், சார்நிலை அலுவலர்களின் பணிகளை கண்காணித்து ஆய்வு செய்தல் போன்ற நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் திருப்பரங்குன்றம் வட்டம், கே.புதுப்பட்டி கிராமத்தில் எம்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைய இருப்பதாலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தோப்பு - உச்சப்பட்டி துணைக்கோள் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த மத்திய பேருந்து முனையம் ஆகியவை அமைய உள்ளதாலும், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மதுரை மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டங்களை சீரமைத்து, திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி திருமங்கலம் புதிய வருவாய் கோட்டத்தை உருவாக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

3. மேலும், புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திருமங்கலம் வருவாய் கோட்டத்தின் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலின்படி பூர்த்தியாகாத நிலையில், மக்கள்தொகை, வட்டங்கள் மற்றும் கிராமங்களின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்கள் பூர்த்தியாகும் நிலையில், மேலும், கோட்டப் பிரிவினைக்குப்பின் மதுரை வருவாய் கோட்டத்தின் பரப்பளவு தவிர மற்ற அளவு கோல்கள் பூர்த்தியாகும் நிலையில், மேற்கண்ட இக்குறைபாடுகளுக்கு தளர்வு வழங்க உயர்மட்டக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இதனை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி, மதுரை மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டங்களை சீரமைத்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

4. மேலும், தற்போதைய மதுரை, உசிலம்பட்டி மற்றும் புதியதாக உருவாக்கப்படும் திருமங்கலம் வருவாய் கோட்டங்களின் ஆட்சி எல்லைகள் தொடர்பான அடிப்படை விவரங்களை (இணைப்பு-IV) தெரிவித்துள்ளதோடு புதியதாக உருவாக்கப்படவுள்ள திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்கு 11 பணியிடங்களை புதியதாக ஒதுக்கீடு செய்யவும் 3 பணியிடங்களை மறுபரவலமர்த்தல் செய்யவும் மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் 1 பதிவறை எழுத்தர் பணியிடத்தை கலைத்திடவும் பரிந்துரை செய்துள்ளார். மேலும், புதியதாக உருவாக்கப்படவுள்ள திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்கு தோராயமாக ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ.79,38,304/-ம் தொடராச் செலவினமாக ரூ.9,41,000/-மும் ஒப்பளிப்பு செய்து வழங்கிடுமாறும் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

5. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

- (i) மதுரை மாவட்டம், மதுரை மற்றும் உசிலம்பட்டி ஆகிய வருவாய் கோட்டங்களை சீரமைத்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு திருப்பரங்குன்றம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய மூன்று வட்டங்களுடன் 135 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய திருமங்கலம் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படுகிறது.
- (ii) புதியதாக உருவாக்கப்படவுள்ள திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்கு, புதியதாக தோற்றுவிப்பதன் அடிப்படையில் 9 பணியிடங்களும் (இணைப்பு I-இல் உள்ளபடி), மாறுதல் அடிப்படையில் 3 பணியிடங்களும் என மொத்தம் 12 பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
- (iii) புதியதாக உருவாக்கி உத்தேசிக்கப்பட்டுள்ள திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.60,44,688/- (ரூபாய் அறுபது இலட்சத்து நூற்பத்து நான்காயிரத்து அறுநூற்று எண்பத்தெட்டு மட்டும்) மற்றும் தொடரா செலவினம் ரூ.9,41,000/- (ரூபாய் ஒன்பது இலட்சத்து நூற்பத்தொன்றாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது (இணைப்பு III-இல் உள்ளபடி).

- (iv) அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் விதி 4(a) (நியமனம்) மற்றும் அரசாணை (நிலை) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, நாள் 11.3.2015-ஐ பின்பற்றுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள் / சட்டம் / அரசாணைகளை பின்பற்றி நிரப்பலாம்:-
- (v) ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தை 'TEXCO' நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நிரப்பப்படவேண்டும்.
- (vi) புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் அப்பணியிடங்கள் நிரப்புதல் குறித்து உரிய பணி விதியின் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
6. மேலே பத்தி 5-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

I பணியாளர் சம்பளங்கள்

சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட / மறுபரவலமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு / உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.

- (i) வருவாய் பணியிடங்கள்
2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AA உட்கோட்ட பணியாளரமைப்பு - 01 சம்பளங்கள் (த.தொ.கு 2053 00 094 AA 0104)
- (ii) 05 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ. 31,000/- (தொடரும் செலவினம் ரூ.25,000/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.6,000/-) (த.தொ.கு 2053 00 094 AA 0515)
- (iii) 05 அலுவலகச் செலவுகள்-03 மின் கட்டணங்கள் ரூ. 1,20,000/- (த.தொ.கு 2053 00 094 AA 0533)
- (iv) அறைகலன்கள் ரூ 1,50,000/-
05 அலுவலகச் செலவுகள் 05 அறைகலன் (த.தொ.கு 2053 00 094 AA 0551)
- (v) 19 இயந்திரமும் சாதனமும்-01 வாங்குதல் ரூ. 1,05,000/- (த.தொ.கு 2053 00 094 AA 1916)
- (vi) 21 மோட்டார் வண்டிகள்-01 வாங்குதல் ரூ. 6,00,000/- (த.தொ.கு 2053 00 094 AA 2111)
- (vii) 45-00 பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசுகெண்ணெய் ரூ. 99,000/- (த.தொ.கு 2053 00 094 AA 4502)
- (viii) 76 கணினியும் துணைப் பாகங்களும்-01 வாங்குதல் ரூ.80,000/- (த.தொ.கு 2053 00 094 AA 7616)

7. மேலே பத்தி 5-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புதுதுணைப்பணியாகும் (New Instrument of Services). இதற்கான சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதலில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக ஒப்பளிப்பு செய்யப்படும். இதற்கான ஆணை நிதித் (வ.செ.பொது.1) துறையிலிருந்து தனியாக வெளியிடப்படும். அடுத்த துணை மானிய கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறும்வரை தேவைப்படும் சரியான தொகையினை கணக்கிட்டு எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் ஒப்பளிப்பு செய்ய தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி விதிகள் 1963-இன் இணைப்பிலுள்ள படிவம் 'அ'-ன்படி இவ்வரசாணையின் நகலுடன் நிதி (வ.செ.பொது.1) துறைக்கு விண்ணப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

8. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும். இப்புதிய வருவாய் கோட்டம் 07.03.2019-ஆம் நாள் முதல் செயல்படும்.

9. திருமங்கலம் வருவாய் கோட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

10. இந்த அரசாணை நிதித்துறையின் கோப்பு எண்.11214/நிதி(வருவாய்)/2019, நாள் 07.03.2019 மற்றும் அ.சா.கு.எண்.11481/மை.ம.ஆ.பி/2019, நாள் 07.03.2019-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்க பேரேடு எண்.2775(இரண்டாயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து)

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு - I

அரசாணை (நிலை) எண்.89, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 07.03.2019
திருமங்கலம் புதிய வருவாய் கோட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ. எண்.	பணியிடங்கள்	எண்ணிக்கை	ஊதிய விகிதம்
1	வருவாய் கோட்ட அலுவலர்	1	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.56100/- நிலை-22, ரூ.56,100/-ரூ.1,77,500/-
2	வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் (வட்டாட்சியர் நிலை)	1	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.37,700/- நிலை-20, ரூ.37,700/- ரூ.1,19,500/-
3	உதவியாளர்	3	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.20,600/- நிலை-10, ரூ.20,600/- ரூ.65,500/-
4	இளநிலை உதவியாளர்	1	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.19,500/- நிலை -8, ரூ.19,500/- ரூ.62,000/-
5	பதிவுரு எழுத்தர்	1	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,900/- நிலை-2, ரூ.15,900/- ரூ.50,400/-
6	ஈப்பு ஓட்டுநர்	1	TEXCO -பரிந்துரையின் அடிப்படையில்
7	அலுவலக உதவியாளர்	1	குறைந்த பட்சம் ஊதியம் ரூ.15,700/- நிலை-1, ரூ.15,700/- ரூ.50,000/-
	மொத்தம்	9	

இணைப்பு- II

[அரசாணை (நிலை) எண்.89, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 மார்ச் 2019]

திருமங்கலம் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் மதுரை மற்றும் உசிலம்பட்டி கோட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிய கோட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized staff Pattern)யின்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ. எண்	பணியிடங்கள்	தற்காலிகம் / நிரந்தரம்	தற்போதைய பணியிடங்கள்		நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள்		திருமங்கலம் கோட்டத்திற்கு மாறுதல் செய்ய வேண்டிய / புதியதாக தோற்றுவிக்கப்பட வேண்டிய பணியிடங்கள்		
			மதுரை வருவாய் கோட்டம்	உசிலம்பட்டி வருவாய் கோட்டம்	மதுரை வருவாய் கோட்டம்	உசிலம்பட்டி வருவாய் கோட்டம்	மாறுதல் செய்யப்பட்டது	புதியதாக தோற்றுவிக்கப்பட வேண்டிய பணியிடங்கள்	மொத்தம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)
1	வருவாய் கோட்டாட்சியர்	நி	1	1	1	1	0	1	1
		த	0	0	0	0	0	0	0
2	வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்	நி	1	1	1	1	0	1	1
		த	0	0	0	0	0	0	0
3	தலைமை உதவியாளர்	நி	0	1	0	1	0	1	1
		த	0	0	0	0	0	0	0
4	முதுநிலை வருவாய் ஆய்வாளர்	நி	3	3	3	3	0	3	3
		த	0	0	0	0	0	0	0
5	இளநிலை வருவாய் ஆய்வாளர்	நி	1	3	1	2	1	0	1
		த	0	0	0	0	0	0	0
6	சுருக்கெழுத்து தட்டச்சர்	நி	0	1	0	1	0	0	0
		த	0	0	0	0	0	0	0
7	தட்டச்சர்	நி	1	2	1	1	1	0	1
		த	0	0	0	0	0	0	0
8	பதிவறை எழுத்தர்	நி	1	0	1	1	0	1	1
		த	0	1	0	0	0	0	0
9	அலுவலக உதவியாளர்	நி	2	3	2	2	1	1	2
		த	0	0	0	0	0	0	0
10	ஈப்பு ஒட்டுநர்	நி	1	1	1	1	0	1	1
		த	0	0	0	0	0	0	0
11	மசால்சி	நி	1	1	1	1	0	1	1
		த	0	0	0	0	0	0	0
12	இரவு காவலர்	நி	1	1	1	1	0	1	1
		த	0	0	0	0	0	0	0

வரவேற்பு								
1	தனி	நி	0	0	0	0	0	0
	வட்டாட்சியர்	த	1	0	1	0	0	0
2	தனி வருவாய்	நி	0	0	0	0	0	0
	ஆய்வாளர்	த	2	0	2	0	0	0
3	ஈப்பு ஒட்டுநர்	நி	1	0	1	0	0	0
		த	0	0	0	0	0	0
4	அலுவலக	நி	0	0	0	0	0	0
	உதவியாளர்	த	1	0	1	0	0	0
	மொத்தம்		18	19	18	16	3	9

மதுரை கோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் - 18

உசிலம்பட்டி கோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் - 16

புதியதாக அமையவுள்ள வருவாய் கோட்டத்தில் உள்ள மொத்த பணியிடங்கள் - 12

உசிலம்பட்டி வருவாய் கோட்டத்திலிருந்து ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம், ஒரு தட்டச்சர் பணியிடம் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் ஆகமொத்தம் மூன்று பணியிடங்களை திருமங்கலம் புதிய வருவாய் கோட்டத்திற்கு மாறுதல் செய்யலாம்.

ஒன்பது பணியிடங்களை திருமங்கலம் புதிய வருவாய் கோட்டத்திற்கு உருவாக்கலாம்.

இணைப்பு - III

[அரசாணை (நிலை) எண்.89, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 மார்ச் 2019]

அ) தொடரும் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் (தோராயமாக ஆண்டொன்றுக்கு கணக்கீட்டுத்தாளில் உள்ளபடி)	58,00,488
2.	அலுவலக கட்டிட வாடகை (பொதுப் பணித்துறையின் பரிந்துரையின் பேரில் நிர்ணயம் செய்யப்படும்)	0
3.	மின்சாரக் கட்டணம்	1,20,000
4.	எரிபொருள் (டீசல்)	99,000
5.	தொலைபேசி கட்டணம்	25,000
	மொத்தம்	60,44,688

ஆ) தொடராச் செலவினங்கள்

வ. எண்.	விபரம்	தொகை (ரூபாயில்)
(1)	(2)	(3)
1.	வாகனம்	6,00,000
2.	கணினி	60,000
3.	தளவாடங்கள்	1,50,000
4.	பிரிண்டர் (அச்சுப்பதிப்பு)	20,000
5.	ஜெராக்ஸ் (நகல்)	50,000
6.	தொலையச்சு இயந்திரம் (பேக்ஸ்)	10,000
7.	தீயணைப்பான்	20,000
8.	குளிர்சாதனம்	25,000
9.	தொலைபேசி இணைப்பு	6,000
	மொத்தம்	9,41,00

இணைப்பு-IV

[அரசாணை (நிலை) எண்.89, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள்: 7 மார்ச் 2019.]

ஆட்சி எல்லை பட்டியல்

வ. எண்	ஆட்சி எல்லை விளக்கங்கள்	தற்பொழுது உள்ளபடி கோட்டம்	உத்தேச பிரிவினைக்குப் பின் கோட்டம் திருமங்கலம்	எஞ்சிய கோட்டம் உசிலம்பட்டி	எஞ்சிய கோட்டம் மதுரை	அரசாணை நிலை எண்.279, வருவாய்த்துறை, நாள்: 09.06.2003-ன்படி குறித்த நிலை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
1.	தலைமையிடம்	உசிலம்பட்டி மதுரை	திருமங்கலம்	உசிலம்பட்டி	மதுரை	
2.	பரப்பளவு (ச.கி.மீட்டரில்)	உசிலம்பட்டி மதுரை மொத்தம்	683.700 ச.கி.மீ	1291.630 ச.கி.மீ	586.99 ச.கி.மீ	குறைந்த அளவு 1000 ச.கி.மீ அதிக அளவு 4500 ச.கி.மீ
3.	மக்கள் தொகை	உசிலம்பட்டி மதுரை மொத்தம்	6,27,659	4,43,947	10,99,609	குறைந்த அளவு 4,00,000 அதிக அளவு 15,00,000
4.	வருவாய்க் கோட்டத்தின் பெயர்	உசிலம்பட்டி மதுரை	திருமங்கலம்	உசிலம்பட்டி	மதுரை	---
5.	சட்டமன்ற தொகுதி	197 உசிலம்பட்டி 196 திருமங்கலம் 195 திருப்பரங்குன்றம் 190 சோழவந்தான் 191 மதுரைவடக்கு 193 மதுரை மத்தியம் 194 மதுரை மேற்கு	196. திருங்கலம், 195. திருப்பரங்குன்றம்	197.உசிலம்பட்டி	190.சோழவந்தான் 191.மதுரை வடக்கு 193.மதுரை மத்தியம் 194.மதுரை மேற்கு	-----
6.	பாராளுமன்ற தொகுதி	விருதுநகர்,மதுரை,தேனி	விருதுநகர்	தேனி	மதுரை	----
7.	மாநகராட்சி	மதுரை மாநகராட்சி (வார்டு எண்.1 முதல் 100 வரை)	மதுரை மாநகராட்சி (வார்டு எண்.75,76,77, 88 முதல் 93,95 முதல் 100 வரை) மொத்தம் 15 வார்டுகள்		மதுரை மாநகராட்சி (வார்டு எண்.1 முதல் 74,78 முதல் 87,94) மொத்தம் 85 வார்டுகள்	---
8.	வட்டங்களின் எண்ணிக்கை பெயருடன்	1. உசிலம்பட்டி 2. திருமங்கலம் 3. கள்ளிக்குடி 4. பேரையூர் 5. திருப்பரங்குன்றம் 6. மதுரை வடக்கு 7. மதுரை மேற்கு 8. வாடிப்பட்டி	1. திருமங்கலம் 2. கள்ளிக்குடி 3. திருப்பரங்குன்றம்	1. உசிலம்பட்டி 2.பேரையூர்	1.மதுரை வடக்கு 2.மதுரை மேற்கு 3.வாடிப்பட்டி	குறைந்த அளவு இரண்டு வட்டங்கள்

வ. எண்	ஆட்சி எல்லை விளக்கங்கள்	தற்பொழுது உள்ளபடி கோட்டம்	உத்தேச பிரிவினைக்குப் பின் கோட்டம்	எஞ்சிய கோட்டம் உசிலம்பட்டி	எஞ்சிய கோட்டம் மதுரை	அரசாணை நிலை எண்.279, வருவாய்த் துறை, நாள். 09.06.2003 -ன்படி குறித்த நிலை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
9.	நகராட்சிகள் எண்ணிக்கை பெயருடன்	1 - உசிலம்பட்டி 2 - திருமங்கலம்	திருமங்கலம்	உசிலம்பட்டி	---	---
10.	பேரூராட்சிகள் எண்ணிக்கை பெயருடன்	உசிலம்பட்டி மதுரை	எழுமலை தே.கல்லுப்பட்டி பேரையூர் பரவை அலங்காநல்லூர்வாடிப்பட்டி சோழவந்தான் பாலமேடு	எழுமலை தே.கல்லுப்பட்டி பேரையூர்	பரவை அலங்காநல்லூர் வாடிப்பட்டி சோழவந்தான் பாலமேடு	---
11.	ஊராட்சி ஒன்றியங்கள், எண்ணிக்கை பெயருடன்	உசிலம்பட்டி மதுரை	1.உசிலம்பட்டி 2.செல்லம்பட்டி 3.திருமங்கலம் 4.கள்ளிக்குடி 5.சேடப்பட்டி 6.தே.கல்லுப்பட்டி 7.திருப்பரங்குன்றம் 8.வாடிப்பட்டி 9.அலங்காநல்லூர் 10.மதுரை மேற்கு	1.திருமங்கலம் 2.கள்ளிக்குடி 3.திருப்பரங்குன்றம் பகுதி	1.உசிலம்பட்டி 2.செல்லம்பட்டி 3.சேடப்பட்டி 4.தே.கல்லுப்பட்டி	1.வாடிப்பட்டி 2.அலங்காநல்லூர் 3.மதுரை மேற்கு 4.திருப்பரங்குன்றம் பகுதி
12.	கிராம பஞ்சாயத்து எண்ணிக்கை	321	89	120	112	
13.	வருவாய் மண்டலங்களின் எண்ணிக்கை	உசிலம்பட்டி - 6 மதுரை - 5 மொத்தம் - 11	3	4	4	
14.	குறுவட்டங்களின் எண்ணிக்கை	உசிலம்பட்டி - 17 மதுரை - 16 மொத்தம் - 33	8	11	14	
15.	வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை	உசிலம்பட்டி - 237 மதுரை - 208 மொத்தம் - 445	135	129	181	குறைந்த பட்சம் 100 கிராமங்கள்
16.	தலைமையகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமம்		இலுப்பகுளம் (30 கி.மீ) (திருமங்கலம் வட்டம்)	சாப்டுர் (25கி.மீ) (உசிலம்பட்டி வட்டம்)	குலசேகரன்கோட்டை (28கி.மீ) (வாடிப்பட்டி வட்டம்)	

இணைப்பு - V

[அரசாணை (நிலை) எண்.89, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 7 மார்ச் 2019.]

அறிவிக்கை - I

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டங்களை சீரமைத்து 2019-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 07-ஆம் நாளிலிருந்து திருமங்கலம் புதிய வருவாய் கோட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்.

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	திருமங்கலம்	கள்ளிக்குடி	கள்ளிக்குடி	1	83	வில்லூர் பிட்-1
				2	84	வில்லூர் பிட்-2
				3	82	ஏ. புதுக்குளம்
				4	80	கள்ளிக்குடி பிட்-1
				5	81	கள்ளிக்குடி பிட்-1
				6	87	தென்மநல்லூர்
				7	85	காசிபுரம்
				8	86	எம்.புளியங்குளம்
				9	88	சித்தூர்
				10	89	மையிட்டான்பட்டி
				11	90	நல்லநாயக்கன்பட்டி
				12	91	கொக்கலாஞ்சேரி
				13	78	கே.வெள்ளாகுளம் பிட்-1
				14	79	கே.வெள்ளாகுளம் பிட்-1
			குராயூர்	15	95	இடையந்தம்
				16	94	ஓடைப்பட்டி
				17	72	மேலஉப்பிலிகுண்டு
				18	73	டி.கொக்குளம்
				19	92	பேய்குளம்
				20	93	சென்மம்பட்டி
				21	77	சலுப்ப பிள்ளையார் நத்தம்
				22	98	பாரைக்குளம்
				23	99	திருமால்
				24	96	குராயூர் பிட்-1
				25	97	குராயூர் பிட்-2
				26	101	மருதங்குடி
				27	100	எஸ்.வெள்ளாகுளம்
				28	103	கருக்குவாய்ப்பட்டி
				29	104	சுந்தரங்குண்டு
				30	102	வேப்பங்குளம்
				31	105	இலுப்பகுளம்
சிவரக்கோட்டை	32	52	செங்கப்படை பிட்-1			
	33	53	செங்கப்படை பிட்-2			
	34	54	சுவாமிமல்லம்பட்டி			
	35	57	கரிசல்காளம்பட்டி			
	36	56	கீழநேசநேரி			
	37	55	மேலநேசநேரி			
	38	66	உலகாணி			
	39	67	நெடுங்குளம்			
	40	68	அச்சங்குளம்			
	41	69	சின்னஉலகாணி			
	42	71	கூடக்கோவில்			

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	திருமங்கலம்			43	70	கல்லணை
				44	74	தூம்பக்குளம்
				45	75	வலையங்குளம்
				46	76	டி. அரசப்பட்டி
				47	58	சிவரக்கோட்டை
			ஆ.கொக்குளம்	48	1	கே.புளியங்குளம்
				49	3	கின்னிமங்கலம்
				50	4	கரடிக்கல்
				51	35	செட்டிக்குளம்
				52	36	உச்சப்பட்டி
				53	6	குண்ணனம்பட்டி
				54	5	வண்ணான்குளம்
				55	32	குதிரைச்சாணிக் குளம்
				56	34	உரப்பனூர் பிட்-1
				57	2	ஆ.கொக்குளம்
				58	33	உரப்பனூர் பிட்-2
				59	38	பழக்காபுதுப்பட்டி
				60	39	சொக்கநாதன்பட்டி
				61	41	கப்பலூர்
				62	37	தர்மத்துப்பட்டி
				63	29	சாத்தங்குடி பிட்-1
				64	30	சாத்தங்குடி பிட்-2
				65	31	கண்டுக்குளம்
				66	9	புங்கன்குளம்
				67	8	சித்தாலை
				68	7	ஜோசியர் ஆலங்குளம்
			பன்னிக்குண்டு	69	10	பொன்னம்மங்கலம்
				70	11	மேலேந்தல்
		திருமங்கலம்		71	12	புளியகவுண்டன்பட்டி
				72	14	அலகுசிறை குளந்
				73	15	காண்டை
				74	16	ஏர்மல்லம்பட்டி குளந்
				75	17	காங்கேயநத்தம் குளந்
				76	13	வாகைக்குளம்
				77	20	தங்கலாச்சேரி
				78	48	திரளி பிட்-1
				79	49	திரளி பிட்-2
				80	21	மதிப்பனூர் பிட்-1
				81	22	மதிப்பனூர் பிட்-2
				82	23	அலப்பலச்சேரி
				83	24	செளடார்பட்டி பிட்-1
				84	25	செளடார்பட்டி பிட்-2
				85	19	பொக்கம்பட்டி குளந்
				86	18	பன்னிக்குண்டு குளந்
				87	28	அம்மாப்பட்டி
				88	27	கிழவனேரி குளந்
				89	26	பொன்னம்பட்டி குளந்
				90	51	டி.புதுப்பட்டி குளந்
				91	50	நடுவக்கோட்டை குளந்
			திருமங்கலம்	92	42	மறவன்குளம்
				93	64	விடத்தகுளம்
				94	44	ராயபாளையம் குளந்
				95	45	செட்டிபிள்ளையார்நத்தம்
				96	46	டி.ஆண்டிப்பட்டி
				97	47	கரிசல்பட்டி குளந்
				98	43	மேலக்கோட்டை

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	திருமங்கலம்			99		திருமங்கலம் நகரம் வாாடு.பி
				100		திருமங்கலம் நகரம் வாாடு.ஏ
				101		திருமங்கலம் நகரம் வாாடு.சி
				102	63	வடகரை
				103	40	எஸ்.புளியங்குளம்
				104	65	விருசங்குளம் குருப்
				105	61	மைக்குடி
				106	60	மல்லம்பட்டி குருப்
				107	59	கிரியகவுண்டன்பட்டி குருப்
				108	62	நடுக்கோட்டை
		திருப்பரங்குன்றம்	திருப்பரங்குன்றம்	109	9	திருப்பரங்குன்றம்
				110	7	நிலையூர் பிட்-2
				111	13	வாலனேந்தல
				112	14	புதுக்குளம் பிட்-3
				113	15	சூரக்குளம்
				114	4	தோப்பூர்
				115	3	கே.புதுப்பட்டி (எ) ஆஸ்டின்பட்டி
				116	6	தனக்கன்குளம்
				117	1	தென்பழஞ்சி
				118	2	சாக்கிலிப்பட்டி
				119	11	மேலநெடுங்குளம்
				120	8	நிலையூர் பிட்-1
				121	5	வேட்புளியங்குளம்
				122	MCW.No 75	மாடக்குளம்
				123	10	புதுக்குளம் பிட்-2
			வலையங்குளம்	124	24	எலியார்பத்தி
				125	26	பாரப்பத்தி
				126	25	பெரியகூடக்கோயில்
				127	22	கொம்பாடி
				128	23	நெடுமதுரை
				129	21	ஓத்தை ஆலங்குளம்
				130	20	பெரிய ஆலங்குளம்
				131	19	தொட்டியப்பட்டி
				132	18	வலையப்பட்டி
				133	12	முல்லாக்குளம்
				134	16	பெருங்குடி
				135	17	வலையங்குளம்

திருமங்கலம் புதிய வருவாய் கோட்டத்தில் உள்ளடக்கும் திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களில் அடங்கும் வருவாய் கிராமங்கள் மீது தற்போது மதுரை மற்றும் உசிலம்பட்டி கோட்டாட்சியர்களால் கையாளப்படும் அதிகாரங்கள் 2019-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 07-ஆம் நாளிலிருந்து திருமங்கலம் கோட்டாட்சியரால் கையாளப்படும்.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண்.89, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 07 மார்ச் 2019 .]

மதுரை வருவாய் கோட்டத்தில் வட்டப்பிரிவினைக்குப் பின் உள்ள வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	மதுரை	மதுரை வடக்கு	கூளப்பாண்டி	1	74	ஆத்திக்குளம்
				2	72	பரசுரம்பட்டி
				3	73	பறையாத்திக்குளம்
				4	70	திருப்பாலை பிட்-1
				5	69	திருப்பாலை பிட்-2 சிறுதுாரர்
				6	71	திருப்பாலை பிட்-3
						கண்ணனேந்தல்
				7	67	ஆலாத்துார்
				8	63	பூநாரி
				9	65	இரணியம்
				10	62	மாணவாரியேந்தல்
				11	64	இலுப்பகுடி
			சத்திரப்பட்டி	12	66	கன்னிக்குடி
				13	68	செட்டிக்குளம்
				14	60	கூளப்பாண்டி
				15	59	கொடிமங்கலம்
				16	61	எருக்கலை நத்தம்
				17	58	உசிலம்பட்டி
				18	44	வீரபாண்டி பிட்-1
				19	43	வீரபாண்டி பிட்-2
				20	45	கருவனூர்
				21	56	பெரியபட்டி
				22	55	பாறைப்பட்டி
				23	57	மந்திக்குளம்
				24	54	காவனூர்
				25	46	தெற்குபெத்தாம்பட்டி
				26	47	பூலாம்பட்டி
				27	48	மாலைபட்டி
				28	50	சத்திரத்தொண்டைமான்பட்டி
				29	51	கடலூர்
				30	52	மஞ்சம்பட்டி
				31	49	வெளிச்சநத்தம்
				32	53	சின்னப்பட்டி
			சமயநல்லூர்	33	1	தேனூர் பிட்-1
				34	2	தேனூர் பிட்-2
				35	5	தோடனேரி பிட்-1
				36	4	தோடனேரி பிட்-2
				37	3	சமயநல்லூர்
				38	6	வைரவநத்தம்
				39	7	விட்டங்குளம்
				40	8	வயலூர்
				41	11	அரியூர்
				42	12	அம்பலத்தாடி
				43	9	சிறுவாலை
				44	10	செல்லணக் கவுண்டன்பட்டி
				45	13	சம்பக்குளம்
				46	14	பிள்ளையார்நத்தம்
				47	16	கீழ் நெடுங்குளம்
				48	15	முலக்குறிச்சி
				49	18	கள்ளிக்குடி
				50	17	கோயில்குருந்தன்குளம்

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	மதுரை		குலமங்கலம்	51	19	பரவை பிட்-1
				52	20	பரவை பிட்-2
				53	25	அதலை
				54	24	பட்டக்குறிச்சி
				55	42	பேச்சிசூளம்
				56	23	கோவில்பாப்பாகுடி
				57	26	பொதும்பு பிட்-1
				58	27	பொதும்பு பிட்-2
				59	31	வடுகப்பட்டி
				60	28	குலமங்கலம் பிட்-1
				61	29	குலமங்கலம் பிட்-2
				62	30	பூதகுடி
				63	34	மேலப்பனங்காடி
				64	32	வாகைக்குளம்
				65	40	கீழப்பனங்காடி
				66	41	வேப்பங்குளம்
				67	39	ஆணையூர் பிட்-1
				68	37	சம்பந்தர் ஆலங்குளம்
				69	38	ஆணையூர் பிட்-2
				70	33	மிளகரணை
			சாத்தமங்கலம்	71	MCW.No33	சாத்தமங்கலம்
				72	MCW.No34	மானகிரி பிட்-1
				73	75	மானகிரி பிட்-2
		வாடிப்பட்டி		74	MCW.No.43	தல்லாக்குளம்
				75	MCW.No5	பீ.பீ.குளம்
				76	MCW.No.42	சொக்கிக்குளம்
				77	MCW.No39	கோரிப்பாளையம்
				78	MCW.No37	செல்லூர்
				79	36	தத்தனேரி
				80	35	சிலையனேரி
				81	21	விளாங்குடி பிட்-1
				82	22	விளாங்குடி பிட்-2
				83	MCW.No38	வடக்கு மதுரை
			தென்கரை	84	18	அயன்தென்கரை
				85	21	கோவில் தென்கரை
				86	17	முள்ளிப்பள்ளம்
				87	13	கருப்பட்டி
				88	11	நாச்சிசூளம்
				89	12	இரும்பாடி
				90	14	அயன்குருவித்துறை
				91	15	கோவில் குருவித்துறை
				92	19	மேலக்கால்
				93	20	கச்சிராயிருப்பு
				94	16	மன்னாடிமங்கலம்
			சோழவந்தான்	95	26	திருமால்நத்தம்
				96	27	நெடுங்குளம்
				97	25	திருவேடகம்
				98	31	சித்தாலங்குடி
				99	28	திருவாலவாயநல்லூர்
				100	29	நகரி
				101	30	தட்டான்குளம்
				102	24	சோலைக்குறிச்சி
				103	22	பேட்டை
				104	23	சோழவந்தான்
			தனிச்சியம்	105	37	சின்ன இலந்தைக்குளம்
				106	36	அமரடக்கி
				107	33	கொண்டையம்பட்டி
				108	32	தனிச்சியம்
				109	34	சம்பக்குளம்
				110	35	கள்வேலிப்பட்டி

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
			தனிச்சியம்	111	38	பெரியஇலந்தைக்குளம்
				112	39	குட்டிமேய்க்கிபட்டி
				113	40	கீழ்க்கரை
			அலங்கநல்லூர்	114	41	அழகாபுரி
				115	47	தண்டலை
				116	46	மணியஞ்சி
				117	45	குமாரம்
				118	42	அலங்கநல்லூர்
				119	49	அச்சம்பட்டி
				120	48	இலவன்குளம்
				121	50	பண்ணைக்குடி
				122	44	கல்லணை
				123	51	வாவிடமருதூர்
				124	43	பரளி
			பாலமேடு	125	77	வலையப்பட்டி
				126	69	சத்திரவெள்ளாளப்பட்டி
				127	68	மேட்டுப்பட்டி
				128	70	இராஜாக்காள்ப்பட்டி
				129	71	கிருஷ்ணாபுரம்
				130	74	கோணப்பட்டி
				131	76	இராமக்கவண்டன்பட்டி
				132	73	செம்பட்டி
				133	67	சேந்தமங்கலம்
				134	75	தெத்தூர்
				135	72	பாலமேடு
			முடுவார்பட்டி	136	61	முடுவார்பட்டி
				137	52	ஆதனூர்
				138	59	கீழ்ச்சின்னம்பட்டி
				139	60	சுக்காம்பட்டி
				140	66	கோடாங்கிபட்டி
				141	65	பாரைப்பட்டி
				142	64	சரந்தாங்கி
				143	63	வெள்ளையம்பட்டி
				144	62	மாணிக்கம்பட்டி
				145	55	தேவசேரி
				146	54	அய்யூர்
				147	53	ஊர்சேரி
				148	56	கோவில்பட்டி
				149	57	வைகாசிப்பட்டி
				150	58	எர்ரம்பட்டி
			நீரேத்தான்	151	6	டி.ஆண்டிப்பட்டி
				152	7	தும்பிச்சாம்பட்டி
				153	5	சின்னமநாயக்கன்பட்டி
				154	8	கட்டக்குளம்
				155	9	நீரேத்தான்
				156	4	தாதம்பட்டி
				157	2	ஐரி விராலிப்பட்டி
				158	1	குலசேகரன் கோட்டை
				159	3	கச்சகட்டி
				160	10	போடிநாயக்கன்பட்டி
	மதுரை	மதுரைமேற்கு	நாகமலை	161	1	கொடிமங்கலம்
			புதுக்கோட்டை	162	2	மேலமாதூர்
				163	4	கீழ்மதிகாட்டினான்
				164	5	துவரிமான்
				165	3	கீழமாதூர்
				166	14	மேலக்குயில்குடி
				167	13	கீழக்குயில்குடி
				168	12	தட்டானூர்

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
			நாகமலை	169	10	விளாச்சேரி
			புதுக்கோட்டை	170	11	வடிவேல்கரை
				171	9	புதுக்குளம் பிட்-1
				172	8	சம்பக்கு
				173	16	வடபழஞ்சி
				174	15	கரடிப்பட்டி
			மதுரை மேற்கு	175	6	அச்சம்பத்து
				176	7	ஏற்குடி
				177	MCW.No 22	கோச்சடை
				178	MCW.No 10	ஆரப்பாளையம்
				179	MCW.No 19	பொன்மேனி
				180	MCW.No 11	கொக்குளப்பி
				181	MCW.No 16	மேல்மதுரை

அறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண்.89, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 07 மார்ச் 2019 .]

உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் வட்டப்பிரிவினைக்குப் பின் உள்ள வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் விவரம்

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	உசிலம்பட்டி	உசிலம்பட்டி	கருமாதூர்	1	11	கருமாதூர்
				2	7	முதலைக்குளம்
				3	6	விக் கிராமங்கலம்
				4	12	கோவிலாங்குளம்
				5	9	கண்ணனூர்
				6	8	பன்னியான்
				7	10	புல்லனேரி
				8	5	சக்கரப்பநாயக்கனூர்
				9	3	பானாமுப்பன்பட்டி
				10	4	எரவார்பட்டி
			வாலாந்தூர்	11	20	போடுவார்பட்டி
				12	16	அய்யனார்குளம்
				13	21	பாப்பாபட்டி
				14	23	ஏ.புதுப்பட்டி
				15	24	சிறுப்பட்டி
				16	25	கிருஷ்ணாபுரம்
				17	14	வாலாந்தூர்
				18	17	விண்ணக்குடி
				19	18	குறவகுடி
				20	19	சுட்சிப்பட்டு
				21	15	கொடிக்குளம்
				22	13	தேதிமாணிக்கம்பட்டி

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	உசிலம்பட்டி	உசிலம்பட்டி	சிந்துபட்டி	23	39	செம்பட்டி
				24	47	வேப்பனூத்து
				25	42	திடியன்
				26	41	நாட்டார்மங்கலம்
				27	43	பொருப்புமேட்டுப்பட்டி
				28	44	சிந்துபட்டி
				29	46	தும்மக்குண்டு
				30	45	பெருமாள்பட்டி
				31	26	கட்டக்கருப்பன்பட்டி
				32	28	பொட்டுலுப்பட்டி
				33	27	பூதிப்புரம்
				34	40	ஆரியப்பட்டி
			உத்தப்பநாயக்கனூர்	35	1	உத்தப்பநாயக்கனூர்
				36	33	நடுப்பட்டி
				37	22	திம்மநத்தம்
				38	2	கல்லூத்து
				39	31	மேக்கிலார்பட்டி
				40	32	கீரிப்பட்டி
				41	30	சிக்கம்பட்டி
				42	34	சீமானூத்து
			உசிலம்பட்டி	43	36	தொட்டப்பநாயக்கனூர்
				44	38	போத்தம்பட்டி
				45	37	நல்லுத்தேவன்பட்டி
				46	35	நக்கலப்பட்டி
				47	29	உசிலம்பட்டி
				48	51	அல்லிக்குண்டம்
				49	54	தும்மலப்பட்டி
				50	50	எருமார்பட்டி
				51	49	வகுரணி
				52	48	அயன்மேட்டுப்பட்டி
				53	52	மானூத்து
				54	53	ஜோதில்நாயக்கனூர்
		பேரையூர்	சேடப்பட்டி	55	21	சேடப்பட்டி
				56	23	ஜம்பலபுரம்
				57	20	குப்பல்நத்தம்
				58	18	பூசலப்புரம்
				59	15	சின்னக்கட்டளை
				60	22	ஆவல்சேரி
				61	13	அதிகாரிபட்டி
				62	19	செம்பரணி
				63	17	காளப்பன்பட்டி
				64	16	பெருங்காமநல்லூர்
				65	14	பெரியகட்டளை
			அத்திப்பட்டி	66	26	பாப்பிநாயக்கன் பட்டி
				67	31	அத்திப்பட்டி
				68	27	துள்ளக்குட்டி நாயக்கனூர்
				69	28	விட்டல்பட்டி
				70	29	வண்டாரி
				71	30	சாப்டூர்
				72	32	குடிசேரி
				73	24	கேத்துவார்பட்டி
				74	25	குடிபட்டி
				75	33	மங்கல்ரேவு

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
மதுரை	உசிலம்பட்டி	பேரையூர்	எழுமலை	76	8	மேலத்திருமாணிக்கம்
				77	4	சீலநாயக்கன்பட்டி
				78	5	பேரையாம்பட்டி
				79	1	எழுமலை
				80	6	உத்தப்பூர்
				81	2	மல்லபுரம்
				82	9	திருமாணிக்கம்
				83	3	சூலப்பூர்
				84	10	தாடையம்பட்டி
				85	12	வண்ணான்குளம்
				86	11	மானிபமேட்டுப்பட்டி
				87	7	எ.கோட்டைப்பட்டி
			மோதகம்	88	68	மோதகம்
				89	70	ஜாரி உசிலம்பட்டி
				90	73	எம்.செங்குளம்
				91	72	முருகனேரி
				92	67	கோபாலபுரம்
				93	66	சிலார்பட்டி
				94	69	சிட்டுலொட்டி
				95	71	பாரைப்பட்டி
				96	74	வேளாம்பூர் பிட்-1
				97	75	வேளாம்பூர் பிட்-2
				98	64	வையூர்
				99	65	நல்லமரம்
			தே.கல்லுப்பட்டி	100	54	பி.சுப்புலாபுரம்
				101	59	கெஞ்சம்பட்டி பிட்-1
				102	60	கெஞ்சம்பட்டி பிட்-2
			தே.கல்லுப்பட்டி	103	57	குன்னத்தூர் பிட்-1
				104	58	குன்னத்தூர் பிட்-2
				105	61	ஆதனூர்
				106	52	தே.கல்லுப்பட்டி
				107	62	லெட்சுமிபுரம்
				108	51	வி.அம்மாபட்டி
				109	63	காரைக்கேனி
				110	53	வன்னிவேலம்பட்டி
				111	55	ஈஸ்வரபேரி
				112	56	அப்பக்கரை
			பேரையூர்	113	44	கூவலப்பூர்
				114	45	சிலைமலைப்பட்டி
				115	42	சந்தையூர்
				116	40	பேரையூர் பிட்-1

மாவட்டத்தின் பெயர்	கோட்டத்தின் பெயர்	வட்டத்தின் பெயர்	குறுவட்டத்தின் பெயர்	வ. எண்	வருவாய் கிராமத்தின் எண்	வருவாய் கிராமங்களின் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
				117	41	பேரையூர் பிட்-2
				118	39	சின்னபூலாம்பட்டி
				119	34	நாகையாபுரம்
				120	36	முத்துநாகையாபுரம் பிட்-1
				121	35	முத்துநாகையாபுரம் பிட்-2
				122	49	கவுண்டன்பட்டி பிட்-1
				123	50	கவுண்டன்பட்டி பிட்-2
				124	38	சின்னாரெட்டிபட்டி
				125	47	காடனேரி
				126	48	கிலாங்குளம்
				127	46	சாலிச்சந்தை
				128	43	எஸ்.கீழப்பட்டி
				129	37	மத்தக்கரை

அதூல்ய மிஸ்ரா,
கூடுதல் தலைமைச் செயலாளர்.

LATE NOTIFICATION:

NOTIFICATIONS BY GOVERNMENT

PUBLIC DEPARTMENT

Declaration of Census of Population of India during the year 2021.

[Letter No. 16319/L.O/2019-1, Public (L.O.), 3rd May 2019.]

No. II(1)/PULO/9/2019.—The following Notification of the Government of India, Ministry of Home Affairs (Office of the Registrar General, India) New Delhi, the 26th March, 2019 is republished:—

S.O.1455 (E).—In exercise of the powers conferred by Section 3 of the Census Act, 1948 (37 of 1948), the Central Government hereby declares that a census of the Population of India shall be taken during the year 2021. The reference date for the Census shall, except for the State of Jammu and Kashmir and snow bound non-synchronous areas of states of Himachal Pradesh and Uttarakhand, be 00.00 hours of the first day of March, 2021:

Provided that for the State of Jammu and Kashmir and snow bound non-synchronous areas of States of Himachal Pradesh and Uttarakhand, the reference date shall be 00.00 hours of the first day of October, 2020.

[F.No.9/7/2019-CD(CEN)]

VIVEK JOSHI,
Registrar General and Census Commissioner.

P. SENTHILKUMAR,
Principal Secretary to Government (FAC),
Public Department.